

4. யுத்த காண்டம்	4. Udhha kaandam
8. அக்கினிமுகாசுரன் வதைப் படலம்* (* நாலாநாட் பகல் அக்கினிமுகாசுரன் வதை நிகழ்ந்ததாகும்.)	8. Akkinimagaasuran vadhaip padalam * (* naalaanaat pagal akkinimugaasuran vadhai nigazndhadhaagum).
எட்டாசையு ளோர்களை எண்கரியைக் கட்டாவுறு சில்கதி ரைப்பரியை முட்டாவரு தேரினை முன்கொணரா வட்டாடிய தோர்வலி பெற்றுடையான்.	ettaasaiyu lorgalai enkariyaik kattaavuru silgadhi rappariyai muttaavaru therinai munkonaraa vattaadiya thorvali petrudaiyaan.
கருவாயுறு கின்றதொர் காலைமுதல் திருமாதுடன் முற்றழல் சிந்திடலும் பெருமாயவள் வந்துபி றந்திடுவோன் எரிமாழகன் என்ற இயற்பெயரான்.	karuvaayuru gindradhor kaalaimudhal thirumaadhudan mutrazal sindhidalum perumaayaval vandhupi randhiduvon yerimaamugan endra iyarpeyaraan.
பன்னாக மிசைத்துயில் பண்ணவனூர் பொன்னார்சிறை கொண்டதொர் புள்ளினுடன் அந்நான்முக னூர்தியும் ஆடுறுவான் முன்னாட்கொடு வந்ததொர் மொய்ப்புடையான்.	pannaaga misaiththuyil pannavanoor ponnaarsirai kondadhore pullinudan annaanmuga noordhiyum aaduruvaan munnaatkodu vandhadhor moimbudaiyaan.
முன்னுற்றவன் வானெழு மொய்கதிரோன் தன்னைச்சிறை யிட்டது தான்வினவா மன்னுற்றிடு சோமதனை வைகல்பல இன்னற்பட வசேஹை இட்டுடையான்.	munnutravan vaanezu moikadhiron thannaichsirai yittadhu thaanvinavaa munnutridu somadhanai vaigalpala innarpada vaserai ittudaiyaan.
தெய்வப்படை தாங்கிய செங்கையினான் ஐவர்க்குள தாகிய ஆற்றலுளான் மைவைத்திடும் வஞ்சனை மாயம்வலான் எவ்வெப்படை தன்னையும் ஈறுசெய்வான்.	dheivappadai thaangiya sengaiyinaan aivarkkula dhaagiya aatralulaan maivaiththidum vanjanai maayamvalaan evveppadai thannaiyum eeruseivaan.
அந்தார்முடி கொண்டிடும் ஐயன்முனம் வந்தானடி தன்னை வணங்கியிவண் எந்தாய்மெலி வுற்றனை என்னெனலுஞ் சிந்தாகுல மோடிது செப்பிடுவான்.	andhaarmudi kondidum aiyanmunam vandhaanadi thannai vanangiyivan endhaaimeli vutranai ennenalunj sindhaagula modidhu seppiduvaan.
உண்ணாடிய மாயைகொ டொற்றுமையால் விண்ணாடர் பொருட்டிவண் மேவியுளான் கண்ணாரெயில் வேலி கடந்துநமை எண்ணாது புரத்திடை ஏகினால்.	vunnaadiya maayaiko lotrumaiyaal vinnaadar poruttivan meviyulaan kannaareyil veli kadandhunamai ennaadhu puraththidai yeginaal.

<p>ஏகுந்தொழில் வெய்யவன் இந்நகரம் வேகும்படி செந்தழல் வீசிடலும் மாகொண்டல்கள் ஏவினன் மற்றவைமா றாகும்புனல் சிந்தி அவித்தனவே.</p>	<p>yegundhozil veiyavan innagaram vegumpadi senthazal veesidalum maakondalgal yevinan matravaimaa raagumpunal sindhi aviththanave.</p>
<p>மடல்கொண்டிடு தாரினன் மற்றதுகண் டுடல்கொண்ட சினத்தொ டொருங்குலகங் கடைகொண்டிடு கின்ற கனற்படைதொட் டடல்கொண்ட முகிற்றிறல் அட்டனனே.</p>	<p>madalkondidu thaarinan matradhukan dudalkonda sinaththo dorungulakang kadaikondidu gindra kanarpadaithot dadaikonda mugitriral attanane.</p>
<p>அட்டானது கேட்டனம் ஆடகனை விட்டாம்அனி கத்தொடு வெஞ்சமர்செய் தொட்டார்வலி நோக்கி உடைந்தவனும் நெட்டாழி புகுந்து நிமிர்ந்தனனால். 10</p>	<p>attaaadhu kettanam aadaganai vittaamani gaththodu venjamarsei thottaarvali nokki vudaindhavanum nettaazi pugundhu nimirndhananaal. 10</p>
<p>நங்கொற்ற மிகுத்திடு நாற்படையும் தஅங்குற்றிடு கின்றன மாநகரை உங்குற்றிடு தூதன் ஒறுத்தனால் இங்குற்ற நிகழ்சியி தென்றனனே.</p>	<p>nangotra migundhidu naarpadaiyum thaangutridu gindrana maanagarai vungutridu thoodhan oruththanaal ingutra nigazchiyi dhendranane.</p>
<p>செங்கோன்முறை கோடிய தீயவுணன் அங்கோதிய கேட்டலும் ஆரழல்கால் வெங்கோரமு கத்து வியன்புதல்வன் தங்கோமுக மாவிது சாற்றிடுவான்.</p>	<p>sengonmurai kodiya theeyavunan angodhiya kettalum aarazalkaal vengoramu gaththu viyanpudhalvan thangomuga maavidhu saatriduvaan.</p>
<p>மன்னர்க்கிறை யாகிய மன்னவநீ உன்னுற்றள மீதில் உருத்திடவே முன்னுற்றிடு தூதுவன் மொய்ம்பினனோ என்னுக்கவன் ஆற்றலை எண்ணுதிநீ.</p>	<p>mannarkkirai yaagiya mannavanee vunnutrana meedhil vuruththidave munnutridu thoodhuvan moimbinano ennukkavan aatralai ennudhinee.</p>
<p>மிடல்கொண்டிடு தூதனை மிக்கவரைப் புடைகொண்டமர் செய்திடு பூதர்தமை அடல்கொண்டிவண் நின்னை அடைந்திடுவன் விடைதந்தரு ளென்று விளம்பினனே.</p>	<p>midalkondidu thoodhanai mikkavaraip pudaikondamar seidhidu boodharthamai adalkondivan ninnai adaindhiduvan vidaithandharu lendru vilambinane.</p>
<p>நன்றேயிது செப்பினை நண்ணலனை வென்றேவரு கென்று விடுத்திடலும் நின்றேதொழு தவ்விடை நீங்கினனால் குன்றேநிகர் தோள்வலி கொண்டுடையோன்.</p>	<p>nandreyidhu seppinai nannalanai vendrevaru gendru viduththidalum nendrethozu thavvidai neenginanaal kundrenigar tholvali kondudaiyon.</p>

கார்க்கோலமும் வெய்ய கருங்கடலின் நீர்க்கோலமும் அன்னவன் நீடியதன் சீர்க்கோநக ரத்திடை சென்றனனால் போர்க்கோலம் அமைந்து புறம்படர்வான்.	kaarkkolamum veiya surungadalin neekkolamum annavan neediyadhan seerkkonaga raththidai sendrananaal porkkolam amaindu purampadarvaan.
மைக்கொண்டல் படர்ந்திடு மால்வரைபோல் மொய்க்கொண்டணி புட்டில் விரற்பரியாக் கைக்கொண்டனன் விண்ணவர் கைப்படையே.	maikkondal padarndhidu maalvaraipol moikkondani puttil virarpariyaak kaikkondanan vinnavar kappadaie.
தன்றறதையி "திதரு தாயுதவும் பொன்றாழ்சிலை கைக்கொடு பொள்ளெனவே ஒன்றாகிய தேரிடை யொல்லைபுகாச் சென்றான்விழி யிற்கனல் சிந்திடுவான்.	thandraradhayi thidharu thaayudhavum pondraazsilai kaikkodu pollenave ondraagiya theridai yollaipugaach sendraanvizi yirkanal sindhiduvaan.
அறமுற்றிடு தீயன் அகன்றுநகர்ப் புறமுற்றனன் அங்கது போழ்துதனில் திறமுற்றது தூதுவர் செப்புதல்முன் மறமுற்றிடு தானைகள் வந்தனவே.	aramatridu theeyan agandrungarp puramutranan angadhu pozdhuthanil thiramatrathu thoodhuvar seppudhalmun maramutridu thaanaigal vandhanave.
ஓராயிர வெளடும் ஒருத்தலினம் தேரானவும் அத்தொகை திண்டிறல்மா ஈராயிர வெளடும் மியாவர்களும் ஆராய்வரி தலாவு ணக்கடலே. 20	oraayira velalam oruththalinam theraanavum aththogai thindiralmaa eeraayira velala miyaavargalum aaraaivari thalaavu nakkadale. 20
வேறு	veru
ஆன காலையில் அங்கி முகாசுரன் மான மேற்கொண்டு மாற்றலாடி யாரையும் யானொர் கன்னல்முன் ஈறுசெய் வேனெனாச் சேனை தன்னொடுஞ் சென்றிடல் மேயினான்.	aana kaalaiyil angi mugaasuran maana merkondum maatralaa yaarayum yaanor kannalmun eerusei venenaach senai thannodunj sendridal meyinaan.
நல்கு மாறின்றி நாள்பல நீங்கியே மல்கு காதலர் வந்து கலந்துழப் பில்கு காமத்துப் பெய்வளைப் பேதையர் அல்கு லென்ன அசைந்தகல் வுற்றதேர்.	nalgu maarindri naalpaala neengiye malgu kaadhalar vandhu kalandhuzap pilgu kaamaththup peivalaip pedhaiyar algu lenna asaindhagal vutrather.
அருத்தி மெல்லியர் ஆரதங் கொண்டுமல் விருத்தர் கூட்டம் வெறுத்திடு மாறுபோல் எருத்த மீதில் இடிப்பவர் தம்முரைக் கருத்தின் நிற்கில காய்சின வேழமே.	aruththi melliyar aaradhang konduzal viruththar koottam veruththidu maarupol eruththa meedhil idippavar thammuraik karuththin nirkila kaaichina vezame.

மண்ணிற் பாய்வன மாதிரஞ் சூழ்வன விண்ணிற் றாவுவ வீதியிற் செல்வன எண்ணிற் பல்பொருள் இச்சைகொள் வேசியர் கண்ணிற் கொப்பன கந்துக ராயியே.	mannir paaivana maadhiranj soozvana vinnir traavuva veedhiyir selvana ennir palporul ichchaikol vesiyar kannir koppana kandhuga raayiye.
வஞ்சம் நீடி அருளற்று மாயமே எஞ்ச லின்றி இருள்கெழு வண்ணமாய் விஞ்சு தம்மல்குல் விற்றுணும் மங்கையர் நெஞ்ச மொத்தனர் நீள்படை வீரரே.	vanjam needi arulatra maayame enja lindri irukezu vannamaai vinju thammalkul vitrunum mangaiyar nenja moththanar neelpadai veerare.
தார்த்த டம்புயத் தானவர் பல்லியம் ஆர்த்த ஓதை அகிலமும் புக்கதால் தூர்த்த மங்கையர் சோர்வினிற் செய்பழி வார்த்தை எங்கணும் வல்லையிற் சேறல்போல்.	tharththa dambuyath thaanavar palliyam aarththa odhai agilamum pukkadhaal thoorththa mangaiyar sorvinir seipazi vaarththai enganum vallaiyir seralpol.
சோதி மெய்யெழில் தூயன மாற்றியே மீது செல்லரும் வெவ்வியருள் உய்த்தலால் ஏதின் மாதரை எய்திடும் புன்மையோர் காதல் போன்ற கடிதெழும் பூழியே.	sodhi meiyezil thooyana maatriye meedhu sellarum vevviyarul vuitthalaal yedhin maadharai eidhidum punmaiyaor kaadhal pondra kadithezum pooziye.
பீட்டின் மிக்க பெரும்பணை தாங்கிய மோட்டின் ஒட்டக முந்திய கந்தரம் நீட்டி வாங்குவ நேர்ந்தவர் முந்தலை காட்டி வாங்குங் கணிகையர் போலவே.	peettin mikka perumpanai thaangiya mottin ottaga mundhiya kandharam neetti vaanguva nerndhavar munthalai kaatti vaangung kanigaiyar polave.
சீறு மால்கரி தேர்மிசைப் பூண்டுவிண் ஆற ளாவிநின் றாடுவ கேதனம் ஊறு காதல் ஒருவன்கண் வைகினாள் வேறு ளாரையும் வெஃகிவி ளித்தல்போல்.	seeru maalkari thermisaip poonduvin aara laavinin draaduva kedhanam vuru kaadhal oruvankan vaiginaal veru laaraiyum vegivi liththalpol.
வீழு மும்மத வேழங்கள் மத்தகம் சூழி காலின் அசைதொறும் தோன்றுவ மாழை நோக்கியர் மைந்தர்க்கு மாலுறக் காழ கத்தனம் காட்டி மறைத்தல்போல். 30	veezu mummadha vezangal maththagam soozi kaalin asaithorum thondruva maazai nokkiyar maindharkku maalurak kaaza kaththanam kaatti maraiththalpol. 30
தோம ரஞ்சிலை சூலம் மழுப்படை நாம வெங்கதை நாஞ்சில் முசலம்வேல் நேமி தானவர் நீழ்கரம் வெலவன காமர் மங்கையர் கட்டொழில் தாங்கியே.	thoma ranjilai soolam mazuppadai naama vengadhai naanjil musalamvel nemi dhaanavar neezkaram velavana kaamar mangaiyar kattozil thaangiye.
வேறு	veru

<p>எற்றின பறையின் வீழ்ந்த எழிலிகள் எழுந்த பூழி சுற்றின வான மீப்போய்த் தூர்த்தன கங்கை நீத்தம் வற்றின படையும் பூணும் வயங்கின மயங்கி எங்கும் செற்றின பதாகை ஈட்டம் இருண்டன திசைக ளெல்லாம்.</p>	<p>yetrina paraiyin veezndha yeziliga yezundha poozi sutrina vaana meeppoith thoorththana gangai neeththam vatrina padaiyum poonum vayangina mayangi engum setrina padhaagai eettam irundana dhisaiga lellaam.</p>
<p>சோமகண் டகனே சோமன் சூரியன் பகைஞன் மேகன் காமர்பிங் கலனே ஆதிக் கடிதெழு தானை வீரர் மாமருங் கதனிற் செல்ல மன்னவர் மன்னன் மைந்தன் எமரு பூத சேனைக் கெதிருற எய்யித னானால்.</p>	<p>somagan dagane soman sooriyan pagaigan megan kaamarping galane aadhik kadithezu thaana veerar maamarung gadhanir sella mannavar mannan maindhan yemaru boodha senaik kedhirura eiyidha naanaal.</p>
<p>எதிர்ந்தனர் பூதர் தாமும் அவுணரும் இடிப்பிற் பேரி அதிர்ந்தன துடியிஞ் சங்கும் ஆர்த்தன அண்ட மீன்கள் உதிர்ந்தன அனையர் கூடி உடன்றுபோர் புரிய வையம் பிதிர்ந்தன பொதிந்த அண்டப் பித்திகை பிளந்த தன்றே.</p>	<p>yedhirththananar boodhar thaamum avunarum idaippir peri adhindhana thudiyunj sangum aarththana anda meengal vudhirndhana anaiyar koodi vudandrupor puriya vaiyam pidhirndhana podhindha andap piththigai pilandha dhandre.</p>
<p>தொட்டனர் வேலும் வாளுந் தூண்டினர் பகழி மாரி விட்டனர் பிண்டி பாலம் வியன்மழுத் தண்ட மோச்சிக் கிட்டினர் சூலம் வீசிக் கிளர்ந்தனர் அவுணர் பூதர் பட்டனர் அளப்பி லோர்கள் பரந்தன குருதி நீத்தம்.</p>	<p>thottanar velum vaalun thoondinar pagazi maari vittanar pindi paalam viyanmazuth thanda mochchik kittinar soolam veesik kilarndhanar avunar boodhar pattanar alappi lorgal parandhana kurudhi neeththam.</p>

<p>முத்தலைக் கழுவைத் தண்டை முசலத்தை நேமி தன்னைக் கைத்தலத் திருந்த கூர்வாய்க் கணிச்சியைப் பிறங்கல் தன்னை எத்திறத் தவரும் பூதர் எறிந்தனர் எறிந்த காலை அத்தலை அவுணர் வீரர் அளப்பிலர் பட்டா ரம்மா.</p>	<p>mutthalaik kazuvaith thandai musalaththai nemi thannaik kaiththalath thirundha koorvaaik kanichchiyaip pirangal thannai eththirath thavarum boodhar yerindhanar yerindha kaalai aththalai avunar veerar alappilar pattaa rammaa.</p>
<p>தறிந்தன புரவித் தாளுந் தலைகளுந் தடந்தேர் அச்சம் முறிந்தன துவசம் அற்ற மும்மதக் கோட்டு மாக்கண் மறிந்தன உடலம் வேறா மடிந்தனர் வயவர் எங்கும் செறிந்தன கழுகு காகம் திரண்டன கூளி திண்பேய்.</p>	<p>tharindhana puravith thaalun thalaikalun thadandher achchum murindhana thuvasam atra mummadhak kottu maakkan marindhana vudalam veraa madindhanar vayavar engum serindhana kazugu kaagam thirandana kooli thinpei.</p>
<p>இருபெபம் படையும் இவ்வா நேற்றிகல் புரியும் வேலை வெருவரு வேற்கண் மாதர் வியர்ப்பின்வந் துதித்த வீரர் பொருவருஞ் சிலைகள் வாங்கிப் புங்கவம் பொழிந்து சூழ ஒருவரும் அவுணர் நில்லா தோடினர் உடைந்து போனார்.</p>	<p>irupebam padaiyum ivvaa trettigal puriyum velai veruvaru verkan maadhar viyarppinvan dhudhiththa veerar poruvarunj silaigal vaangip pungavam pozindhu sooza oruvarum avunar nillaa thodinar vudaindhu ponaar.</p>
<p>உடைதலும் அவுணன் மைந்தன் ஓய்யென விடுப்ப மேகன் கடுமுரட் சோமன் சோம கண்டகன் முதலா வுள்ள படையுறு தலைவர் பல்லோர் பகழியின் மாரி தூவி அடுசிலை வீரர் மேற்சென் றமரினை யிழைத்தா ரன்றே.</p>	<p>vudaidhalum avunan maindhan oiyena vuduppa megan kadumurat soman soma kandagan mudhalaa vulla padaiyuru thalaivar pallor pagaziyin maari thoovi adusilai veerar mersen dramarinai yizaitthaa randre.</p>

<p>இழைத்திட அதனை நோக்கி இலங்கெழில் தாளில் வீரக் கழற்புனை கின்ற வீர புரந்தரன் கடிய சீற்றத் தழற்பெருங் கடவுள் போல்வான் அசனியே ரஞ்ச ஆர்க்கும் முழக்கினன் ஒருதன் சேனை முன்னுறக் கடிது வந்தான். 40</p>	<p>izaiythida adhanai nokki ilangezil thaalil veerak kazarpunai gindra veera purandharan kadiya seetrath thazarperun kadavul polvaan asaniye ranja aarkkum muzakkinan orudhan senai munnurak kadidhu vandhaan. 40</p>
<p>வந்தனன் அங்கைச் சாபம் வாங்கினன் வாளி மாரி சிந்தினன் தலைவர் தேரைச் சிதைத்தனன் சென்னி தள்ளி இந்துகண் டகனை வானில் ஏற்றினன் ஏனை வீரர் உந்திய சேமத் தேர்மேல் உற்றிகல் புரிந்து சூழ்ந்தார்.</p>	<p>vandhanan angaich saabam vaanginan vaalimaari sindhinan thalaivar theraiich sidhaththanan senni thalli indhukan daganai vaanil yetrinan yenai veerar vundhiya semath thermel vutrigal purindhu soozndhaar.</p>
<p>சுற்றினர் வீரன் மேனி சோரிநீ ரொழுகும் ஆற்றல் முற்றுறு பகழ் தூவ முழங்கழ லென்னச் சீறி மற்றவர் சிலையுந் தேரும் மண்மிசை வீட்டி வல்லே நெற்றியின் உரத்தின் தோளின் நெடுங்கனை பலவும் உய்த்தான்.</p>	<p>sutrinar veeran meni sorinee rozugum aatral mutruru pagaza thoova muzangaza lennach seeri matravar silaiyun therum manmisai veetti valle netriyin vuraththin tholin nedunganai palavum vuththaan.</p>
<p>உய்த்தலும் அவுணர் வேந்தற் குற்றுழி யுதவ நின்ற மெய்த்திற லாற்ற லாளன் மேகனென் பவனோர் தண்டங் கைத்தல மிசையி லேந்திக் கணப்படை வீரன் தேர்மேல் மத்திகை முட்கோல் கொண்ட வலவனை மோதி ஆர்த்தான்.</p>	<p>vuththalum avunar vendhar kutruzi yudhava nindra meiththira laatra laalan meganen bavanor thandang kaiythala misaiyi lendhik ganappadai veerar nermel maththigai mutkol konda valavanai modhi aarththaan.</p>

<p>மோதலுந் தனது பாகன் முடிந்திடு தன்மை காணூஉ மேதகு தலைவன் வீர புரந்தரன் வேலொன் றேந்தி ஈதினின் முடிதி என்றே ஏவினன் ஏவ லோடும் பூதல மிசையே வீழப் பொன்றினன் புயலின் பேரோன்.</p>	<p>modhalun thanadhu baagan mudindhidu thanmai kaanoovu medhagu thalaivan veera purandharan velon rendhi eedhinin mudidhi yendre yevinan yeva lodum boodhala misaiye veezap pondrinan puyalin peron.</p>
<p>புயலுறு நாமத் தண்ணல் பொன்றலும் அதனை நாடி அயலுறு தானை வீரர் அஞ்சினர் அகன்று போக இயலது தன்னை நோக்கி எரிமுகன் எரியிற் சீறிப் பயிலுறு சிலையொன் றேந்திப் படையொடுங் கடிது வந்தான்.</p>	<p>puyaluru naamath thannal pondralum adhanai naadi ayaluru thaanaai veerar anjinar agandru poga iyaladhu thannai nokki yerimugan yeriyir seerip payiluru silaiyon drendhip padaiyodung kadidhu vandhaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>வளைத்தான்தனிப் பெருவில்லினை மருவார்மனம் வளைய விளைத்தான்அவட் சிறுநாணொலி மிகவார்த்தனன் விண்மேல் முளைத்தார்தரு பிறைபோல்வதொர் முனைவாளிகள் தெரியாக் கிளைத்தார்தரு பூதப்படை கேடுற்றிடப் பொழிந்தான்.</p>	<p>valaiththaanthanip peruvillina maruvaarmanam valaiya vilaitthaanavat sirunaanoli migavaarththanan vinmel mulaiththaartharu piraipolvadhor munaivaaligal theriyaak kilaitthartharu boodhappadai kedutridap pozindhaan.</p>
<p>தலையற்றனர் கரமற்றனர் தாளற்றனர் தோளா மலையற்றனர் மார்பற்றனர் வாயற்றனர் செய்யுங் கொலையற்றனர் செவியற்றனர் கூறுற்றிடு நாவின் நிலையற்றனர் படையற்றனர் நெடும்பூதர்கள் எவரும்.</p>	<p>thalaiyartranar karamatranar thaalatranar tholaa malaiyatranar maarbatranar vaayatranar seiyung kolaiyatranar seviyatranar koorutridu naavin nilaiyatranar padaiyatranar nedumboodhargal yeparum.</p>
<p>ஆரிற்றன சகடிற்றன அச்சிற்றன சிடுகின் ஏரிற்றன கொடியிற்றன முடியிற்றன ஈர்க்கும் மூரிப்பரி மாவிற்தன முருகன்படை வீரர் தேரிற்றன படையிற்றன செருவிற்றன அன்றே.</p>	<p>aatritrana sagaditrana achchitrana sidugin yeritrana kodiitrana mudiyitrana eerkkum moorippari maavitrana muruganpadai veerar thetritrana padaiyitrana seruvitrana andre.</p>



<p>ஓடுற்றன குருதிப்புனல் உலகச்சுற வொலியா ஆடுற்றன கவந்தக்குறை அலகைக்குல மிகவே பாடுற்றன ஞமலித்தொகை பரவுற்றன கொடிமேற் கூடுற்றன பாறுற்றனகுறுகுற்றன கழுக்கே.</p>	<p>odutrana kurudhippunal vulakachura voliyaa aadutrana kavandhakkurai alakaikkula migave paadutrana gnamaliththogai paravutrana kodimer koodutrana paarutranakuru gutrana kazuge.</p>
<p>அக்காலையின் அதுகண்டனன் அழல்கான்றிட நகையா மைக்காலனும் வெருவுற்றிடு வலிசேர்திறல் மகவான் கைக்கார்முதந் தனைவாங்குபு கணைமாரிகள் சொரியாப் புக்கான்அவு ணனுமாங்கெதிர் பொழிந்தாச்ர மழையே. 50</p>	<p>akkaalaiyin adhukandanana azalkaandrida nagaiyaa maikkaalanum veruvutridu valiserthiral magavaan kaikkaarmugan thanaivaangubu kanaimaarigal soriyaap pukkaanavu nanumaangedhir pozindhaachra mazaiye. 50</p>
<p>கரவன்விடு நெடுவாளிகள் கந்தன்படை ஞன்மேல் வருகின்ற உறுகின்றன மன்னன்மகன் முன்னம் பொருகின்றநம் வீரன்விடு புகர்வெங்கணை பலவும் இரிகின்றன படுகின்றன விருவோர்பகழியுமே.</p>	<p>karavanvidu neduvaaligal kandhanpadai gnanmel varugindra vurugindrana mannanmagan munnam porugindranam veeranvidu pugarvenganai palavum irigindrana padugindrana viruvorpaga ziyume.</p>
<p>போரிவ்வகை புரிகின்றழிப் புரைதீர்விறல் மகவான் தேரும்பொரு சிலையுங்கணை செறியாவமுஞ் சிதையா ஈரைம்பது சரமார்புற எய்தேயிகல் அவுணர் ஆரும்படி புகழும்படி ஆர்த்தான்அறம் பேர்த்தான்.</p>	<p>porivvagai purigindrurzip puraitheerviral magavaan therumporu silaiyunganai seriyaavamunj sidhaiyaa eeraimbathu saramaarpura eidheyigal avunar aarumpadi pugazumpadi aarththaan aram perththaan.</p>
<p>மாறாகிய அவுணர்க்கிறை வலியுந்திறல் மகவான் வீறானவை இழந்திட்டதும் விழிதீயுற நோக்கிச் சீறாச்சிலை வளையாக்கணை சிதறாவசை பலவுங் கூறாவெதிர் புகுந்தாரவன் துணையாமெழு குமரர்.</p>	<p>maaraagiya avunarkkirai valiyundhiral magavaan veeraanavai izandhittadhuma vizitheeyura nokkich seeraachchilai valaiyaakkanai sidharaavasai palavung kooaraavedhir pugundhaaravan thunaiyaamezu kumarar.</p>

<p>இடிகாலுறு முகிலாமென எழுவீரரும் ஏகிக் கடிதேமுனி வொடுசிந்திய கணையாவையும் விலக்கா விடமாகிய எரிமாழுகன் விறலோர்புய வரைமேல் வடிவார்கணை பலசிந்துபு மழையாமென மறைத்தான்.</p>	<p>idikaaluru mugilaamena yezuveerarum yegik kadidhemuni vodusindhiya kanaiyaavaiyum vilakkaa vidamaagiya yerimaamugan viralorpuya varaimel vadivaarkanai palasindhupu maazaiyaamena maraitthaan.</p>
<p>சகத்தானவர் புகழ்ப்படு தலைவன்மகன் சரங்கள் மிகத்தான்விட மெலிவுற்றிடும் எழுவீரரும் வெய்யோன் முகத்தாயிரங் கரத்தாயிரம் உரத்தாயிரம் மொய்ப்பின் அகத்தாயிரங் கணைபாய்ச்சினர் அவன்றேரையும் அறுத்தாஈர்.</p>	<p>sagaththaanavar pugazappadu thalaivanmagan sarangal migaththaanvida melivutridum yezuveerarum veiyon mugaththaayirang karaththaayiram vuraththaayiram moimbin agaththaayirang kanaipaaichchinar avandreraiyum aruththaa.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>அறுத்திடும் எல்லையின் அழலின் மாழுகன் மறித்துமொர் தேரிடை வாவி வல்லைபோய் எறித்தரு கதிருடை யெழுவர் தம்மையுஞ் செறுத்தெரி விழித்திவை செப்பல் மேயினான்.</p>	<p>aruththidum ellaiyin azalin maamugan mariththumor theridai vaavi vallaipoi yeriththaru kahirudai yezuvar thammaiyunj seruththeri viziththivai seppal meyinaan.</p>
<p>ஒன்றொரு படையினால் உங்கள் ஆவியைத் தென்றிசை மறலியார் தெவிட்ட நல்கியே வென்றிகொள் மொய்ப்புடை விடலை தன்னையுங் கொன்றிடு கின்றனன் என்று கூறினான்.</p>	<p>ondroru padaiyinaal vungal aaviyaith thendrisai maraliyaar thevitta nalgiye vendrikol moimbudai vidalai thannaiyung kondridu gindranan endru koorinaan.</p>
<p>கூறுபோ தத்தினிற் குமரன் தானையோர் வேறுவே றடுகணை வீசி வெய்யவன் ஏறுதேர் தன்னையும் இவுளி தன்னையும் நூறினார் அவனுடல் நூழை யாக்கினார்.</p>	<p>koorupo dhaththinir kumaran thaanaiyor veruve radukanai veesi veiyavan yeruther thannaiyum ivuli thannaiyum noorinaar avanudal noozai yaakkinaar.</p>
<p>ஆயது காலையில் அவுணன் வேறொரு பாயிருந் தேரிடைப் பாய்ந்து கண்ணுதல் தூயவன் படையினை எடுத்துத் துண்ணென நேயமொ டருச்சனை நிரப்பித் தூண்டினான்.</p>	<p>aayadhu kaalaiyil avunan veroru paayirun theridaip paaindhu kannudhal thooyavan padaiyinai eduththuth thunnena neyamo daruchchanai nirappith thoondinaan.</p>

<p>அடலெரி முகத்தினான் ஆதி நாயகன் படைதொட அன்னது படியும் வானமும் வடவையின் உருவமாய் வரலும் அச்செயல் விடலைகள் எழுவரும் வெகுண்டு நோக்கினார். 60</p>	<p>adaleri mugaththinaan aadhi naayagan padaithoda annadhu padiyum vaanamum vadavaiyin vuvamaai varalum achseyal vidalaigal yezuvarum vegundu nokkinaar. 60</p>
<p>அனற்படை அன்னதால் அதற்கு மாறதாப் புனற்படை விடுக்குவ மென்று புந்திகொண் டினப்படு துணைவர்கள் யாரும் வாருண முனைப்படை தூண்டினர் முடியுஞ் செய்கையார்.</p>	<p>anarpadai annadhaal adharku maaradhaap punarpadai vidukkuva mendru pundhikon dinappadu thunaivargal yaarum vaaruna munappadai thoondinar mudiyunj seigaiyaar.</p>
<p>தூண்டிய வாருணத் தொல்லை மாப்படை சேண்டொடர்ந் திடுதலும் தேவன் தீப்படை ஆண்டெதி ராகியே அவற்றை நுங்கிற்றால் ஈண்டொரு முனிகடல் ஏழும் உண்டென.</p>	<p>thoondiya vaarunath thollai maappadai sendodarn dhidudhalum dhevan theppardai aandedhi raagiye avatrai nungitraal eendoru munikadal yezum vundena.</p>
<p>சலபதி படைகளைத் தடிந்து வாய்மடுத் துலகுளோர் வெருவர ஊழி யான்படை வலியுட னேகிஏழ் வயவர் தம்மையும் மெலிவுசெய் துயிர்கொடு மீண்டு போயதே.</p>	<p>salabadhi padaigalaith thadindhu vaaimaduth thulagulor veruvara vuzi yaanpadai valiyuda negiyez vayavar thammaiyum melivusei thuyirkodu meendu poyadhe.</p>
<p>மீண்டது போதலும் வீரர் அவ்விடை மாண்டனர் கயிலையின் மருங்கு போயினார் மூண்டிடு பொருங்கனல் முகத்தன் அங்கது காண்டலும் ஆர்த்தனன் களிப்பில் உம்பரான்.</p>	<p>meendadhu podhalum veerar avidai maandanar kayilaiyin marungu poyinaar moondidu porunganal mugaththan angadhu kaandalum aarththanan kalippil vumbaraan.</p>
<p>ஒருங்குற வீரர்கள் உலந்து வீடலும் மருங்குற நோக்கிய வயவெம் பூதர்கள் கரங்களை மறித்தனர் கலங்கி வாய்புடைத் திரங்கினர் வெருவினர் இந்து போயினார்.</p>	<p>orungura veerargal vulandhu veedalum marungura nokkiya vayavem boodhargal karangalai mariththanar kalangu vaaipudaith thiranginar veruvinar indhu poyinaar.</p>
<p>நெற்றியில் வீரர்தம் விளிவு நீங்கலா துற்றிடு பூதர்கள் உலைந்து சாய்வந் தெற்றென நோக்கினன் செயிர்த்து விம்மினான் வெற்றியின் கிழவனாம் வீர வாகுவே.</p>	<p>netriyil veeartham vilivu neengalaa thutridu boodharkal vulaindhu seeivan thetrene nokkinan seyirththu vimminaan vetriyin kizavanaam veera vaaguve.</p>
<p>வீரமொய்ம் புடையவன் வெருவ ரெனப் பாரிடக் கணங்களைப் பாணி யாலமைத் தோரிறை முன்னரே ஒருதன் தேரொடும் ஆரழல் முகத்தன்முன் அணுகப் போயினான்.</p>	<p>veeramaim budaiyavan veruva renap paaridak kanangalaip paani yaalamaith thorirai munnare orudhan therodum aarazal mugaththanmun anugap poyinaan.</p>

<p>போய்க்குறு குற்றுழிப் பொருநர்த் தேய்த்தலின் வீக்கிய கணைகழல் வீர வாகுவைத் தாக்கெரி முகமுடைத் தறுகண் வெய்யவன் நோக்கினன் வெகுண்டிவை நுவறல் செய்குவான்.</p>	<p>poikkuru kutruzip porunarth theiththalin veekkiya kanaikazal veera vaaguvaith thaakkeri mugamudaith tharukan veiyavan nokkinan vegundivai nuvaral seiguvaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>எதிரா கியபூ தரைஏ னையரை மதியேன் நிணையே அடவந் தனன்நீ அதுகா லையின்இங் ஙன்அடைந் தீயீயல் விதியே உணைஎன் முன்விடுத் ததுவே.</p>	<p>yedhiraa giyaboo dharaiye naiyarai madhiyen ninaiye adavan dhananee adhukaa laiyinin ganadain dhaneeyal vidhiye vunaien munviduth thadhuvē.</p>
<p>கொன்றாய் பலரி கொடுவெஞ் சமரின் வென்றாய் பலரை மிகைசெய் தனையாய் நின்றாய் வருவாய் நினதா யிருருக் கின்ற குவதோ இறுதிப் பகலே. 70</p>	<p>kondraai parari koduvenj samarin vendraai palarai migaisei thanaiyaai nindraai varuvaai ninadhaa yiruruk gindra guvadhō irudhip pagale. 70</p>
<p>முன்னர்ப் பொருதே முரிவுற் றவர்போல் என்னைக் கருதேல் இனிஓ ரிறையில் உன்னைக் தலைகொய் தொருவன் னியையும் மன்னர்க் கிறைசே வடிவீதி திடுவேன்.</p>	<p>munnarpp porudhe murivur travarpol ennaik karudhel inio riraiyil vunnaik thalaikoi dhoruvan niyaiyum mannark kiraise vadiva dhi dhiduvē.</p>
<p>பூண்பால் முலைமா தாடிபுணர்ச் சியெனும் ஆண்போர் தனிலே வலியற் றழியும் ஆண்பால் ஒருவன் அவனே அலனோ ஏண்பால் உனையாடிவண்வென் றிலனேல்.</p>	<p>poonpaal mulaimaa dhaapunarch chiyenum aanbor thanile valiyar traziyum aanpaal oruvan avane alano enpaal vunaiyaa ivanven drilanel.</p>
<p>என்னா எதிரா இவையொப் பனசொற் சொன்னான் அதுகேட் டிடுதொல் விறலோன் பொன்னார் தருசெங் கைபுடைத் துநகைத் தொன்னான் முகநோக் கியுரைத் திடுவான்.</p>	<p>ennaa yedhiraa ivaiyop panasor sonnaan adhuket tiduthol viralon ponnaar tharusen gaipudaith thunagaith thonnaan muganok kiyuraith thiduvaan.</p>
<p>முளையார் தரும்பொன் னவன்முந் துசமர் விளையா வடிவந் தனைவிட் டகலா வளையார் புனல்புக் கனன்அன் னவனுக் கிளையாய் ஒருநீ எவணுய் குதியோ.</p>	<p>munaiyaar tharumpon navanmun dhusamar vilaiyaa vadivan dhanaivit tagalaa valaiyaar punalpuk kanaan navanuk kilaiyaai orunee evanui kudhiyo.</p>

<p>மூண்டார் அமர்செய் திடுமொய்ம் பரெலாம் மாண்டார் கதிரோன் பகைமற் ரொருவன் மீண்டான் அவனும் விளிவுற் றிடுநீ ஈண்டா ருயிர்தோற் றிடவே கினையோ.</p>	<p>meendaar amarsei dhidumoim paralaam maandaar kadhiron pagaimar troruvan meendaan avanum vilivur tridunee eendaa ruyirthor tridave kinaiyo.</p>
<p>வீடிச் செருவில் விளிவா குதியோ பேடித் தொழில்கற் றிடுபிள் ளையென ஓடிக் கடல்புக் குயிருய் குதியோ நாடிக் கடிதொன் றைநவிற் றுதியே.</p>	<p>veedich seruvil vilivaa kudhiyo pedith thozilkar tridupil laiyena odik kadalpuk kuyirui kudhiyo naadik kadithon drainavir rudhiye.</p>
<p>பார்காத் திடினும் பலதா னவரும் நேர்காத் திடினும் நிலைபெற் றழியாச் சூர்காத் திடினுற் தொலைவில் விறலோர் ஆர்காத் திடினும் அடுவேன் உணையே.</p>	<p>paarkaath thidinum paladhaa navarum nerkaath thidinum nilaiper traziyaach soorkaath thidinun tholaivil viralor aarkaath thidinum aduven vunaiye.</p>
<p>என்றிங் கிவைவீ ரன்இசைத் திடலுங் குன்றன் னசினத் தழல்கொம் மெனவே சென்றுள் ளமலைத் துழிதீ முகவன் வன்றிண் சிலையொன் றைவளைத் தனனே.</p>	<p>endring givaivee ranisaith thidalung kundran nasinath thazalkom menave sendrul lamalaith thuzithe mugavan vandrinn silaiyon draivalaith thanane.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>நடுத்தான் அகன் றிடுசூர்மகன் நானோதையைச் சிலைநின் நெடுத்தான் எடுத்த தலும்வெய்யவன் இரவோனுடன் இரிந்தான் உடுத்தான் உதிர்ந் தனசேடனும் உலைந்தான் உல கனைத்துங் கெடுத்தான் இவ னெனவானவார் கினையோடின அன்றே.</p>	<p>naduththaanagan dridusoormagan naanodhaiyaich silainin dreduththaaneduth thalumveiyavan iravonudan irindhaan vudiththaanvudhirn dhanasedanum vulaindhaanvula ganaitthung keduththaaniva nenavaanavaar kilaiyodina andre.</p>
<p>அக்காலையின் முகமாறுடை அமலன்றனக் கன்பன் கைக்கார்முகம் இருகால்வளைத் தொருகாலொலி காட்டத் திக்கான முடையான்முதல் தேவாசுரர் துளங்கி இக்காலம் தோபார்முழு திறுங்காலம் தென்றார். 80</p>	<p>akkaalaiyin mugamaarudai amalandranak kanban kaikkaarmugam irukaalvalaith thorukaaloli kaattath thikkaanana mudaiyaanmudhal dhevaasurar thulangi ikkaalama dhopaarmuzu thirungaalama dhendraar. 80</p>

<p>என்னாவிசைத் திடுமெல்லையில் எரிமாமுகன் ஈஅருழ் கொன்னார்கணை விடுத்தார்த்தனன் குறுகுற்றது வருமுன் மின்னாமெனப் பதினாற்கணை விடுத்தேயவை விலக்கிப் பொன்னார்தரு திறல்மொய்ம்பினன் புயலேறெனத் தெழித்தான்.</p>	<p>ennaavisai thidumellaiyil yerimaamugan earuz konnaarkanai viduththarththanan kurukutradhu varumun minnaamenap padhinaarkanai viduththeyavai vilakkip ponnaartharu thiralmoimbinan puyalerenath theziththaan.</p>
<p>செஞ்ஞாயிறு கதிர்கான்றெனத் தீமாமுகத் தவுணன் ஐஞ்ஞான்கெனுந் தொகைபெற்றிடும் அயில்வெங்கணை தொடுப்ப எஞ்ஞான்றுமுற் றிடுசீர்த்தியன் இருபான்கணை துரந்து மைஞ்ஞான்றிடு முகில்மேற்செலு மருத்தாமெனத் தடுத்தான்.</p>	<p>senjjaayiru kadhirkanaanrenath theemaamugath thavunan ainjjaangenun thogaipetridum ayilvenganai thoduppa enjaandrumur triduseerththiyan irupaankanai thuraththu mainjjaandridu mugilmerselu maruththaamenath thaduththaan.</p>
<p>கண்டங்கது கனல்மாமுகன் கணையாயிரந் துரந்து புண்டங்கிய தனிவேலுடைப் புனிதன்றன் திளவல் முண்டம்புக உய்த்தேதிறல் முதுவால்வளை அதனை அண்டங்கிழ படஊதினன் அவுணப்படை புகழ்.</p>	<p>kandangadhu kanalmaamugan kanaiyaayiran thurandhu pundangiya thaniveludaip punidhandran dhilaval mundampuga vuiththedhiral mudhuvaalvalai adhanai andangiza padavudhinan avunappadai pugaza.</p>
<p>ஆராரும் வியக்குந்திறல் அடல்மொய்ம்பினன் அங்கண் ஓராயிரம் வடிவாளிகள் ஒருங்கேதொடுத்த துய்த்துச் சூராகிய அவுணன்தரு தொல்லைத்தனி மைந்தன் தேரானதும் பரியானதும் சிலையானதுஞ் சிதைத்தான்.</p>	<p>aaraarum viyakkundhiral adalmoimbinan angan oraayiram vadivaaligal orungethouth thuiththuch sooraagiya avunantharu thollaitthani maindhan theraanadhun pariyaanadhun silaiyaanadhun sidhaitththaan.</p>

<p>சிதையும்பொழு தயல்வேறொரு தேரின்மிசைப் பாயாக் கதையொன்றினை விடுத்தான்எரி கனல்மாழுகன் அதன்மேல் குதையொன்றினைத் துரந்தேயருட் குமரசேனுக் கிளையோன் சுதையொன்றியக் களத்தேவிழத் துண்டம்பல கண்டான்.</p>	<p>sidhaiyumpozu dhayalveroru therinmisaip paayaak kadhaiyondrinai viduththaanyeri kanalmaamugan adhanmel kudhaiyondrinaith thurandheyarut kumaresanuk kilaiyon sudhaiyondriyak kalaththevizath thundampala kandaan.</p>
<p>மாற்றோர்சிலை யினைவாங்கி வளைத்தேகனல் முகத்தோன் காற்றோன்படை துரக்கின்றுழ இவனும்மது கடவக் கூற்றோன்படை தொடுத்தானவன் குமரன்றனக் கிளையோன் வேற்றோர்படை துரந்திட்டிலன் அதுவேசெல விட்டான்.</p>	<p>maatrorsilai yinaivaangi valaiththekanal mugaththon kaatronpadai thurakkindruza ivanummadhu kadavak kootronpadai thoduththaanavan kumarandranak kilaiyon vetrorpadai thurandhittilan adhuvesela vittaana.</p>
<p>மாகத்தறு கதிர்வெம்படை மன்னன்தரு மதலை வேகத்தினில் விடவாங்கது விடுத்தேயது விலக்கி நாகத்தமர் கறைநீவிய நவிகூரிய கணைநூ றாகத்திடை படவேதுரந் தடல்மொய்ம்பினன் ஆர்த்தான்.</p>	<p>maagaththaru kadhivempadai mannantharu madhalai vegaththinil vidavaangadhu viduththeyadhu vilakki naasuththamar karaineeviya navikooriya kanainoo raagaththidai padavedhuran thadalmoimbinan aarththaan.</p>
<p>தருமத்தியல் நிறுவுற்றிடு தக்கோன்விடு சரங்கள் மருமத்தினிற் படுகின்றுழி வானோரமு தருந்தும் கருமத்தினில் விரவிக்கடல் கடையக்கவிழ்ந் திட்ட பெருமத்தென நிலைசோர்ந்துதன் பெருந்தேர்மிசை வீழ்ந்தான்.</p>	<p>dharumadhdiyala niruvutridu thakkonvidu sarangal marumadhthinir padugindrudi vaanoram dharundhum karumatthinil viravikkadal kadaiyakkavizn dhitta perumatthena nilaisorndhuthan perunthermisai veezndhaan.</p>

<p>விழுகின்றதொ ரெரிமாழுகன் வியன்மார்பெனும் வரைநின் றிழிகின்றன நதியாமென எருவைப்புனல் உயிரும் ஒழிகின்றது வருகின்றது லாவுற்றது தேற்றம் அழிகின்றது வருமந்தகன் அச்சுற்றனன் அணுக.</p>	<p>vizugindradho rerimaamugan viyanmaarbenum varainin rizigindrana nadhiyaamena yeruvaippunal vuyirum ozigindradhu varugindradhu laavutradhu thetram azigindradhu varumandhagan achchutranan anuga.</p>
<p>விளிந்தானென மயங்குற்றவன் வெஞ்சூட்டும் ஏற்றால் நெளந்தாடர வசைந்தாலென நெடுந்தேர்மிசைப் பெயராத்த தெளந்தாயிடை யிரங்கிப்பொரு திறல்வன்மைய திலனாய் எளிந்தான்எளிந் திடுகின்றவன் இத்தன்மைசிந் தித்தான். 90</p>	<p>vilindhaanena mayakkutravan venjuvurum yetraal nelindhaadara vasaindhaalena nedunthermisaip peyaraath thelindhaayidai yirangipporu thiralvanmaiya dhilanaai yelindhaanenin dhidugindravan iththanmaisai dhithhaan. 90</p>
<p>மொழிபட்டிடு திறல்மாற்றலர் முனைவெஞ்செருத் தனில்யான் அழிபட்டிடி வ்ருவாயென அந்நாட்சிறு காலைப் பழிபட்டிடும் வெறியாட்டினைப் பயின்றேபலி யூட்டி வழிபட்டதன் நகர்க்காளியை மனத்தின்மிசை நினைத்தான்.</p>	<p>mozipattidu thiralmaatralar munaivenjseruth thanilyaan azipattidin varuvaayena annaatsiru kaalaip pazipattidum veriyaattinaip payindrepali yutti vazipattadhan nagarkkaaliyai manatthhinmisai ninaitthhaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>விஞ்சந் தொல்விறல் மேவு சூர்தரு மைஞ்சன் தன்னை மனத்தில் உன்னலும் நஞ்சந் துண்ணென நண்ணு காளிதன் நெஞ்சந் தன்னில் நினைத்தல் மேயினாள்.</p>	<p>vinjun tholviral mev u soortharu mainjan thannai manatthil vunnalum nanjura thunnena nannu kaalidhan nenjan thanniil ninaitththal meyinaal.</p>
<p>சூலங் கொண்ட லமர்ந்து தோன்றுவாள் சூலங் கொண்ட லமர்ந்த தோளினாள் கோலம் பெற்ற குலிங்க வேணியாள் கோலம் பெற்ற குறுங்கொ லைக்கணாள்.</p>	<p>soolang konda lamarndhu thondruvaal soolang konda lamarndha tholinaal kolam petra kulinga veniyaal kolam petra kurungo laikkanaal.</p>



<p>போதங் கொன்று பொறாமை மிக்குளாள்  போதங் கொன்று பொலஞ்செய் தாளினாள்  ஏதந் தீர்ந்திடும் எண்ண லார்சிரம்  ஏதந் தீர்ந்திடும் ஏம வாளினாள்.</p>	<p>podhang kondru poraamai mikkulaal  podhang kondru polanjsei thaalinaal  yedhan theerndhidum enna laarsiram  yedhan theerndhidum yema vaalinaal.</p>
<p>சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள்  சங்கா ரத்தணி தந்த செங்கையாள்  உங்கா ரத்தின் உரத்த ஆடையாள்  உங்கா ரத்தின் உரப்பும் ஓதையாள்.</p>	<p>sangaa raththani thaangu kongaiyaal  sangaa raththani thandha sengaiyaal  vungaa raththin vuraththa aadaiyaal  vungaa raththin vurappum odhaiyaal.</p>
<p>ஞாலத் தேவரும் நாகர் வேந்தரும்  ஞாலத் தேவரும் ஏத்த நண்ணுவாள்  காலத் தீயர்க ளிற்றின் மேலையோர்  காலத் தீயர் கலங்கு காட்சியாள்.</p>	<p>gnaalath dhevarum naagar vendharum  gnaalath dhevarum yeththa nannuvaal  kaalath theyarga litrin melaiyor  kaalath theyar kalangu kaatchiyaal.</p>
<p>அஞ்சத் தானடி யான வானவர்  அஞ்சத் தானடி பேர்த்து லாவுவாள்  நஞ்சத் தானவர் நைய வெம்மைசெய்  நஞ்சத் தானவர் சுற்றம் நல்குவாள்.</p>	<p>anjath thaanadi yaana vaanavar  anjath thaanadi perththu laavuvaal  nanjath thaanavar naiya vemmaisei  nanjath thaanavar sutram nalguvaal.</p>
<p>அங்கத் தன்மை யளாய மர்ந்திடும்  அங்கத் தன்மை யளாய் காளிமால்  சிங்கத் தேறிய செல்வன் மைந்தன்முன்  சிங்கத் தேறினள் செல்லல் மேயினாள்.</p>	<p>angath thanmai yalaaya marndhidum  angath thanmai yalaai kaalimaal  singath theriya selvan maindhanmun  singath thernal sellal meyinaal.</p>
<p>வில்லுச் சூலம் வியன்ம முக்கதை  எல்லைப் பல்படை யாவை யுங்கொளா  மல்லற் காளிகள் மாப்பெ ரும்படை  செல்லக் கூறி செறிந்து சூழ்தர.</p>	<p>villuch soolam viyanma zukkadhai  ellaip palpadaai yaavai yungolaa  mallar kaaligal maappe rumpadaai  sellak koori serindhu soozthara.</p>
<p>மூதக் கார்ப்பொடு விண்ணை முட்டுற  வேதக் கூளிகள் ஏறு கேதனம்  ஊதச் சங்கம் ஒழிந்த பல்லியம்  மேதக் கோசை மிகுத்து மேவவே. 100</p>	<p>moodhak kaarppodu vinnai muttura  vedhak kooligal yeru kedhanam  vudhach sangam ozindha palliyam  medhak kosai miguththu mevave. 100</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>விரைவொடு பறந்தலை மேவி வீழ்ந்தயர்  எரிமுக மதலையை எய்தி நோக்கியான்  உரமிகும் ஒன்னலர் உயிரை உண்பன்நீ</p>	<p>viraivodu parandhalai mevi veezndhayar  yerimuga madhalaiyai eidhi nokkiyaan  vuramigum onnalar vuyirai vunbannee</p>

பரிவுறல் என்றனள் அமைத்த பாணியாள்.	parivural endranan amaiththa paaniyaal.
இவ்வகை அருளியே இளவல் பாற்படும் தெய்வதப் பூதர்தஞ் சேனை மேற்செலாக் கவ்வைகொள் செருத்தொழில் கருதி ஆர்த்தனள் ஐவகைப் பூதமும் அச்சங் கொள்ளவே.	ivvagai aruliyē ilaval paarpadam dheivadhap boodharthanj senai merselaak kavvaikol seruththozil karudhi aarththanal aivagaip boodhamum achchang kollave.
ஆர்த்திடும் எல்லையில் அளக்கர் சூழ்ந்தென ஆர்த்திடும் எல்லையில் அடல்வெம் பூதரும் வேர்த்தனர் அழுங்கினர் மேற்சென் நேற்றனர் வேர்த்தனர் அழுங்கினர் விண்ணு னோரெலாம்.	aarththidum ellaiyil alakkar soozndhena aarththidum ellaiyil adalvem boodharum verththandar azunginar mersen drennar verththandar azunginar vinnu lorelaam.
காளிகள் சூலம்வேல் கணிச்சி கார்முகம் வாளிகள் சிந்தினர் வரைநெ ஓந்தரு நீளிகள் எழுக்கதை நேமி இன்னன கூளிகள் வீசினர் குறுகிப் போர்செய்தார்.	kaaligal soolamvel kanichchi kaarmugam vaaligal sindhinar varaine dundharu neeligal yezukkadhāi nemi innana kooligal veesinar kurugip porseidhaar.
அத்திறன் நோக்கியே ஆடற் பூதர்கள் எத்திறத் தவரையும் ஈறு செய்கெனாக் கைத்தலத் திருந்ததோர் கழுமுள் வீசினாள் பத்திரை தன்னருள் படைத்த காளியே.	aththiran nokkiye aadar boodhargal yeththirath thavaraiyum eeru seigenaak kaiyththalath thirundhadhor kazumul veesinaal paththirai thannarul padaiththa kaaliye.
வீசிய முத்தலை வெய்ய வேற்படை காய்சின எரிபுகை கான்று காளிகள் மாசகல் உருப்பல வகுத்துப் பாரிடர் பாசன மருளுறப் படர்தல் உற்றதே.	veesiya muththalai veiya verpadai kaaichina yeripugai kaandru kaaligal maasagal vuruppala vaguththup paaridar paasana marulurap padardhal vutradhe.
சண்டிகை விடுபடை தனது வன்மையைக் கண்டனன் இளையவன் கணங்கள் ஆருயிர் உண்டிடும் இஃதென உன்னி யேழிரு புண்டரு சிலீமுகம் பொள்ளென் நேவினான்.	sandigai vidupadai thanadhu vanmaiyaik kandanan ilaiyavan ganangal aaruyir vundidum igudhena vunni yeziru pundaru sileemugam pollen drevinaan.
தீக்கலும் வேலினான் செலுத்தும் ஆசுகம் மேக்குறு முத்தலை வேலை நுண்டுகள் ஆக்கிய தாக்கலும் அனைய தன்மையை நோக்கினள் காளியென் றைக்கும் நோன்மையாள்.	theekkaluz velinaan seluththum aasugam mekkuru muththalai velai nundugal aakkiya thaakkalum anaiya thanmaiya nokkinal kaaliyen draikkum nonmaiyaal.

<p>துண்ணென யான்விடு சூலந் தன்னையும் அண்ணலம் பகழியால் அறுத்தென் னாற்றலை எண்ணலன் நிற்பனால் இன்னும் அங்கவன் உண்ணிகழ் உயிரினை உண்குவேன் என்றாள்.</p>	<p>thunnenā yaanvidu soolan thannaiyum annalam pagaziyaal aruththen naatralai ennalan nirpanaal innum angavan vunnigaz vuyirinai vunguven endraal.</p>
<p>என்றிடு காளியோ ரிமைப்பின் முந்துற நின்றிடு சேனையங் கடலை நீக்கியே வென்றிடு வயப்புலி மிசைககொண் டார்த்திடாச் சென்றனள் வீரன்முன் செப்பல் மேயினாள். 110</p>	<p>endridu kaaliyo rimaippin mundhura nindridu senaiyang kadalai neekkiye vendridu vayappuli misaikon daarththidaach sendranan veeranmun sepal meyinaal. 110</p>
<p>முன்னுற யான்விடு மூவி லைப்படை தன்னைவெங் கணைகளால் தடுத்து நின்றனை இன்னுமொர் சூலமுண் டெறிவன் வீகுதி அன்னது காத்திடல் அரிது காணென்றாள்.</p>	<p>munnura yaanvidu moovi lappadai thannaiven kanaigalaal thaduththu nindranai innumor soolamun derivan vigudhi annadhu kaaththidal aridhu kaanendraal.</p>
<p>என்றலும் முறுவல்செய் திலங்கு சூலமாங் கொன்றல ஆயிரம் ஒருங்கு வீசினும் நின்றவை முழுவதும் நீறு செய்வனென் வன்றிறல் தெரிந்திலை மாதூநீ யென்றாள்.</p>	<p>endralum muruvalsei dhilangu soolamaang kondrala aayiram orungu veesinum nindravai muzuvadhūm neeru seivanen vandriral therindhilai maadhunee yendraan.</p>
<p>கொற்றமொய்ம் பினன்இவை கூறக் கேட்டுளஞ் செற்றம் தாகியே தெழித்துச் சண்டிகை மற்றுமொர் சூலவேல் வல்லை வீசினாள் சுற்றிய பாரிடத் தொகுதி யுட்கவே.</p>	<p>kotramoim binanivai koorak kettulanj setrama dhaagiye theziththuch chandigai matrumor soolavel vallai veesinaal sutriya paaridath thogudhi yutkave.</p>
<p>அருந்திறல் அமரர்கள் அதுகொல் ஆலமென் றரிந்தனர் பணியெனா இன்னும் இந்துவும் வருந்தினர் சூலமுன் வந்த தன்மையைத் தெரிந்தனன் வீரமொய்ம் புடைய செம்மலே.</p>	<p>arundhiral amarargal adhukol aalamen drarindhanar panienāa innum indhuvum varundhinar soolamun vandha thanmaiyaith therindhanaan veeramoim budaiya semmale.</p>
<p>எட்டுடன் இரண்டுநூ றெனுந்தொ கைப்படு நெட்டிரும் பகழிகள் நிகரத் தூண்டியே அட்டனன் துணிபட அரியின் மேலவள் தொட்டிட வருவதோர் சூலந் தன்னையே.</p>	<p>ettudan irandhunoo renundho kappadu nettirum pagazigal nigarath thoondiye attanan thunipada ariyin melaval thottida varuvadhor soolan thannaiye.</p>
<p>எறித்தரு சூலம திற்று வீழ்தலுஞ் செறுத்தனள் இங்கிவன் சிரத்தை வாளினால் அறுத்துதி ரப்புனல் சுவைத்திட் டாவியைப் பறித்திடு வேனெனப் பகர்ந்திட் டாளரோ.</p>	<p>yeriththaru soolama dhitrū veezdhalunj seruththanan ingivan siraththai vaalinaal aruththuthi rappunal suvaitthith taaviyaip pariththidu venenap pagarndhit taalāro.</p>

<p>நாலிரு தோளுடை நங்கை தோன்றல்முன் வாலுனை மடங்கனன் இருத்தல் மாண்பொரீஇப் பாலுறு திரைக்கடற் பரப்பை விட்டகல் ஆலம தாமென ஆர்த்திட் டேகினாள்.</p>	<p>naaliru tholudai nangai thondraimun vaalunai madanganan iruththal maanporiip paaluru thirakkadar parappai vittagal aalama dhaamena aarththit teginaal.</p>
<p>ஆர்த்திடு சண்டிகை அங்கை தன்னிலோர் கூர்த்திடும் வாட்படை கொண்டு கொம்மெனத் தீர்த்தனுக் கினியதோர் செம்மல் நிற்புறுந் தார்த்தடந் தேர்மிசைத் தனிவந் தெய்தினாள்.</p>	<p>aarththidu sandigai angai thannilor koorththidum vaatpadai kondu kommenath theerththanuk kinyadhor semmal nirpurun dhaarththadan thermisaith thanivan dheidhinaal.</p>
<p>நோக்கினன் மொய்ப்பினான் நோன்மை பூண்டுகளான் தாக்கணங் காம்பிவள் தன்ன தாவியை நீக்குதல் செய்வது நீர்மைத் தன்றெனாத் துாக்கினன் அவள்வலி தொலைக்க உன்னுவான்.</p>	<p>nokkinan moimbinaan nonmai poondulaan thaakkanang kaamival thanna thaaviyai neekkudhal seivadhu neermaith thandrenaath thookkinan avalvali tholaikka vunnuvaan.</p>
<p>இடித்தென உரப்பினன் எண்கை தன்னையும் ஒடித்தன னாமென ஒருகை யாலுறப் பிடித்தனன் மற்றொரு பெருங்கை யாலுரத் தடித்தனன் காளிவீழ்ந் தவச மாயினாள். 120</p>	<p>idiththena vurappinan enkai thannaiyum odiththana naamena orukai yaalurap pidiththanan matroru perungai yaalurath thadiththanan kaaliveezn dhavasa maayinaal. 120</p>
<p>கரங்கொடு சேவகன் கல்லென் றெற்றலும் உரங்கிழி வுற்றனள் உமிழ்ந்த சோரிநீர் தரங்கம தெறிகடல் தன்னைப் போன்றுலாய் இரங்கிய தவள்துயாடி யாவர் கூறுவார்.</p>	<p>karankodu sevagan kallen dretralum vurangizi vutranal vumizndha sorineer tharangama therikadal thannaip pondrulaai irangiya dhavalthuyaa yaavar kooruvaar.</p>
<p>எண்கையும் ஒருகையால் ஏந்தல் பற்றியோர் ஒண்கையின் நீலிதன் உரத்தில் எற்றலும் மண்கிழி வுற்றன வரைகள் கீண்டன விண்கினர் அண்டபித் திகையும் விண்டதே.</p>	<p>enkaiyum orukaiyaal yendhal patriyor onkaiyin neelidhan vuraththil yetralum mankizi vutrana varaigal keendana vinkilar andapith thigaiyum vindadhe.</p>
<p>திரைபெறு கடலெனக் கான்ற செம்புனல் வரைபெறு தனதுமெய் மறைத்த லால்துயர்க் கரைபெறல் இல்லவள் காளி என்றுமுன் உரைபெறு பெயரையும் ஒழிவுந் றாளரோ.</p>	<p>thiraiperu kadalenak kaandra sembunal varaiperu thanadhumei maraiththa laalthuyark karaiperal illaval kaali endrumun vuraiperu peyaraikum ozivur traalaro.</p>

<p>இவ்வகை அவசமாய் இம்பர் வீழ்ந்தபின ஐவகை உணர்ச்சியும் அனாதி யானவுஞ் செவ்விது தொன்மைபோற் சேரச் சூர்மகள் வெவ்வலி இழந்துகண் விழித்து விம்மினாள்.</p>	<p>ivvagai avasamaai imbar veezndhapin aivagai vunarchchiyum anaadhi yaanavunj sevvidhu thonmaipor serach soomagal vevvali izandhukan viziththu vimminaal.</p>
<p>ஆண்மையின் மேலவன் அகலத் தெற்றிட ஏண்மையும் வீரமும் இழந்து வீழ்ந்தது நீண்மய லானது நினைந்து நெஞ்சிடை நாண்மலி வுற்றனள் நடுங்கும் ஆவியாள்.</p>	<p>aanmaiya in melavan agalath thetrida yenmaiya um veeramum izandhu veezndhadhu theenmaya laanadhu ninaindhu nenjidai naanmali vutranal nadungum aaviyaal.</p>
<p>அந்தமில் அறுமுகத் தமலன் ஏவலால் வந்தவ னொடுபொரின் வாகை எய்துமோ புந்தியி லாதிவட் புக்க னன்னாச் சிந்தைசெய் தெழுந்தனள் வன்மை தீர்ந்துளாள்.</p>	<p>andhamil arumugath thamalan yevalaal vandhava noduporin vaagai eidhumo pundhiya laadhivat pukka nanyenaach sindhaisei thezundhanal vanmai theerndhulaal.</p>
<p>இகழ்ந்தவர் உரத்தினை இகழ்ந்து கூர்நகத் தகழ்ந்துயி ருண்டிடும் அணங்கு தேர்மிசைத் திகழ்ந்தனள் நின்றிடு திறலி னான்றனைப் புகழ்ந்தனள் இனையன புகல்வ தாயினாள்.</p>	<p>igazndhavar vuraththinai iganzdhu koornagath thagazndhuyi rundidum anangu thermisaith thigazndhanan nindridu thirali naanranaip pugandhanal inaiyana pugalva dhaayinaal.</p>
<p>கன்றிய கற்புடைக் கனலி மாமுகன் இன்றெனை அருச்சனையே இயற்றி ஏத்தியே ஒன்றல வுயிர்ப்பலி யுதவி வேண்டினான் நன்றிய தயர்த்திலன் நானிங் கெய்தினேன்.</p>	<p>kandriya karpudaik kanali maamugan indrenai aruchchanai iyatri yetthiye ondrala vuyirppali yudhavi vendinaan nandriya thayarththilan naaning keidhinen.</p>
<p>உன்னுடை வன்மையும் உனது வீரமுஞ் சின்னமும் உணர்ந்திலன் செருவின் முந்துறீஇ நின்னுடன் இகலியிந் நிலைமை யாயின இன்னினி ஏகுவன் இருந்த தொல்லிடை.</p>	<p>vunnudai vanmaiya um vunadhu veeramunj sinnamum vunarndhilan seruvin mundhureeie ninnudan igaliya in nilaimai yaayina innini yeguvan irundha thollidai.</p>
<p>கறுத்தினி வல்லையில் கனன்மு கத்தனை ஒறுத்துயிர் உண்குதி ஒழிந்து ளாரையும் அறுத்தனை நிற்குதி அலரி தன்னையுள் செறுத்தவன் தன்னையும் அடுதி செம்மலநீ. 130</p>	<p>karuththini vallaiya il kananmu gaththanai oruththuyir vunkudhi ozindhu laaraiya um aruththanai ninkudhi alari thannaimun seruththavan thannaiya um adudhi semmalnee. 130</p>

<p>அடையலர் தம்மைவென் றாறு மாமுகம் உடையவன் கருணைபெற் றுவகை மேவுதி நெடிதுபல் லாழியும் நீடி வாழ்தியால் கடைமுறை இவையெலாங் காண்டி நீயென்றாள்.</p>	<p>adaiyalar thammaiven draaru maamugam vudaiyavan karunaiper truvagai mevudhi nedidhupal looziyum needi vaazdhiyaal kadaimurai ivaiyelaang kaandi neeyendraal.</p>
<p>இத்திறம் யோகினி இசைத்து வெஞ்சமர் வித்தகன் விடைகொடு மீண்டு கோளரிச் சித்திர வெருத்தமேற் சேர்ந்து தொல்படை மொய்த்திடப் போயினள் முந்து வந்துழி.</p>	<p>iththiram yogini isaiththu venjamar viththagan vidaikodu meendu kolarich siththira veruththamer serndhu tholpadai moiththidap poyinal mundhu vandhuzi.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>சண்டிகை போந்த காலைத் தழல்முகன் அனைய வெல்லாங் கண்டனன் வெகுண்டு நன்றிக் கள்வன தாற்றல் என்னாத் திண்டிறல் ஆற்றல் சான்று சேண்கிடந் துருமுக் கான்று கொண்டல தெழுந்தா லென்னக் கொம்மென எழுந்து சொல்வான்.</p>	<p>sandigai pondha kaalaith thazalmugan anaiya vellaang kandanavan vegundu nandrik kalvana thaatral ennaath thindiral aatral saandru senkidan thurumuk kaandru kondala thezundhaa lennak kommena yezundhu solvaan.</p>
<p>கொன்றுயிர் பலவும் நுங்கிக் குருதியும் வடியும் மாந்தி ஒன்றுதன் னகடுதூரா துலப்புறாப் பசிநோய் மிக்குச் சென்றிடு காளி யாலோ தெவ்வர்தஞ் செருவை யான்முன் வென்றனன் சூரன் சேய்க்குத் துணைகளும் வேண்டு மோதான்.</p>	<p>kondruyir palavaum nungik kurudhiyum vadiyum maandhi ondruthan nagaduthooraa thulappuraap pasinai mikkuch sendridu kaali yaalo dhevvarthanj seruvai yaanmun vendranan sooran seikkuth thunaigalum vendu modhaan.</p>

<p>சூலமுந் தண்டும் வாளுஞ் சுடர்மழுப் படையுஞ் சீற்றக் கோலமுங் கொண்டு பாங்கிற் கூறிகள் சூழ வைகும் நீலிதன் வன்மை காண்பான் நினைந்திவண் விளித்த தன்றி வேலவன் படையை அன்னாள் வெல்லுமென் றுளங்கொண்டேனோ.</p>	<p>soolamun thandum veelunj sudarmazup padaiyunj seetrak kolamung kondu paangir koorigal sooza vaigum neelithan vanmai kaanbaan ninaindhivan viliththa dhandri velavan padaiyai annaal vellumen drulankondeno.</p>
<p>வாவியுங் குளனும் பொய்தீர் நதிகளும் மற்று மெல்லாந் தூவுநுண் பனியா லன்றே துளம்புவ அ•தே போலத் தேவரை ஏவல் கொண்ட சிறப்புடைத் தமிழேன் இங்ஙன் மேவிய காளி யாலோ எய்துவன் வீரத் தன்மை.</p>	<p>vaaviyung kulanum poitheer nadhigalum matru mellaandh thoovunun panyaa landre thulumbuva agudhe polath dhevarai yeval konda sirappudaith thamiyen ingana meviya kaali yaalo eidhuvan veerath thanmai.</p>
<p>இன்னிளிக் கணம தொன்றின் இளவலா ருயிரை வெளவி முன்னுற அகன்ற ஒற்றன் முரண்வலி அதனைச் சிந்தி அன்னவன் ஆவி கூற்றுக் கடிசிலா அளிப்பன் அல்லான் மன்னன்முன் போவ தில்லை வஞ்சினம் இ•தே என்றான்.</p>	<p>inninik ganama thondrin ilavalaa ruyirai velavi munnura agandra otran muranvali adhanaich sindhi annavan aavi kootruk kadisilaa alippan allaan mannanmun pova dhillai vanjinam igudhe endraan.</p>
<p>கனல்முகன் இனைய மாற்றங் கழறியே அவுணத் தொல்பேர் அனிகம்வந் தயலின் ஈண்ட ஆழியந் தேரிற் சென்று வனைதரு சிலையொன் றேந்தி வன்மையால் வாங்கி நூறு முனையிரும் பகழி வீர மொய்ம்பன்மேல் தூண்டி ஆர்த்தான்.</p>	<p>kanalmugan inaiya maatrang kazariye avunath tholper anigamvan dhayalin eenda aaziyan therir sendru vanaitaru silaiyon drendhi vanmaiyaal vaangi nooru munaiyirum pagazi veera moimbanmel thoondi aarththaan.</p>

<p>கொடுத்தொழி லாளன் செய்கை குரைகழல் வீரன் காணா முடிந்திட வந்தாய் போலும் முயற்சியீ தழகி தென்னா நெடுந்தனிச் சிலைகா லூன்றி ளெரேலென வளைத்துத் தானும் அடுந்திறற் கணைநூ றோச்சி அறுத்தனன் அவுணன் வாளி.</p>	<p>kodunthozi laalan seigai kuraikazal veeran kaanaa mudindhida vandhaai polum muyarsiyee thazagi dhennaa nedundhanich silaigaa loondri gnerelena valaiththuth tha anum adundhirar kanainoo rochchi aruththanan avunan vaali.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>அறுத்தபொழு தத்தில்அவு ணர்க்கரசன் அமைந்தன் மறத்தினொடு நூறுசரம் வாலியன் பூட்டிச் சிறப்புடைய செம்மலுறு தேரினை யழித்துக் குறித்தவிறல் கொண்டுசமர் வால்வளை குறித்தான். 140</p>	<p>aruththapozu dhaththilavu narkkarasan amaidhan maraththinodu noorusaram vaaliyan poottich sirappudaiya semmaluru therinai yaziththuk kuriththaviral kondusamar vaalvalai kuriththaan. 140</p>
<p>தேரழித லும்வெகுளி செய்திளவல் ஈரேழ் கூரிய நெடும்பகழி கொம்மென விடுத்தே ஆரழல் முகத்தவுணன் அங்கையிடை கொண்ட மூரிவரி வெஞ்சிலை முரித்தமாடி விளைத்தான்.</p>	<p>therazidha lumveguli seidhilaval eerez kooriya nedumpagazi kommena viduththe aarazal mugaththavunan angaiyidai konda moorivari venjilai muriththamaa vilaitthaan.</p>
<p>வில்லது முரிந்திடலும் வேறோட்சிலை வாங்கிக கல்லென வெயிற்றணி கறித்திவனை இன்னே கொல்வெனும் வெய்யமொழி கூறிமண நாறும் அல்லிமல ரோன்படையை அண்ணல்மிசை உய்த்தான்.</p>	<p>villadhu murindhialum verosilai vaangiga kallena veyirrani kariththivanai inne kolvanenum veiyamozi koorimana naarum allimala ronpadaiyai annalmisai vuitthaan.</p>
<p>அத்தகைமை நோக்கினன் அயன்படையை யானும் உய்த்திடிந் எனக்குவரும் ஊதியம்என் என்னாச் சித்தமுறு பூசனை செலுத்திவிறல் வீர பத்திர நெடும்படையொர் பாணிகொடு விட்டான்.</p>	<p>aththagaimai nokkinan ayanpadaiyai yaanum vuitthidin enakkuvarum vudhiyan en ennaach siththamuru poosanai seluththiviral veera paththira nedumpadaiyor paanikodu vitta an.</p>



வாரிதி வளாகம் அரை மாத்திரையின் உண்ணும் வீரனெடு வெம்படை விரைந்துபடர் காலை நாரணன் மகன்படை நடுங்கிநனி தாழா யாருநகை செய்திட இரிந்துளதை யன்றே.	vaaridhi valaagamarai maaththiraiyin vunnum veeranedu vempadai viraindhupadar kaalai naaranan maganpadai nadunginani thaazaa yaarunagai seidhida irindhuladhai yandre.
அன்னமிசை யோன்படை அழிந்திடலும் வீரன் தன்னது நெடும்படை தடுப்பில்வகை யேகி வன்னிமுகன் ஆவிகொடு மாமுடிகள் தள்ளி மின்னுவென வீரனிடை மீண்டுபடாடித் தன்றே.	annamisa yonpadai azindhialum veeran thannadhu nedumpadai thaduppilvagai yegi vannimugan aavikodu maamudigal thalli minnuvena veeranidai meendupadaan dhandre.
வேறு	veru
வெய்ய அக் கனல்முகன் விளிந்து வீழ்ந்தனன் ஓய்யென அச்செயல் உம்பர் நோக்குறா ஐயனை வாழ்த்தினின் றலரின் மாரிதூய் மெய்யணி துகிலெலாம் வீசி யாடினார்.	veiyaak kanalmugan vilindhu veezndhanan oiyena achseyal vumbar nokkura aiyanai vaazththinin dralarin maarithooi meiyani thugilelaam veesi yaadinaar.
புறந்தரு கலிங்கமும் பூணும் நாணமும் துறந்தனாடி உவகையால் சொல்லும் ஆடலர் சிறந்துடன் ஆர்த்தனர் தேவர் அற்றைநாட் பிறந்திடு மைந்தர்தம் பெற்றி எய்தினார்.	purandharu kalingamum poonum naanamum thurandhanaa vuvagaiyaal sollum aadalar sirandhudan aarththanar dhevar atrainaat pirandhidu maindhartham petri eidhinaar.
எரிமுகன் அவ்விடை இறப்ப ஆங்கவன் பெரும்படை வீரர்கள் புலம்பி யாமெலாம் ஒருசிறு தூதனுக் குடைது மோவெனாச் செருவினைக் குறித்தனர் உலப்பில் தீமையோர்.	yerimugan avvidai irappa aangavan perumpadai veerargal pulambi yaamelaam orusiru thoodhanuk kudaidhu movenaach seruvinak kuriththanar vulappil theemaiyor.
முற்படுந் தலைவர்கள் மூவெண் ணாயிரர் பொற்புடை இணையவன் புடையிற் சுற்றிடாக் கப்பணந் திகிரிகோல் கணிச்சி வேல்கதை சொற்படு படையெலாஞ் சொரிந்து போர்செய்தார்.	murpadun thalaivargal meeveen naayirar porpudai ilaiyavan pudaiyir sutridaak kappanan dhigirikol kanichchi velkadhai sorpadu padaiyelaanj sorindhu poseidhaar.
செய்தது நோக்கியே செயிர்த்துச் சேவகன் கைதனில் இருந்ததோடி கார்மு கம்வளைஇ நொய்தினில் ஆயிர நூறு கோடிகோல் எய்தனன் தெழித்தனன் அவுணர் ஏங்கவே. 150	seidhadhu nokkiye seyirththuch chevagan kaidhanil irundhadho kaarmu gamvalaie noidhinil aayira nooru kodikol eidhanan theziththanan avunar yengave. 150

<p>இத்திறங் கணம்தொன் றிடைய றாமலே கைத்தனு உமிழ்ந்திடுங் கணையின் மாமழை உய்த்தனன் திரிந்தனன் உலகம் பேர்த்திடும் மெய்த்திறல் மருத்தினும் விரைவின் மேவியே.</p>	<p>iththirang ganamadhon dridaiya raamale kaiththanu vumizndhidung kanaiyin maamazai vuththanan thirindhana vulagam perththidum meiththiral maruththinum viraivin meviye.</p>
<p>எறிந்திடு படைகளும் எய்த கோல்களும் முறிந்தன துணிந்தன மொய்ப்பு மார்பமுஞ் செறிந்திடு கரங்களும் சிரமும் தாள்களும் தறிந்தன அவுணர்தந் தலைவர் வீடினார்.</p>	<p>yerindhidu padaigalum eidha kolgalum murindhana thunindhana moimbu maarbamunj serindhidu karangalum siramum thaalgalum tharindhana avunarthan thalaivar veedinaar.</p>
<p>வேழமும் புரவியும் துணிந்து வீழ்ந்தன வாழியம் தேர்நிரை அனைத்தும் இற்றன சூழறும் அவுணரும் தோலைந்து போயினார் பாழியம் தோளினான் பகழித் தன்மையால்.</p>	<p>vezamum puraviyum thunindhu veezndhana vaaziyam thernirai anaiththum itrana soozurum avunarum tholaindhu poyinaar paaziyam tholinaan pagazith thanmaiyaal.</p>
<p>பாறொழுக் குற்றன ககனம் பார்மிசை வீறொழுக் குற்றதொல் படைகள் வீந்திடச் சேறொழுக் குற்றன தசைகள் செம்புனல் ஆறொழுக் குற்றதால் அமர்செய் ஆறெலால்.</p>	<p>paarozuk kutrana gaganam paarmisai veerozuk kutrathol padaigal veendhidach serozuk kutrana dhasaigal sembunal aarooz kutradahaal amarsei aarelaal.</p>
<p>பலவுடை நெடுந்தலைப் பதகர் துஞ்சலும் நிலவுடை எயிற்றிடை நிவந்த தீக்கனல் புலவுடை விழுநிணம் புழுக்கல் செய்ததால் கலிகெழு கொடியொடு கணமுந் துய்க்கவே.</p>	<p>palavudai nedundhalaip padhagar thunjalum nilavudai yeyirridai nivandha theekkanal pulavudai vizuninam puzukkal seidhadhaal kaligezu kodiyoudu kanamun dhuikkave.</p>
<p>மாமையில் செறிந்தன வடிவின் மால்கரி தாமயிர்ப் புறவடி தடக்கை வன்றலை ஏமயிர்த் தோகையோ டிற்று நீங்குற ஆமையிற் போவன குருதி ஆற்றினே.</p>	<p>maamaiyil serindhana vadivin maalkari thaamayirp puravadi thadakkai vandralai yemayirth thogaiyo ditru neengura aamaiyir povana kurudhi aatrine.</p>
<p>கார்கெழும் அவுணருட் கலந்த சோரியின் தாரைகள் நீத்தமாய் எழுந்து தக்கவர் பேருட லுட்கொடு பெயர்ந்த பின்னுற வாரிதி வடவையுண் டுலவு மாண்பென.</p>	<p>kaargezum avunarut kalandha soriyin thaaraigal neeththamaai yezundhu thakkavar peruda lutkodu peyarndha pinnura vaaridhi vadavaiyun dulavu maanbena.</p>
<p>கரியினும் பரியினுங் கால்கொண் டோங்கிய குருதியம் புனல்மழை குலாவும் வைகலின் வரைதொறும் வரைதொறும் மாறு மாறெழா அருவிகள் சென்றென அழுங்கிச் செல்லுமால்.</p>	<p>kariyinum pariyinung kaalkon dongiya kurudhiyam punalmazai kulaavum vaigalin varaidhorum varaidhorum maaru maarezaa aruvigal sendrena azungich sellumaal.</p>

<p>மீளிகள் குருதிநீர் வெள்ளை மாயதில் வாளுறு வேல்களும் வாளும் மற்றவுங் கோளுறு மயிலையிற் கலவக் கண்டுதங் கேளிரென நெதிர்வன கெழும வேலைமீன்.</p>	<p>meeligaḷ kurudhineer velala maayadhil vaaluru velgaḷum vaalum matravung koluru mayilaiyir kalavak kanduthang kelirena dredhivana kezuma velaimeen.</p>
<p>அழல்பொரு செக்கர்வா எனத்தின் மாமதிக்க குழுவினர் சேர்ந்துறக் குலவுங் கொள்கைபோல் நிழல்பொதி கவிதைதந் நெடிய தாளற ஒழுகிய குருதியின் ஒருங்கு செல்வவே. 160</p>	<p>azalporu sekkarvaa nagaththin maamadhiḷ kuzuvinar serndhurak kulavung kolgaipol nizalpodhi kavidhaithan nediya thaalara ozugiya kurudhiyin orungu selvave. 160</p>
<p>அலைகெழு குருதியா றழுங்குற் றேகலால் தலைகளும் உடல்களும் தசையும் வாரிடக் கொலைபுரி மறவர்தங் குடாஈற் பின்னியே வலையெறிந் தீர்த்தனர் வயவெம் பூதரே.</p>	<p>alaigezu kurudhiyaa rangur regalaal thalaigalum vudalgaḷum dhasaiyum vaaridak kolaipuri maravarthang kudaar pinniye valaiyerin theerththanar vayavem boodhare.</p>
<p>ஞாளிகள் திரிவதோர் மருங்கு நாமவெங் கூளிகள் திரிவதோர் மருங்கு கூளியாம் மீளிகள் திரிவதோர் மருங்கு வென்றிடும் காளிகள் திரிவதோர் மருங்கு கண்ணெலாம்.</p>	<p>gnaaligaḷ thirivadhōr marungu naamaveng kooligaḷ thirivadhōr marungu kooliyaam meeligaḷ thirivadhōr marungu vendridum kaaligaḷ thirivadhōr marungu kannelaam.</p>
<p>தேரிடை உலந்தவன் சிரத்துந் துஞ்சிய சாரதி தலையினும் புரவி தம்மினுஞ் சோரிகள் இழிவன தொலைந்த வையமும் ஆருயிர் எய்தியாங் கதுபெற் றென்னவே.</p>	<p>theridai vulandhavan siraththun thunjiya saaradhi thalaiyinum puravi thamminunj sorigal izivana tholaindha vaiyamum aaruyir eidhiyaang gadhuper trennave.</p>
<p>சினவலி அவுணர்தந் திகிரி பூண்டிடு துனைவரு கேசரி துஞ்சச் சோரிநீர் கனைகட லிடைசெலக் கண்டு தேரைதம் இனமென எதிஈதழீஇ யிரங்கு கின்றவே.</p>	<p>sinavali avunarthan dhigiri poondidu thunaivaru kesari thunjach chorineer kanaikada lidaiselak kandu theraitam inamena edhithaziie yirangu gindrave.</p>
<p>விரிந்தஇத் திறமியல் வெங்க ளத்திடை இரிந்திடு தானவர் இறந்து நீங்கினார் கருந்தலை அடுக்கலிற் கழல்கள் தாக்குறத் திரிந்தனர் அயர்ந்தனர் சிலவர் துஞ்சினார்.</p>	<p>virindhaith thiramiyal vengalaththidai irindhidu thaanavar irandhu neenginaar karunthalai adukkalir kazalgaḷ thaakkurath thirindhanar ayanrdhanar silavar thunjinaar.</p>
<p>மழுக்களும் அயில்களும் வாளும் முத்தலைக் கழுக்களங் கால்படக் கவலுற் றார்சிலர் விழுக்கொடு வள்ளரம் விராய பூழியில் இழுக்கினர் அழுந்தினர் இறந்துற் றார்சிலர்.</p>	<p>mazukkalum ayilgaḷum vaalum muththalaik kazukkalung kaalpadak kavalur traarsilar vizukkodu valluram viraaya pooziyil izukkinar azundhinar irandhur traarsilar.</p>

<p>பாய்ந்திடு குருதியம் பரவை ஆற்றிடை நீந்தினர் ஒருசிலர் நீத்திக் காலெழா தோய்ந்தனர் ஒருசிலர் ஓடி னார் மாய்ந்தனர் ஒருசிலர் மாய வீரரே.</p>	<p>paaindhidu kurudhiyam paravai aatridai neendhinar orusilar neeththik kaalezaa thoindhanar orusilar odi naar maaindhanar orusilar maaya veerare.</p>
<p>காண்டொறுங் காண்டொறும் அவுணர் கண்ணிடை ஈண்டிய வெளடினிடே இளவல் மேனியாய் நீண்டதொர் பையுளாய் நிகழ ஏங்கியே மாண்டனர் சிலர்சிலர் வாய்வெ ரீஇயினார்.</p>	<p>kaandorong kaandorum avunar kannidai eendiya velalidai ilaval meniyai neendador paiyulaai nigaza yengiye maandanar silarsilar vaaive reiyinaar.</p>
<p>துப்புறு பூதர்பின் தொடரத் தாடொழா மெய்ப்படை முழுவதும் வீசி ஆயிடைத் தப்பினர் இறுதியில் சாய்ந்து மாய்ந்தவர் கைப்படை வாங்கியே கடிதுற் றார்சிலர்.</p>	<p>thuppuru boodharpin thodarath thaadozaa meippadai muzuvadhum veesi aayidaith thappinar irudhiyil saaindhu maaindhavar kappadai vaangiye kadidhur traarsilar.</p>
<p>எண்ணமில் படைக்கலம் யாவும் வீசியே தண்ணுமை வரிதுடி தக்கை பேரியாம் பண்ணமை இயம்பல பற்றி ஆர்த்திடா நண்ணினர் நடுவனை நடுக்குந் தானவர். 170</p>	<p>ennamil padaikkalam yaavum veesiye thannumai varidhudi thakkai periyam pannamai iyambala patri aarththidaa nanninar naduvanai nadukkun thaanavar. 170</p>
<p>பரிக்குவை அரிக்குவை படைத்த மாமுகத் திரக்கமில் அவுணர்கள் இரத்தத் தில்தம நெருக்குறு சிரத்தொகை நீட்டி மெய்யெலாங் கரக்குநர் ஒருசிலர் உயிரின் காதலார்.</p>	<p>parikkuvai arikkuvai padaiththa maamugath thirakkamil avunargal iraththath thilthama nerukkuru siraththogai neetti meiyelaang karakkunar orusilar vuyirin kaadhalaar.</p>
<p>சூளுறு போரிடைத் தொலைந்து போகியே நீளிகல் உறுகிலா நிருதர் சம்புவாய் ஆளுடை வயவர்ஊன் அருந்த ஆயிடை ஞானிகள் கவர்தலும் நடுக்குற் றார்சிலர்.</p>	<p>sooluru poridaith tholaindhu pogiyē neelikal vurugilaa nirudhar sambuvaai aaludai vayavarvoon arundha aayidai gnaalikal kavardhalum nadukkur traarsilar.</p>
<p>தீயினை முருக்குறுந் திறல்வெம் பூதர்கள் தாயினர் தொடர்தலுஞ் சாய்ந்து னோர்சிலர் நாயின துருக்கொடு நடக்க ஞானிகள் ஆயின அடர்த்தலும் அஞ்சி னார்சிலர்.</p>	<p>neeyinai murukkurun thiralvem boodhargal thaayinar thodardhalunj saaindhu lorsilar neeyina thurukkodu nadakka gnbaalikal aayina adarththalum anji naarsilar.</p>

<p>விசையொடு சாரதர் விரவ வேற்றுரு இசைகிலர் இறந்தவர் இனத்துள் மேயினார் தசைகவர் ஞமலிகள் தலைச்சென் றீர்க்கவும் அசைவில ராகியே அழுங்கி னார்சிலர்.</p>	<p>visaiyodu saaradhar virava vetruru isaigilar irandhavar inaththul meyinaar dhasaigavar gnamaligal thalaichsen dreerkkavum asaivila raagiye azungi naarsilar.</p>
<p>புண்டரு குருதிநீர் புறத்துச் சிந்திட மண்டமர் தன்னிடை மாண்ட கேள்வரைக் கண்டிலர் சிரந்தொஃஇக் கவன்ற ரற்றிய ஒண்டொடி மாதரின் உலவி னார்சிலர்.</p>	<p>pundaru kurudhineer puraththuch sindhida mandamar thannidai maanda kelvaraik kandilar sirandhereeik kavandra ratriya ondodi maadharin vulavi naarsilar.</p>
<p>சூர்த்திடு நோக்கொடுந் துண்ணென் றெய்தியே ஆர்த்திடு பூதர்வந் தணுக வாய்வெஃஇ வேர்த்துடல் பனிப்பவீழ்ந் துதைத்தும் வெய்யதாள் பேர்த்திடல் இன்றியும் பேதுற் றார்சிலர்.</p>	<p>soorththidu nokkedun thunnen dreidhiye aarththidu boodharvan dhanuga vaaiveriie verththudal panippaveezn dhudhaitthum veyathaal periththidal indriyum pedhur traarsilar.</p>
<p>அழிதரு வோர்தமை அவரின் முன்னரே கழிதரும் உயிரினர் கணங்க ளாகிவிண் வழிதரு செலவினில் வந்து பற்றியெம் பழிதரு வீரெனப் பணிக்கின் றார்சிலர்.</p>	<p>azitharu vorthamai avarin munnare kazitharum vuyirinar gananga laagivin vazitharu selavinil vandhu patriyem pazitharu veerenap panikken draarsilar.</p>
<p>வல்விரை புறவையை நோக்கி மற்றவட் செல்லுதிர் பூதாட்கள் தெரியக் கண்டிரேல் இல்லையிந் நெறிதனில் இறந்து னோரெனச் சொல்லுதிர் நீரெனத் தொழுகின் றார்சிலர்.</p>	<p>valvirai puravaiyai nokki matrvat selludhir boodhaargal theriyak kandirel illaiyin neridhanil irandhu lorenach solludhir neerenath thozugin draarsilar.</p>
<p>காசினி அதனிடைக் கவிழ்ந்த கேள்வரை ஆசையி னொடுதழீஇ அலமந் தேங்கிய பாசிழை மாதரிற் பரவப் பூதர்கள் நாசியீர்ந் திடுதலும் நாணுற் றார்சிலர்.</p>	<p>kaasini adhanidaik kavizndha kelvarai aasaiyi noduthaziie alaman dhengiya paasizai maadharir paravap boodhargal naasiyeern dhidudhalum naanur traarsilar.</p>
<p>அடல்கெழு தூதனால் அவுணர் யாவருங் கெடுவது திண்ணம்யாங் கெடுகி லோமெனாக் குடர்கெழு சோரியங் குடினாக் கண்ணுறீஇக் கடலுறு வரையினுட் கலந்து ளார்சிலர். 180</p>	<p>adalgezu thoodhanaal avunar yaavarung keduvadhu thinnamyaaan kedugi lomanaak kudarkezu sorijan kudignaik kannureeik kadaluru varaiyinut kalandhu laarsilar. 180</p>

<p>சாரதர் குழுவினைத் தப்பித் தத்தம தாருயிர் உய்ந்தபின் அங்கண் மாண்டவர் சோரிய துரமிசை துதையப் பூசியே வீரர்கள் இவரென மேவு வார்சிலர்.</p>	<p>saaradhar kuzuvinaith thappith thatthama dhaaruyir vundhadin angan maandavar soriya thuramisai thudhaiyap poosiyē veerargal ivarena mevū vaarsilar.</p>
<p>இவ்வகை துஞ்சினர் அன்றி எண்ணிலா வெவ்வலி அவுணர்கள் வெருவி ஓடலும் மைவரு நெறிமுயல் மகேந்தி ரப்புரங் கெளவையின் அரற்றின கடலு டைந்தபோல்.</p>	<p>ivvagai thunjinar andri ennilaa vevvali avunargal veruvi odalum maivaru nerimuyal megendhi rappurang kovvaiyin aratrina kadalu daindhapol.</p>
<p>அங்கது பொழுதினில் ஆடல் முற்றியே செங்களம் நடுவுறு செம்மல் தன்புடை எங்கணும் நீங்கிய இலக்க வேந்தருஞ் சங்கையில் பூதருந் தலைச்சென் றீண்டினார்.</p>	<p>angadhu pozudhinil aadal mutriyē sengalam naduvuru semmal thanpudai enganum neengiya ilakka vendharunj sangaiyil boodharun thalaichsen reendinaar.</p>
<p>எரிந்திடு கனல்முகன் எய்த வெஞ்சரம் உரந்தனை யகழ்ந்திட ஒருதன் வன்மைபோய் அரந்தையின் மூழ்கியே அழிந்த வீரமா புரந்தரன் எழுந்தொரு புடையில் எய்தினான்.</p>	<p>yerindhidu kanalmugan eidha venjaram vurandhanai yagazndhida orudhan vanmaipoi arandhaiyin moozgiyē azindha veeramaa purandharan yezundhoru pudaiyil eidhinaan.</p>
<p>புண்டர நீறணி புனிதன் பாங்கரின் மிண்டினர் இவரலாம் மேவி நின்றலும் எண்டகும் இளையவாடி எழுவர் தம்மையுங் கண்டிலன் கவன்றனன் கழறல் மேயினான்.</p>	<p>pundara neerani punidhan paangarin meendinar ivaralaam mevi nitalum endagum ilaiyavaa yezuvar thammaiyung kandilan kavandranan kazaral meyinaan.</p>
<p>ஆண்டகை வீரர்கள் அடைய லார்க்கெதிர் மூண்டமர் இயற்றிய மூவர் நால்வரும் மாண்டன ரேகொலோ மயங்கி னார்கொலோ ஆண்டவர் கிடந்தனர் இயம்பு வீரென்றான்.</p>	<p>aandagai veerargal adaiya laarkkedhir meendamar iyatriya moovar naalvarum maandana rekolo mayangi naarkolo aandavar kidandhanar iyambu veerendraan.</p>
<p>என்றலும் உக்கிரன் என்னுஞ் சாரதன் உன்றுணை யார்களை ஒன்ன லன்மகன் கொன்றனன் அவருயிர் கூற்றும் வெளவினான் பொன்றிய வைப்பினைப் புகலக் கேட்டியால்.</p>	<p>endralum vukkiran ennunj saaradhan vundrunai yaargalai onna lanmagan kondranan avaruyir kootrum velavinaan pondriya vaippinaip pugalak kettiyaal.</p>
<p>இம்பரின் முன்னுற இயம்பும் யோசனை ஐம்பதிற் றிரண்டின்மேல் ஆலம் ஒன்றுள தும்பருஞ் சிறிதென ஓங்கும் ஆயிடைத் தம்பியர் மாய்ந்தனர் சரத மேயென்றான்.</p>	<p>imbarin munnura iyambum yosanai aimbadhir trirandinmel aalam ondrula thumbarunj siridhena ongum aayidaith thambiyar maaindhanar saradha meyendraan.</p>

<p>உக்கிரன் இனையன உரைப்ப யாரினும் மிக்கவன் வினவியே விழும நோயுறீஇப் பக்கம தாயினர் படர ஏகினான் தொக்குறும் இளைஞர்கள் துஞ்சம் எல்லைகளாய்.</p>	<p>vukkiran inaiyana vuraippa yaarinum mikkavan vinaviye vizuma noyureeip pakkama dhaayinar padara yeginaan thokkurum ilaignargal thunjum ellaigalaai.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>ஓசனை நூறு நீங்கி ஒலிகழல் வீரன் எய்தப் பாசிலை வடத்தின் பாங்கே பரிவுடைத் தம்பி மார்கள் காய்சின அங்கி செங்கண் கான்றிடக் ளேவ ரத்து வாசமென் பள்ளி மீது மாய்ந்தனர் கிடப்பக் கண்டான். 190</p>	<p>osanaï nooru neengi olikazal veeran eidhap paasilai vadaththin paange parivudaith thambi maargal kaaichina angi sengan kaandridak leva ratththu vaasamen palli meedhu maaindhanar kidappak kandaan. 190</p>
<p>கண்டனன் விழிகள் செந்நீர் கான்றிட வீழ்ந்து புல்லிக் கொண்டனன் இளைஞர் தம்மைக் கூவினன் அரற்றிச் செவ்வான் விண்டனன் உயிர்த்து மேனி வியர்த்தனன் வீரன் ஆவி உண்டில தென்னச் சோர்ந்தான் உணர்ந்துபின் இரங்க லுற்றான்.</p>	<p>kandanān vizigal senneer kaandrida veezndhu pullik kondanan ilaignar thammaik koovinan aratrīch sevvaan anan vuyirththu meni viyarththanān veeran aavi vundila dhennach sorndhaan vunarndhupin iranga lutraan.</p>
<p>தம்பிமீர் தம்பி மீர்என் றுரைத்திடும் தழுவிக்க கொள்வீர் எம்பிமீ ரென்னும் ஐயோ எங்ஙனஞ் சென்றி ரென்னும் வெம்பினேன் என்னும் என்னை விட்டகன் றீரோ என்னும் நம்பினேன் உம்மை என்னும் நானும் கயலோ என்னும்.</p>	<p>thambimeer thambi ruraitthidum thazuvik kolveer embimee rennum aiyo engananj sendri rennum vembinen ennum ennai vittagan dreero ennum nambinen vummai ennum naanumak kayalo ennum.</p>

<p>அங்கிமா முகனே நும்மை அடல்செய வல்லான் என்னும் இங்குநீர் வடிந்தீர் என்றால் என்செய்வன் தமியேன் என்னும் துங்கவெம் படைகள் ஏந்திச் சூழந்துடன் துணையாய் வந்த உங்களைத் தோற்றி யானே உய்ந்தனன் போலும் என்னும்.</p>	<p>angimaa mugane nummai adalseya vallaan ennum inguneer vadindheer endraal enseivan thamiyen ennum thungavem padaigal yendhich soozandhudan thunaiyaa vandha vungalaith thotri yaane vuindhanan polum ennum.</p>
<p>அம்மவேவ விதியே என்னும் ஆதகா துனக்கீ தென்னும் இம்மெனச் செல்லா தின்னும் இருத்தியோ உயிரே என்னும் செம்மைகொள் குணத்தா ரோடு பிறப்பரே சிலரிங் கென்னும் எம்மையா ஞடைய வள்ளற் கென்னினி உரைக்கேன் என்னும்.</p>	<p>ammaveva vidhiye ennum aadhagaa thunakkee dhennum immenach sellaa thinum iruththiyo vuyire ennum semmaikol kunaththaa rodu pirappare silaring gennum emmaiyaa ludaiya vallar kennini vurakken ennum.</p>
<p>சீரிள மைந்தர் துஞ்சச் சிலையொடு திரிவேன் என்னின் ஆரெனக் கொப்புண் டம்மா அழகிதென் னாற்றல் என்னும் சூர்தங் கிளையை எல்லாந் துண்ணெனச் சென்று சுற்றி வேரொடு முடித்தால் அன்றி அகலுமோ வெகுளி யென்னும்.</p>	<p>seerila maindhar thunjach silaiyodu thiriven ennin aarenak koppun dammaa azagithen naatral ennum soorathan gilaiyai ellaan thunnenach sendru sutri verodu mudiththaal andri agalumo veguli yennum.</p>
<p>துப்புடை வில்லின் கல்வித் துணைவர்கள் ஈண்டு துஞ்ச வெப்படை தூண்டி னானோ எரிமுகத் தவுணன் என்னும் அப்படை நல்கு தேவர் ஆர்கொலோ அறியேன் என்னும் மெய்ப்படை வேலி னாருக் கடியரோ வினையேம் என்னும்.</p>	<p>thuppudai villin kalvith thunaivargal eendu thunja veppadai thoondi naano erimugath thavunan ennum appadai nalgu dhevar aarkolo ariyen ennum meippadai veli naaruk kadiyaro vinaiyem ennum.</p>



<p>அடுவனோ அவுனர் சூழ்வை என்றிடும் அனலி உண்ண விடுவனோ இவ்வூர் என்னும் எந்தைதன் படையைச் சூர்மேல் விடுவனோ என்னும் அந்தோ அஞ்சினன் வேலுக் கென்னும் படுவனோ துயரத் தென்னுஞ் செய்வதென் பாவி என்னும்.</p>	<p>aduvano avunar soozvai endridum anali vunna viduvano ivvoor ennum endhaithan padaiyaich soormel viduvano ennum andha anjinan veluk kennum paduvano thuyarath thennunj seivadhen paavi ennum.</p>
<p>ஒன்றிய துணைவர் தம்மை ஒருங்குடன் படுத்த நீரால் இன்றமர் செய்து பட்ட எரிமுகன் தன்பால் அன்றோ வென்றிய தென்னும் என்றன் வீரமா சுண்ட தென்னும் பொன்றிலன் அளியன் போலப் புலம்பினன் வறிதே என்னும்.</p>	<p>ondriya thunaivar thammai orungudan paduththa neeraal indramar seidhu patta erimugan thanpaal andro vendriya dhennum endran veeramaa sunada dhennum pondrikan aliyan polap pulambinan varidhe ennum.</p>
<p>வில்லினைப் பார்க்கும் செங்கேழ் வேலினைப் பார்க்கும் ஏனை மல்லலம் படையைப் பார்க்கும் வாளியைப் பார்க்கும் வீரச் சொல்லினைப் பார்க்கும் வந்து சூழ்தரு பழியைப் பார்க்கும் எல்லென எயிற்றின் பந்தி கறித்திடும் கவலு மன்றே.</p>	<p>villinaip paarkkum sengez velinaip paarkkum yenai mallalam padaiyaip paarkkum vaaliyaip paarkkum veerach sollinaip paarkkum vandhu sooztharu paziyaip paarkkum ellena yeyitrin pandhi kariththidum kavalu mandre.</p>
<p>அருந்துயர் எய்தி இவ்வா றழுங்கினோன் எளிய னாகி இருந்தனன் அல்லன் ஏங்கி யாதுமோர் செயலும் இன்றி வருந்தினன் அல்லன் கானின் மருந்தினுக் குழன்றான் அல்லன் விரைந்துதன் இளையர் தம்மை எழுப்பவோர் வினையங் கொண்டான். 200</p>	<p>arundhuyar eidhi ivvaa razunginon eliya naagi irundhanan allan yengi yaadhumor seyalum indri varundhinan allan kaanin marundhinuk kuzandraan allan viraindhuthan ilaiyar thammai yezuppavor vinaiyang kondaan. 200</p>

<p>நாற்றலை யுடைய அண்ணல் நாரணன் முதலோடீடு நல்க எற்றிடு படையில் ஒன்றை இளையர்கள் எழுவர் மீது மாற்றலன் விடுத்தான் என்னின் மற்றவர் ஆவி உண்டோன் கூற்றுவன் அன்றோ என்னாக் குறித்திவை கூற லுற்றான்.</p>	<p>naatralai yudaiya annal naaranan mudhalo nalga yetridu padaiyil ondrai ilaiyargal yezuvar meedhu maatralan viduththaan ennin matravar aavi vundon kootruvan andro ennaak kuriththivai koor lutraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>ஊனோ டாவிக் கின்பம் விரும்பி உழல்கின்ற வானோ ரேபோல் தானவ ரேபோல் வழசெல்லா ஏனோ ரேபோல் எண்ணின னேகொல் எமர்ஆவி தானே உண்பான் கூற்றுவன் என்னும் மியோனே.</p>	<p>vuno daavik kinbam virumbi vuzalgindra vaano repol thaanova repol vazasellaa yeno repol ennina nekol yemar aavi thaane vunbaan kootruvan ennum miyone.</p>
<p>விரியுமு ணர்ச்சியை மாற்றுவ தல்லால் விண்ணோர்கள் ஒருபடை தானும் நங்கள் இனத்தை உயிருண்ணா தெரிமுக னென்பான் அட்டனன் அன்றே இளையோரைத் தரியல னாகிக் கொன்றவ னம்மா தானன்றோ.</p>	<p>viriyumu narchchiyai maatrava dhallaal vinnorgal orupadai tha anum nangal inaththai vuyirunnaa therimuga nenbaan attanan andre ilaiyoraith thariyala naagik kondrava nammaa dhaanandro.</p>
<p>போதத் துக்கோர் வைப்பிட மாயோர் பொறியாகி மூதக் கோர்எண் டாரக மூல மொழிக்கேட்டு வேதத் தோனை வெஞ்சிறை பூட்டி விதியாற்றும் ஆதித் தேவன் தம்பியர் என்ப தறியானோ.</p>	<p>podhath thukkor vaippida maayor poriyaagi moodhak koren daaraga moola mozikkettu vedhath thonai venjirai poiotti vidhiyaatrum aadhith dhevan thambiyar enba dhariyaano.</p>
<p>ஆறுபட் பட்ட ஐயிரு காலத் தரன்நாமங் கூறிட் டேவாச் சேய்உயிர் வவ்வக் குறுகுங்கால் சீறித் தாளால் தாக்கிய சின்னஞ் சிறிதுந்தான் மாறிற் றில்லைக் கூற்றது தானும் மறந்தானோ.</p>	<p>aarupat patta aiyiru kaalath tharannaamang koorit devaach seivuyir vavvak kurukungaal seerith thaalaal thaakkiya sinnanj siridhundhaan maair trillaik kootradhu tha anum marandhaano.</p>

<p>சீலந் தன்னால் ஓர்விழு போதைச் சிவனுக்கென்  றோலங் கொண்டே விண்ணிடை புக்கோன்  உயிர்வெளவிச்  சூலந் தன்னிற் கண்ணுதல் ஏற்றச் சுழலுற்றுக்  காலன் பன்னாள் தூங்கிய வண்ணங்  காணானோ.</p>	<p>seelan thannaal orvizu bodhaich sivanukken  rolang konde vinnidai pukkon  vuyirvelavichsoolan dhannir kannudhal yetrach  suzalutruk  kaalan pannaal thoongiya vannang kaanano.</p>
<p>நஞ்சிற் றீயன் வேட்டுவன் அன்றோர்  நாள்முற்றும்  துஞ்சற் றுணற் றரன்மிசை வில்வந்  தூர்த்தோனை  வெஞ்சொற் கூறிப் பற்றலும் யாங்கண் மிகஎற்ற  அஞ்சித் தன்தூ தாயினர் போன தறியானோ.</p>	<p>nanjir treeyan vettuvan andror naalmutrum  thunjar trunar traranmisai vilvan dhoorththonai  venjor koorip patrolum yaangan migayetra  anjith thanthoo dhaayinar pona dhariyaano.</p>
<p>அக்கா லத்தின் எல்லையின் மைந்தற்  கரவென்றே  முக்கா லோதித் தீமை குறித்தே முடிவோனை **  மெய்க்கா லன்தூ தாயினர் பற்ற விடுவித்தேம்  இக்கால் கொண்டே அவரை உரைத்ததேன்  யானன்றோ.</p> <p>( ** ஒரு வேடன் தன் மகனுக்கு  இறுதிக்காலத்தில், ஆகர  [பிடுங்கு], பிரகர [அடி], சங்கர [கொல்] என்னும்  சொற்களைக்  கூறி, அதன்படி நட என்று கட்டளையிட்டு  மாண்டான் அச்-  சொற்கள் தீமை குறித்தனவாயினும் சிவநாமம்  அடங்கப் பெற்ற-  மையால் அவன் சிவகதி அடைந்தான் என்பது  இங்குக் குறித்த  வரலாறாகும்.)</p>	<p>akkaa laththin ellaiyin maindhar karavendre  mukkaa lodhith theemai kuriththe mudivonai ***  mekkaa lantoo dhaayinar patra viduviththem  ikkaal konda avarai vuraiththadhen yaanandro.</p> <p>(* oru vedan than maganukku  oridhikkaalaththil aagara (pidungu), piragara  (adi), sangara (kol) ennum sorkalaik koori,  adhanpadi nada endru kattalaiyittu maandaan  ach sorgal theemai kuriththanavaayinum  sivanaamam adangap petra maiyaal avan  sivagadhi adaindhaan enbadhu inguk kuriththa  varalaaagum).</p>
<p>மெச்சியல் கொள்ளாத் துன்மதி யாலும்  மிகவெய்ய  துச்சக னாலும் ஏனைய ராலுந் தொன்னாளின்  இச்சக மாற்றுந் தன்னிறை நீங்கி இடரெய்தி  அச்ச முழந்தே பட்டது சண்டன் அயர்த்தானே.</p>	<p>mechchiyal kollaath thunmadhi yaalum  migaveiya  thuchchaga naalum yenaiya raalun thonnaalin  ichchaga maatrun thannirai neengi idareidhi</p>

	achcha muzandhe pattadhu sandan ayarththaane.
நீறு முகத்தார் கண்டிகை பூண்டார் நிமலன்பேர் கூறு முகத்தார் தம்புடை செல்லக் குலைகூற்றன் ஆறு முகத்தான் அடியவர் ஆவி யலைத்தானே சேறு முகத்தாழ் கரியை யடாதோ சிறுபுள்ளும். 210	neeru mugaththaar kandigai poondaar nimalanper kooru mugaththaar thambudai sellak kulaikootran aaru mugaththaan adiyavar aavi yalaitthaane seru mugaththaaz kariyai yadaadho sirupullum. 210
வேறு	veru
என்னு மாற்றங்கள் இயம்பியே இளையவன் எழுந்து பின்னர் யாத்திடு தூணியில் ஒருசரம் பிடுங்கித் தன்ன கங்கொடே யன்னதன் தலைதனில் தரும மன்னர் மன்னவன் கண்டிட இத்திறம் வரைவான்.	ennu maatrangal iyambiye ilaiyavan yezundhu pinnar yaaththidu thooniyil orusaram pidungith thanna kangode yannadhan thalaidhanil tharuma mannar mannavan kandida iththiram varaivaan.
வேலு டைத்தனி நாயகற் கிளையவன் விடுத்தேன் கால நாடுறு கூற்றுவ னென்பவன் காண்க கோல வெஞ்சிலைத் துணைவர்தம் ஆருயிர் கொண்டாய் வாலி தோவிது விடுக்குதி கடிதென வரைந்தான்.	lu daiththani naayagar kilaiyavan viduththen kaala naaduru kootruva nenbavan kaanga kola venjilaith thunaivartham aaruyir kondaai vaali thovidhu vidukkudhi kadidhena varaindhaan.
செந்ந லங்கிளர் தன்னகத் தின்னவா தீட்டிப் பொன்னெ டுஞ்சிலை வாங்கியப் பகழியைப் பூட்டிப் பன்னி ரண்டுதோள் விமலனை மனங்கொடு பரவி மின்னெ னச்சென்றி யமபுரம் புகும்வகை விடுத்தான்.	senna langilar thannagath thinnavaa theettip ponne dunjilai vaangiyap pagaziyaip poottip panni randuthol vimalanai manangodu paravi minne nachsendri yamaburam pugumvagai viduththaan.

<p>கரந்தை சூடுவான் திருமகற் கிளையவன் கணைமுன் விரைந்து தெண்கடல் ஏழையுங் கடந்துவிண் ணோங்கி இருந்த மானேசோத் தரகிரித் தென்புறத் தியம புரந்த னிற்சென்று மறலிதன் முன்புபோந் ததுவே.</p>	<p>karandhai sooduvaan thirumagar kilaiyavan kanaimun viraindu thenkadal yezaiyung kadandhuv nongi irundha maanesoth tharagirith thenpurath thiyama purandha nirsendru maralidhan munbupon dhadhuvu.</p>
<p>தொடுத்த அக்கணை அந்தகன் முன்புதுண் ணைன்போய் அடுத்து வீழ்தலும் விம்மிதம் எய்தியே அவன்சென் றெடுத்து நோக்கினன் வீரவா குப்பெயர் இளவல் விடுத்த தாகலு முற்றுற உணர்ந்தனன் விரைவில்.</p>	<p>thoduththa akkanai andhagan munbuthun nenappoi aduththu veezdhalum vimmidham eidhiye avansen dreduththu nokkinan veeravaa guppeyar ilaval viduththa thaagalu mutrura vunardhanan viraivil.</p>
<p>அயில்நெ டுங்கணைப் பாசுரத் தகலம துணர்ந்து துயரு முத்தஞ்சி ஈண்டிலர் இளையவன் துணைவர் பயில எங்ஙனஞ் சென்றன ரோவெனப் பார்த்தான் கயிலை யேகியே இருப்பதா உணர்ச்சியிற் கண்டான்.</p>	<p>ayilne dunganaip paasurath thagalama dhunarndhu thuyaru zandhanji eendilar ilaiyavan thunaivar payila ennananj sendrana rovenap paarththaan kayilai yegiye iruppadhaa vunarchchiyir kandaan.</p>
<p>கண்டு தேறினன் கடாமிசை ஏறினன் கடுங்கால் கொண்ட தானைகள் சூறையங் காலெனக் குழுமப் பண்டு தானுறை பதியினை நீங்கினன் படரா அண்டர் நாயகன் கயிலையஞ் சாரலை யடைந்தான்.</p>	<p>kandu therinan kadaamisai yerinan kadungaal konda thaanaigal sooraiyang kaalenak kuzumap pandu thaanurai padhiyinai neenginan padaraa andar naayagan kayilaiyanj saaralai yadaindhaan.</p>

<p>ஆன காலையில் ஆயிடைப் பொதும்பரொன் றதனின் மான வேற்படை அவுணர்தம் படைகளின் மாண்ட சேனை வீரர்கள் சூழ்தர எழுவருஞ் சிறந்து கான விஞ்சையர் பாடல்கேட் டிரப்பது கண்டான்.</p>	<p>aana kaalaiyil aayidaip podhumbaron dradhanin maana verpadai avunartham padaigalin maanda senai veerargal soozthara yezuvarunj sirandhu kaana vinjaiyar paadalket tirappadhu kandaan.</p>
<p>தொழு மற்றவர் முன்னுற மறலிபோய்த் துன்னி முழுது ணர்ந்துளீர் நுங்களை நாடுவான் முன்னோன் ஆழகி தென்றிவண் இருப்பதென் என்னையும் அயிர்ப்பான் எழுவி ருங்கடி தெழுவிர்இப் பூதரோ டென்றான்.</p>	<p>thozu matravar munnura maralipoith thunni muzudhu narndhuleer nungalai naaduvaan munnon aazagi dhendrivan iruppadhen ennaiyum ayirppaan yezuvi rungadi thezuvirip boodharo dendraan.</p>
<p>என்ற காலையில் எழுவரும் எழுந்திரு மருங்கு நின்ற பூதர்கள் யாவரும் போந்திட நீங்கி ஒன்றொர் மாத்திரை ஒடுங்குமுன் அவுணர்கோன் உறையும் மன்றல் மாநகர் அடுகளம் புக்கனர் மன்னோ. 220</p>	<p>endra kaalaiyil yezuvarum yezundhiru marungu nindra boodhargal yaavarum pondhida neengi ondror maaththirai odungumun avunarkon vuraiyum mandral maanagar adukalam pukkanar manno. 220</p>
<p>புக்க காலையின் எழுவரும் தம்முடன் புகுந்தார் மிக்க பாரிடத் தலைவர்கள் யாவரும் விரைவில் தொக்கு வீழ்தரு மியாக்கைகள் உற்றனர் சுரர்கள் அக்க ணந்தனிற் பூமழை தூவிநின் றாஈ஠்த்தார்.</p>	<p>pukka kaalaiyin yezuvarum thammudan pugundhaar mikka paaridath thalaivargal yaavarum viraivil thokku veeztharu miyaakikaigal vutranar surargal akka nandhanir poomazai thoovinin draaththaar.</p>
<p>இன்ன வேலையின் எழுவரும் பதைபதைத் தெழுந்து முன்ன வன்றன தடிக்கம லங்களை முறையால் சென்னி தாழ்வுற வணங்கினர் செங்கையால் எடுத்துப் பொன்னின் மார்புறப் புல்லினன் எல்லைதீர் புகழோன்.</p>	<p>inna velaiyin yezuvarum padhaipadhaith thezundhu munna vandrana thadikkama langalai muraiyaal senni thaazvura vananginar sengaiyaal eduththup ponnin maarburap pullinan ellaitheer pugazon.</p>

<p>புல்லி னான்இள வீரரைப் புயங்கமுண் டுமிழ்ந்த எல்லி னானென விளங்கினான் அவுணரை இனிநான் வில்லி னால்அடல் செய்வதோ அரிதென விறலும் சொல்லி னான்மகிழ் வாயினான் புன்கணும் தொலைந்தான்.</p>	<p>pulli naanila veeraraip puyangamun dumizndha elli naanena vilanginaan avunarai ininaan villi naaladal seivadho aridhena viralum solli naanmagiz vaayinaan punkanum tholaindhaan.</p>
<p>எண்ட குந்திறல் எழுவரும் பிறரும்உய்ந் தெழுதல் கண்டு வீரமா புரந்தர னுங்கணத் தவரும் திண்டி றற்புனை இலக்கரும் உவகையிற் சிறந்து கொண்டல் கண்டிடு சாதகம் போல்உளங் குளிர்ந்தார்.</p>	<p>enda kundhiral yezuvarum pirarumvuin dhezudhal kandu veeramaa purandhara nunganath thavarum thindi rarpunai ilakkarum vuvagaiyir sirandhu kondal kandidu saadhagam polvulan kuliindhaar.</p>
<p>அன்ன தாகிய எல்லையில் கூற்றனும் அனகம் துன்ன தாகிய வந்தனன் இளவலைத் தொழுது மின்னு லாவிய வேலினாய் தமிழனை வெகுண்டாய் முன்னி கழ்ந்திடு வரன்முறை கேளென மொழிவான்.</p>	<p>anna dhaagiya ellaiyil kootranum anagam thunna dhaagiya vandhanan ilavalaith thozudhu minnu laaviya velinaai thamiyanai vegundaa munni kazndhidu varanmurai kelena mozivaan.</p>
<p>எழுதி றத்தரும் இங்ஙனம் தம்முடல் விட்டுக் குழுவி னோடுபோய்க் கயிலையஞ் சாரலில் குறுகி வழிப டுஞ்சில பூதரும் சுற்றிட வதிந்தார் அழிபெ ருந்துயர் உழத்தலில் தெரிந்திலை அதனை.</p>	<p>yezudhi raththarum inganam thammudal vittuk kuzuvi nodupoik kayilaiyanj saaralil kurugi vazipa dunjila boodharum sutrida vadhindhaar azipe rundhuyar vuzaththalil therindhilai adhanai.</p>
<p>அங்க மீதினில் நீறுகண் டிகையினை அணிந்தார் தங்கள் பாலினுஞ் செல்லுதற் கஞ்சுறுந் தமியேன் இங்கு நின்இளை யாடீடீயிர் கொள்வனோ எவரும் வெங்க கனற்பொறி யுண்பரோ பசிப்பிணி மிகினும்.</p>	<p>anga meedhinil neerukan digaiyinai anindhaar thangal paalinunj selludhar kanjurun dhamiyen ingu ninilai yaavuyir kolvano evarum venga kanarpori yunbaro pasippini miginum.</p>

<p>வினைய முன்னிநீ விடுகணை நோக்கியான்  வெளடீளித்  தனிவ ரைப்பெருஞ் சாரலில் போந்துசா ரதரோ  டுனது தம்பியர் தங்களை விளித்திவண்  உய்த்தேன்  முனிவு கொள்ளலை ஐயஎன் னிடையென  மொழிந்தான்.</p>	<p>vinaiya munninee vidukanai nokkiyaan velalith  thaniva raipperunj saaralil pondhusaa radharo  dunadhu thambiyar thangalai viliththivan  vuththen  munivu kollalai aiyaen nidaiyena mozindhaan.</p>
<p>அந்த கன்மொழி வினவலும் ஐயனுக் கிளவல்  நந்து யர்க்கடல் சுவற்றினை கயிலையின்  நமர்கள்  வந்த தன்மையைத் தேற்றில மயங்கியீண்  டுற்றாம்  புந்தி கொள்ளலை யாவது நீயெனப் புகன்றான்.</p>	<p>andha kanmozi vinavalum aiyanuk kilaval  nandhu yarkkadal suvatrinai kayilaiyin  namargal  vandha thanmaiyaith thetrila mayangiyeen  dutraam  pundhi kollalai yaavadhu neeyenap  pugandraan.</p>
<p>புகல லுற்றபின் விடைகொண்டு கூற்றெனும்  புத்தேள்  உவகை தன்னொடு தன்புரத் தேகினன்  ஒன்னார்  இகலை வெகியே பூதரும் துணைவரும் ஏத்த  நிகரி லாதவன் அன்னதோர் களத்திடை  நின்றான். 230</p>	<p>pugala lutrapin vidaikondur kootrenum puththel  vuvagai thannodu thanpurath theginan onnaar  igalai vegiye boodharum thunaivarum yeththa  nigari laadhavan annadhor kalaththidai  nindraan. 230</p>
<p>நின்று மற்றிவை நாடிய ஒற்றாடீநீள் நகரில்  சென்று சூரனைத் தொழுதுநின் மதலைபோர்  செய்து  வென்றி மொயம்பினன் விடுத்திடு வீரன்மாப்  படையால்  பொன்றி னான்பொடி யாகிவீழ்ந் தன்னெனப்  புகன்றார்.</p>	<p>nindru matrivaai naadiya otraaneel nagaril  sendru sooranaith thozudhunin madhalaipei  seidhu  vendri moimbina viduththidu veeranmaap  padaiyaal  pondri naanpodi yaagiveezn dhananenap  pugandraar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>அக்கா லைதனில் அவுணர்க் குளெலாம்  மிக்கான் புயியின் மிசைவீழ்ந் தயரா  எக்கா லுமுறா தவிடர்க் கடலுட்  புக்கான் மெலிவோ டுபுலம் புறுவான்.</p>	<p>akkaa laidhanil avunark kulelaam  mikkaan buviyin misaiveezn dhayaraa  ekkaa lumuraa thavidark kadalut  pukkaan melivo dupulam puruvaan.</p>



<p>உண்ணே யமதாம் உயிரே உறவே கண்ணே மணியே கனல்மா முகனே விண்ணே கிணையோ இவண்மீள் கிலையால் எண்ணேன் உயிர்வாழ்க் கையையிங் கினியே.</p>	<p>vunne yamadhaam vuyire vurave kanne maniye kanalmaa mugane vinne ginaiyo ivanmeel gilaiyaal ennen vuyirvaazk kaiyaiying giniye.</p>
<p>எந்தைக் கிளையான் தனையிந் நகரின் வந்துற் றதொர்தூ தன்மலைந் திடலான் நொந்துற் றனைமெய் யுநுடங் கிளையால் அந்தத் துயர்இங் ஙனமா றியதோ.</p>	<p>endhaik kilaiyaan thanaiyin nagarin vandhur tradhorthoo thanmalain dhidalaan nindhur tranamei yunudang ginaiyaal andhath thuyarin ganamaa riyadho.</p>
<p>தேறா இகல்செய் திடுதே வரெலாம் மாறா மகிழ்வுற் றிடவைத் துமனத் தாறா இடர்என் வயின்ஆக் கிளையால் கூறாய் இதுவுங் குமரற் கியல்போ.</p>	<p>theraa igalsei dhidudhe varelaam maaraa magizvur tridavaith thumanath thaaraa idaren vayinaak kinaiyaal kooaraai idhuvung kumarar giyalpo.</p>
<p>காரோ திமருங் குளகா ரணனோ சீரோ திமனோ திருமா லவனோ நேரோ தியவொற் றடநீ முடிகென் றாரோ தினரோ அதறிந் திலனே.</p>	<p>kaaro thimarung kulagaa ranano seero dhimano thirumaa lavano nero theeyavor tradanee mudiken draaro dhinaro adharin dhilano.</p>
<p>பொய்விட் டிடுதூ துவர்போ ரிடைநீ மெய்விட் டனையென் றுவிளம் பினரால் நெய்விட் டவயிற் படைநே ரலன்முன் கைவிட் டெனையே குவதுன் கடனோ.</p>	<p>poivit tidudhoo thuarpo ridainee meivit tanaiyen druvilam binaraal neivit tavayir padaine ralanmun kaivit tenaiye kuvadhun kadano.</p>
<p>தூதா னவன்வா ளிதுணித் திடவிண் மீதே கிணையென் றுவிளம் பினர்அப் போதே அதுணர்ந் துபொறுத் தனனால் ஏதே துபொறா தினமென் னுயிரே.</p>	<p>thoodhaa navanvaa lithunith thidavin meedhe ginaiyen druvilam binarap podhe adhunarn dhuporuth thananaal yedhe thuporaa dhinamen nuyire.</p>
<p>ஆவா தமிழேன் அயர்வுற் றிடவே மூவா இளமைந் தமுடிந் தனையே ஓவா துமகப் பெறவோங் குதவத் தேய்வார் களுமுண் டுகொல்இன் னமுமே.</p>	<p>aavaa thamiyen ayarvur tridave moovaa ilamain dhamudin thanaiye ovaa dhumagap peravong kudhavath theivaar galumun dukolin namume.</p>
<p>எல்லே உனைநம் புவதென் அகல்வாய் சொல்லே துமுரைத் திலைதுன் புறுவேன் கல்லே புரைநின் கவின்மார் பதனை வல்லே தழுவிக் கொளவந் தருளே. 240</p>	<p>elle vunainam buvadhen agalvaai solle thumuraith thilaidhun puruven kalle purainin kavinmaar padhanai valle thazuvik kolavan dharule. 240</p>

<p>செய்யாய் கரியாய் திருவே சிறுவா  மெய்யா ருயிரே விடலாய் அடல்வேற்  கையாய் அரசே களிறே தமிழேற்  கையா வெனைநீ யும்அயர்த் தனையோ.</p>	<p>seyyaa kariyaa thiruve siruvaa  meiyaa ruyire vidalaai adalver  kaiyaa arase kalire thamiyer  kaiyaa venainee yumayarth thanaiyo.</p>
<p>என்றின் னனபன் னியிரங் குதலும்  நன்றன் னையதோர்ந் துநடுக் கமுறாத்  துன்றுந் துயரக் கடல்துன் னினளால்  அன்றந் நகர்மிக் கதழுங் குரலே. 242</p>	<p>endrin nanapan niyirang kudhalum  nandran naiyathorn dhunaduk kamuraath  thundrun thuyarak kadalthun ninalaal  andran nagarmik kadhazung kurale. 242</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 1545</p>	<p>aagath thiruviruththam -1545</p>

<p>9. மூவாயிரர் வதைப் படலம்*</p> <p>(* நாலாநாட் பகலே மூவாயிரவர் வதை நிகழ்ந்ததாகும்.)</p>	<p>9. Moovaayirar vadhaip padalam *</p> <p>(* naalaanaat pagale moovaayiravar vadhai nigazndhadhaagum.)</p>
<p>ஆயதோர் காலைமூ வாயிர ரத்தொகை மேயின மைந்தர்கள் வினவி ஈதெலாம் மாயிரு விசும்பினை அளவு மன்னவன் கோயிலை யடைந்தனர் குழுவொ டேகினார்.</p>	<p>aayadhor kaalaimoo vaayira raththogai meyina maindhargal vinavi eedhelaam maayiru visumbinai alaavu mannavan koyilai yadaindhanar kuzuvo deginaar.</p>
<p>துன்னுறு பழியெனும் சூறை எற்றிட இன்னலந் தெண்டிரை எறிய வைகிய மன்னியல் நோக்கியே வணக்கம் செய்தெழீஇ முன்னர்நின் றினையன மொழிதல் மேயினார்.</p>	<p>thunnuru paziyenum soorai yetrida innalan dhendirai yeriya vaigiya manniyal nokkiye vanakkam sendheziie munnarnin drinaiyana mozidhal meyinaar.</p>
<p>உரமிகும் இலக்கரும் ஒழிந்த எண்மரும் பெருவிறல் மொய்ப்பனும் பிறரும் உற்றுழி எரிமுக னொருவனை ஏவி னாய்அவன் செருவினை அவரொடு செய்ய வல்லனோ.</p>	<p>vuramigum ilakkarum ozindha enmarum peruviral moimbanum pirarum vutruzi yerimuga noruvanai yeve naaiavan seruvina avarodu seiya vallano.</p>
<p>வலியவர் தம்மையும் வரம்பின் மிக்குறின் மெலியவ ராயினும் வென்று போவரால் உலகினில் வழக்கமீ துணர்ந்தி லாய்கொலோ கலைபயில் கற்புடைக் காவல் மன்னனே.</p>	<p>valiyavar thammaiyum varambin mikkurin meliyava raayinum vendru povaraal vulaginil vazakkamee dhunarndhi laaikolo kalaipayil karpudaik kaaval mannanee.</p>
<p>ஒட்டலர் குழுவினுள் ஒரும கன்றனை விட்டனை மேல்வரும் வினையம் ஓர்ந்திலை அட்டுறு தாஈனாய் அமரில் அங்கவன் பட்டனன் என்றிடிற் பரிதற் பாலையோ.</p>	<p>ottalar kuzuvinul oruma gandranai vittanai melvarum vinaiyam orndhilai atturu thaanaai amaril angavan pattanan endridir paridhar paalaiyo.</p>
<p>தீமுகன் ஒருவனுக் கிரங்கித் தேம்பலை யாமுளம் இரணியன் இன்னும் உற்றுளன் தாமரை மகிழ்நனைத் தளைப டுத்திய கோமகன் உள்ளொரு குறையுண் டாகுமோ.</p>	<p>theemugan oruvanuk kirangith thembalai yaamulam iraniyan innum vutulan thaamarai agiznanaith thalaipa duththiya komagan vulanoru kuraiyun daagumo.</p>
<p>நண்ணல ராயினோர் நலிந்து செற்றிடக் கண்ணகல் தேர்பரி களிறு தானவர் எண்ணில மாய்ந்தவென் றிறையும் ஆகுலம் பண்ணலை ஐய அப் பரிசு கேட்டிநீ.</p>	<p>nannala raayinor nalindhu setridak kannagal therpari kaliru thaanavar ennila maaindhaven driraiyum aagulam pannalai aiyap parisu kettinee.</p>

<p>ஏழெனுங் கடல்வறந் திடினும் நின்னடி சூழ்தரு படைக்கொரு தொலைவும் இல்லையால் ஊழியும் அழிகுறா ஒருவ நீயிவண் பீழையின் உறுவதும் பெருமைப் பாலதோ.</p>	<p>yezenung kadalvaran dhidinum ninnadi sooztharu padaikkoru tholaivum illaiyaal vuziyum azikuraa oruva neeyivan piizaiyin vuvavadhum perumaip paaladho.</p>
<p>நின்றுவா னளவெலாம் நிவந்த மேருவாங் குன்றினோர் தினைத்துணை குறைந்த தன்னதால் துன்றுநந் தானையுள் துன்ன லார்பொர இன்றுகா றாகவே இறந்த சேனையே.</p>	<p>nindruvaa nalavelaam nivandha meruvaang kundrinor thinaitthunai kuraindha thannadhaal thundrunan dhaanaiyul thunna laarpora indruckaa ragave irandha senaiye.</p>
<p>சிறந்திடு தலைமையுந் திறலும் ஆக்கமும் மறந்தனை யாகியே வலிய னாகுநீ இறந்தவர் தமைநினைந் திரங்கற் பாலையோ புறந்தரு கின்றதோ ரமரர் போலவே. 10</p>	<p>sirandhidu thalaimaiyun thiralum aakkamum marandhanai yaagiye valiya naagunee irandhavar thamaininain thirangar paalaiyo purandharu gindradho ramarar polave. 10</p>
<p>அண்டர்தம் முதல்வனை அயனை மாயனைச் சண்டனைப் பவனைத் தழலை யாரையும் விண்டொடர் செலவினில் விரைந்து பற்றியே கொண்டனை கின்றனம் குறிப்ப தாகுமேல்.</p>	<p>andarham mudhalvanai ayanai maayanaich sandanaip bavananaith thazalai yaaraiyum vindodar selavinil viraindhu patriye kondanai gindranam kurippa thaagumel.</p>
<p>விண்ணினை அலைக்கவும் மேரு வெற்பொடு மண்ணினை மறிக்கவும் வடவை மாற்றவும் எண்ணினை என்னினும் யாங்கள் எந்தைநின் உண்ணினை வின்படி முடித்தும் ஒல்லையில்.</p>	<p>vinninai alaikkavum meru verpodu manninai marikkavum vadavai maatravum enninai enninum yaangal endhainin vunninai vinpadi mudiththum ollaiyil.</p>
<p>பன்னுவ தென்பல பணித்தி யாங்கள்போய் முன்னுறு பூதரை முரண்கொள் வீரரைப் பின்னுறு கந்தனைப் பிறரை ஈண்டொரு கன்னலின் வென்றுநின் கழல்கள் காண்டுமால்.</p>	<p>pannuva thenpala paniththi yaanganpoi munnuru boodharai murankol veeraraip pinnuru kandhanaip pirarai eendoru kannalin vendrunin kazalgal kaandumaal.</p>
<p>என்றிவை புகறலும் இடுக்கண் நீங்கியே நன்றிது மைந்தர்காள் நடமின் போர்க்கென வன்றிறல் முதல்வனை வணங்கிக் கைதொழா நின்றவர் ஏவரும் நீங்கி னாரரோ.</p>	<p>endrivai pugaralum idukkan neengiye nandridhu maindharkaal nadamin porkkena vandriral mudhalvanai vanangik kaitthozaa nindravar yevarum neengi naararo.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

வன்னச் சிலைகொண் டனர்வான் கவசந் துன்னுற் றிடுவித் தனர்தூ னியினை வென்னிற் செறிவித் தனர்வெவ் விரலிற் பொன்றுற் றிடுபுட் டிப்புனைந் தனரால்.	vannach silaikon danarvaan kavasan thunnur triduvith thanarthoo niyina vennir serivith thanarvev viralir pondrur triduput tilpunaindh dhanaraal.
சீர்புக் குறுகை படைசெங் கைகொளாத் தார்புக் கமர்தும் பைதனைத் தரியா மார்புக் கலமாக் கலன்வர்க் கமிடாத் தேர்புக் கனர்வந் தனசே னைகளே.	seerpuk kurugai padaiseng kaikolaath thaarpuk kamarthum paidhanaith thariyaa maarbuk kalamaak kalanvark kamidaath therpuk kanarvan dhanase naigale.
சங்கங் கள்முழங் கினதண் ணுமைகோ டெங்கெங் குமியம் பினவேண் படகந் துங்கங் கெழுபே ரிதுவைத் தனவால் அங்கங் குருமுற் றனவா மெனவே.	sangang galmuzan ginathan numaiko dengeng kumiyam pinaven padagan thungang kezu peridhuvait thanavaal angang kurumur tranavaa menave.
அவுணப் படையெண் ணிலஆற் றல்மிகுங் கவளக் கரிஎண் ணிலகா மருசீர் இவுளித் தொகைஎண் ணிலவீட் டமுறா உவணுற் றிடுதே ரும்உலப் பிலவே.	avunap padaiyen nilaaar tralmigung kavalak karien nilagaa maruseer ivulith thogaien nilaveet tamuraa vuvanur triduthe rumvulap pilave.
முழங்குற் றனபல் வியமும் மதமாத் தழங்குற் றனதேர் ஒலிதந் தனவால் அழுங்குற் றனவாம் பரியாங் கவைகள் விழுங்குற் றனபா ரொடுவிண் ணினையே.	muzangur tranapal liyamum madhamaath thazangur tranather olithan dhanavaal azungur tranavaam pariyaang gavaigal vizungur tranabaa roduvin ninaie.
நீடுற் றிடுதேர் கனிந்தீள் துவசம் ஆடுற் றனதா ரில்அளித் தொகுதி பாடுற் றனவெங் கொடிபா றுமிசை கூடுற் றனகூ ளிகுனித் தனவே. 20	needur tridutheer kalinneel thuvasam aadur tranadhaa rilalith thogudhi paadur tranaveng kodipaa rumisai koodur tranakoo ligunith thanave. 20
தொகையா னைகடம் மொடுகுழ் கரியின் தகையா யினதா னவர்தம் முருவஞ் சிகையா ரழலா யினசென் னியெழும் புகையா னதுவான் எழுபூ ழியதே.	thogaiyaa naikadam modulus kariyin thagaiyaa yinadhaa navartham muruvan sigaiyaa razalaa yinasen niyezum pugaiyaa nadhuvaan yezuboo ziyadhe.
இப்பான் மையதா கியெழுந் துபடை அப்பால் விரவுற் றுழிஅன் னதுகண் டொப்பா ருமில்சூ ரன்உகந் தருள்கூர் மெய்ப்பா லகர்சென் றனர்வெய் தெனவே.	ippaan maiyadhaa giyezun dhupadai appaal viravur truzian nadhukan doppaa rumilsoo ranvugan dharulkoor meippaa lagarsen dranarvei dhenave.

<p>மூவா யிரர்தா னைகள்முந் துசெல ஏவா மெனவெம் மைகொடே குதலுந் தேவா னவர்கண் டனர்சிந் தைவெரீஇ யாவா வெனஅஞ் சியமுங் கினரே.</p>	<p>moovaa yirartha naigalmun dhusela yevaa menavem maikode kudhalun dhevaa navarkan danarsin dhaivereeeie yaavaa venaanj siyazung ginare.</p>
<p>அக்கா லையின்மூ வகையா யிரரும் மெய்க்கார் புவிசென் றுவிரைந் தனபோல் தொக்கா டல்புரிந் திடுதொல் நிலமேற் புக்கார் அதுகண் டனர்பூ தர்களே.</p>	<p>akkaa laiymoo vagaiyaa yirarum mekkaar buvisen druvirain dhanapol thokkaa dalpurin dhiduthol nilamer pukkaar adhukan danarboo dhargale.</p>
<p>எதிர்கின் றனர்பூ தர்களேற் றனரால் முதிர்கின் றசினங் கெழுமொய் யவுணர் அதிர்கின் றனபே டீடகன்அண் டமெலாம் பிதிர்கின் றனநே மிபிளந் ததுவே.</p>	<p>yedhirgin dranarboo dharkaler tranaraal mudhirgin drasinang gezumoi yavunar adhirgin dranabe galan damelaam pidhirgin dranane mipilan dhadhuve.</p>
<p>வாள்கொண் டெறிகின் றனர்வல் லெழுவுத் தோள்கொண் டிடுவெங் கதைதூண் டினரால் தாள்கொண் டசிலைக் கணைதாஞ் சொரிவார் நீள்கொண் டலையன் னநிசா சரரே.</p>	<p>vaalkon derigin dranarval lezuvuth tholkon diduveng kadhaithoon dinaraalthaalkon dasilaik kanaithaanj sorivaar neelkon dalaiyan nanisaa sarare.</p>
<p>சூலப் படைவிட் டனர்தொல் பரிதிக் கோலப் படைவிட் டனர்குந் தமுடன் ஆலப் படைவிட் டனர்ஆ டுகுறட் சாலப் படைநின் றுதளர்ந் திடவே.</p>	<p>soolap padaivit tanarthol paridhik kolap padaivit tanarkun dhamudan aalap padaivit tanaraa dukurat saalap padainin druthalarn dhidave.</p>
<p>அடுகுற் றிடுசூ லமடற் கதைகள் தொடுகுற் றனர்நே மிகள்தூண் டிடுவார் விடுகுற் றனர்வெற் பினைவெவ் வசுரர் படுகுற் றனர்ஆர்த் தனர்பா ரிடரே.</p>	<p>adukur tridusoo lamadar kadhaigal thodukur tranarne migalthoon diduvaar vidukur tranarver pinaivev vasurar padukur tranaraarth thanarpaa ridare.</p>
<p>வீழ்கின் றனபட் டிடும்வீ ரருடல் தாழ்கின் றனசெம் புனல்சாய்ந் தனவால் ஆழ்கின் றனவே லையில்அங் கதன்வாய் மூழ்கின் றனபேய் கொடிமொய்த் தனவே.</p>	<p>veezgin dranapat tidumvee rarudal thaazgin dranasem punalsaain dhanavaal aazgin dranave laiylan gadhanveei moozagin dranapei kodimoith thanave.</p>
<p>மறக்குஞ் சரமா யினவாம் பரிதேர் சிறக்கின் றனபட் டனதீ அவுணர் துறக்கின் றனர்ஆ விதொலைந் திடுவார் இறக்கின் றகணங்களுமெண் ணிலவே. 30</p>	<p>marakkunj saramaa yinavaam paridher sirakkin dranapat tanathee avunar thurakkin dranaraa vitholain dhiduvaar irakkin draganangalumen nilave. 30</p>

வேறு	veru
காணாவது மூவாயிரர் கனல்வெஞ்சினந் திருகிக் கோணாகம தெனவேயடுங் கொடும்பூதரைக் குறுகி நீணாகம தெனவிண்டொட நிமிர்வெஞ்சிலை குனியா வேணார் குணத் தொலிகொண்டர் இதுகொல்லுரு மெனவே.	kaanaavadhu moovaayirar kanalvenjinan dhirugik konaagama dhenaveyadung kodumboodharaik kurugi neenaagama dhenavindoda nimirvenjilai kuniyaa venaargunath tholikondar idhukolluru menave.
வாங்குற்றிடு சிலைதன்னிடை வல்லேசர மாரி தூங்குற்றிடு புயலாமெனச் சொரிந்தார்சொரிந் திடலும் ஏங்குற்றன பூதப்படை இரிகின்றன அதுகண் டாங்குற்றிடு கணவீரர்கள் அவுணர்க்கெதிர் புகுந்தார்.	vaangutridu silaithannidai vallesara maari thoongutridu puyalaamenach sorindhaarsorin dhidalum yengutrana boodhappadai irigindrana adhukan daangutridu ganaveerargal avunarkkedhir pugundhaar.
தண்டத்தவர் தடந்தேரினைத் தகர்ப்பார்சிலர் தருவின் துண்டத்தவர் பரிமான் தொகை தொலைப்பார்சிலர் பாகன் கண்டத்தலை உருளும்படி யுதைப்பார்சிலர் கரத்தால் அண்டத்தினில் அவர்தேரெடுத் தெறிவார்சிலர் அம்மா.	dhandaththavar thadandherinaith thagarpaarsilar tharuvin thundaththavar parimaanthogai tholaippaarsilar paagan kandaththalai vurulumpadi yudaippaarsilar karaththaal andaththinil avarthereduth therivaarsilar ammaa.
எழுக்கொண்டவர் தடமார்பினில் எறிவார்சிலர் எரிவாய் மழுக்கொண்டவர் சிலையிற்றிட எறிவார்சிலர் வரையின் குழுக்கொண்டவர் அனிகந்தனைக் கொல்வார்சிலர் வார்வில் பழுக்கொண்டிடு கவடாமெனப் பறிப்பார்சிலர் முறிப்பார்.	yezukkondavar thadamaarbinil yerivaarsilar yerivaai mazukkondavar silaiyitrida yerivaarsilar varaiyin kuzukkondavar anigandhanaik kolvaarsilar vaarvil pazukkondidu kavadaamenap parippaarsilar murippaar.

<p>தாவாதுயர் கணவீரர்கள் சமர்இவ்வகை புரிய மூவாயிர ரெனுமைந்தர்கள் முனியாச்சிலை குனியா ஓவாதுக முடிவெல்லையில் உருமுச்செறி வனபோல் தீவாயுமிழ் கனல்வாளிகள் சொரிகின்றனர் தெரிந்தே.</p>	<p>thaavaadhuyar ganaveerargal samarivvagai puriya moovaayira renumaindhargal muniyaachchilai guniyaa ovaadhuga mudivellaiyil vurunuchseri vanapol theevaayumiz kanalvaaligal sorigindranar therindhe.</p>
<p>நேர்புற்றமர் புரிகின்றவர் நெடுந்தீவடிக் கணைகள் மார்புற்றிடத் தடந்தோளெனும் வரையுற்றிட முகத்தின் சார்புற்றிடக் கரமுற்றிடத் தாளுற்றிடச் செந்நீர் சோர்புற்றிடத் தளர்ந்தேமனந் துயருற்றிட நின்றார்.</p>	<p>nerputramar purigindravar neduntheevadik kanaigal maarputridath thadandholum varaiyutrida mugaththin saarputridak karamutridath thaalutridach senneer sorputridath thalarndhemanan thuyarutrida nindraar.</p>
<p>கலக்கித்தட மலர்சிந்திடு களிறாமென அடல்செய் விலக்கற்கரு மூவாயிரர் வில்லாண்மையும் வல்லார் அலக்கட்படு கணவீரர்கள் அழிகின்றது நோக்கி இலக்கத்தரி லோராயிரர் எரியாமெனச் செயிர்த்தார்.</p>	<p>kalakkiththada malarsindhidu kamiraamena adalsei vilakkarkaru moovaayirar villaanmayum vallaar alakkatpadu ganaveerargal azigindradhu nokki ilakkaththari loraayirar yeriyaamenach seyirththaar.</p>
<p>குன்றேயென மிசைபோகிய கொற்றப்புயத் தவன்முன் சென்றேதொழு திப்போரினைச் சிறயேங்களுக் கருண்மோ என்றேயுரைத் தனாவேண்டலும் இளையோன்அதற் கிசையா நன்றேயமாடி செயநீவீர்கள் நடமின்னென அகன்றாடி.</p>	<p>kundreyena misaipogiya korarappuyath thavanmun sendrethozu dhipporinaich sirayengaluk karunmo yendreyuraith thanaavendalum ilaiyonadhar kisaiyaa nandreyamaa seyaneevirgal nadaminna agandraa.</p>



<p>விசயன்சயன் இடபன்கர வீரன் அதி கோரன் அசலன் அதி குணன்வாமனன் அனந்தன் அக ளங்கள் வசையில்புகழ் அனகன்சத வலிமாருதன் வருணன் சசிகண்டகன் முதலாயிரர் சமரின்றலை புகுந்தார்.</p>	<p>visayansayan idabankara veeranadhi koran asalanadhi gunanvaamanan anandhanaga langan vasaiyilpugaz anagansadha valimaarudhan varunan sasikandagan mudhalaayirar samarindralai pugundhaar.</p>
<p>முந்துற்றிடும் அவர்யாவரும் மூவாயிரர் எதிர் போய்க் கந்தக்கட வுளை அன்பொடு கருத்திற்றொழு தேத்தி மைந்துற்றிடு தங்கார்முகம் வளையாவடி வாளி அந்தத்தினி முகிலாமென அவர்மேற்சொரிந் தார்த்தார். 40</p>	<p>mundhutrimum avaryaavarum moovaayirar yedhirpoik kandhakkada vulaianbodu karuththirtrozu theththi maindhutridu thangaarmugam valaiyaavadi vaali andhatthini mugilaamena avarmorsorin dhaarthhaar. 40</p>
<p>ஆர்க்கின்றதொர் பொழுதத்தினில் அவர்வில்வலி தன்னை மூர்க்கன்தரு மறமைந்தர்கள் மூவாயிரர் காணாக் கூர்க்கின்றதொர் நெடுவாளிகள் குணிப்பில்லன பூட்டிச் சூர்க்கொண்டல்கள் தம்மோடமர் புரிந்தாலெனச் சொரிந்தார்.</p>	<p>aarkkindradhor pozudhatthinil avarvilvali thannai moorkkantharu maramaindhargal moovaayirar kaanaak koorkkindradhor neduvaaligal kunippillana poottich soorkkondalgal thammodamar purindhaalenach sorindhaar.</p>
<p>மூவாயிரர் விடும்வாளிகள் முடுகிக்கடி தேகித் தாவாவிற் லோர்ஆயிரர் தம்வாளியை அடுமால் மேவார்புகழ் விறல்மைந்தர்கள் வெவ்வாளிகள் அவுணர் ஏவானவை துணியும்படி எதிர்சிந்திடும் விரைவில்.</p>	<p>moovaayirar vidumvaaligal mudukkikkadi thegith thaavaavira loraayirar thamvaaliyai adumaal mevaarpugaza viralmaindhargal vevvaaligal avunar yevaanavai thuniyumpadi yedhirsindhidum viraivil.</p>
<p>இவ்வாறமர் புரிகின்றழ இலக்கத்தவர் தேரைத் தெவ்வாகிய மூவாயிரர் சிதைவித்தனர் சரத்தால் அவ்வாறுதெ ரிந்தேயெமர் அவுணன்தரு மைந்தர் கைவார்சிலை யொடுதேரினை அழித்தார்களை தூண்டி.</p>	<p>ivvaaramar purigindruza ilakkaththavar theraitth thevvaagiya moovaayirar sidhaiviththananar saraththaal avvaaruthe rindheyemar avunantharu maindhar</p>

	kaivaarsilai yodutherinai aziththaarkanai thoondi.
இலக்கத்தவர் எதிர்கின்றவர் ஏமப்படு தேரைச் சிலைக்கட்படு நெடுவெங்கணை சிந்திச்சிதை வித்தே நிலக்கட்பட மூவாயிரர் தொகைதன்னையும் நிறுவி மலைக்கட்படும் அரிபோற்புடை வருதேரிடைப் புகுந்தார்.	ilakkaththavar yedhiringindravar yemappadu theraiach silaikkatpadu neduvenganai sindhichsidhai viththe nilakkatpada moovaayirar thogaithannaiyum niruvi malaikkatpadum ariporpudai varutheridaip pugundhaar.
சிலைபோய்க்கட விச்சென்றிடு தேர்போயடல் செய்யும் கொலைபோயனி கம்போயுளங் கொள்ளும்பெரு மிதத்தின் நிலைபோய்வெகு ஞற்றேபுவி நின்றோர்தமைப் பிணித்த வலைபோகிய மானேயென வளைத்தார்வய மைந்தர்.	silaipoikkada vichsendridu therpoyadal seiyum kolaipoyani kampoyulang kollumperu midhatthin nilaipoivegu lurtrebuvi nindrorthamaip piniththa valaipogiya maaneyena valaiththaarvaya maindhar.
வேறு	veru
பொலம்படு தேரொடு பொன்ற வன்மைபோய்த் தலம்படும் அவுணர்கள் தளர்தல் மேயினார் இலம்படை வந்துழ ஈதல் சான்றவர் குலம்படு துயரொடு குறையும் தன்மைபோல்.	polampadu therodu pondra vanmaipoith thalampadum avunargal thalardhal meyinaar ilampadai vandhuza eedhal saandravar kulampadu thuyarodu kuraiyum thanmaipol.
பறித்தனர் வரைகளைப் பழும ரம்பல முறித்தனர் வியர்ப்புறு மொயம்பர் தம்மிசைச் செறித்தனர் அண்டமும் திசையும் ஞாலமும் மறைத்தனர் அமரரும் மருட்கை எய்தினார்.	pariththanar varaigalaip pazuma rampala muriththanar viyarpapuru moimbar thammisaich seriththanar andamum dhisaiyum gnaalamum maraiththanar amararum marutikai eidhinaar.
தெவ்வரை யாகிய சிறார்கள் தொன்மரங் கைவரை வீசலுங் கணைகள் தூண்டியே இவ்வரை யெனுங்கணைத் திறுத்து வீட்டினார் ஐவரை வென்றிகொள் அனிக வீரரே.	thevvarai yaagiya siraargal thonmarang kaivarai veesalung kanaigal thoondiye ivvarai yenunganath thiruththu veettinaar aivarai vendrikol aniga veerare.

அட்டடல் கொண்டிடும் அவுணர் இவ்வகை விட்டன கிரியெலாங் கணையின் வீட்டியே நெட்டழற் பகழிகள் நிறத்தின் மூழ்குறத் தொட்டனர் உறுப்பெலாந் துளைத்தல் மேயினார்.	attadal kondidum avunar ivvagai vittana giriylaang kanaiyin veettiye nettazar pagazigal niraththin moozгурath thottanar vuruppelaan thulaiythai meyinaar.
துளைத்திடு கின்றுழிச் சோரி சாய்ந்திட விளைத்தனர் ஒருசிலர் இரிந்திட் டார்சிலர் களைத்தனர் ஒருசிலர் கனன்று நின்றுபோர் விளைத்தனர் ஒருசிலர் பிறங்கல் வீசுவார். 50	thulaiythidu kindruzich sori saaindhida vilaiythanar orusilar irindhith taarsilar kalaiythanar orusilar ganandru nindrupor vilaiythanar orusilar pirangal veesuvaar. 50
தேவரை வென்றுளார் சிலவர் மால்வரைக் காவலர் தேரினைக் கரங்க ளாலெடா மேவரும் புணரியுள் வீசி யார்த்தனர் ஓவென அமரர்கள் புலம்பி யோடவே.	dhevarai vendrulaar silavar maalvaraik kaavalar therinaik karanga laaledaa mevarum punariyul veesi yaarththanar ovena amarargal pulambi yodave.
நீசர்கள் ஒருசிலர் நேமி சென்றிட வீசிய தேரினும் விரைவின் நீங்குறாக் காசினிப் பாலராய்க் கார்மு கம்வளைஇ ஆசுக மழைசொரிந் தார்த்துப் பொங்கினார்.	neesargal orusilar nemi sendrida veesiya therinum viraivin neenguraak kaasinip paalaraaik kaarmu gamvalaiie aasuga mazaisorin tharththup ponginaar.
மீண்டிடு பொருநர்கள் விசிக மாமழை தூண்டிட அவுணர்கள் தொகையிற் பற்பலர் காண்டலும் வடவையின் கணத்திற் சீறியே ஆண்டெதிர் புகுந்தனர் அசனி ஆர்ப்பினாஈடி.	meendidu porunargal veesiga maamazai thoondida avunargal thogaiyir parpalar kaandalum vadavaiyin ganaththir seeriye aandedhir pugundhanar asani aarppinaar.
மறத்தொடு மருத்தின மரங்கொள் கொம்பரை இறுத்திடு தன்மைபோல் எந்தை பின்வரு திறத்தவர் சிலைகளைச் செங்கை வன்மையாற் பறித்தனர் முறித்தனர் படியில் வீசினார்.	maraththodu maruththina marangol gombarai iruththidu thanbmaipol endhai pinvaru thiraththavar silaigalaich sengai vanmaiyaar pariththanar muriththanar padiyil veesinaar.
பற்றலர் கொடுமரம் பறித்துச் சிந்துழிச் செற்றமொ டெம்பிரான் சேனை வீரர்கள் மற்றவ ரும்பதை பதைப்ப மாண்கையால் எற்றினர் அனையரும் இடியிற் றாக்கினார்.	patralar kodumaram pariththuch sindhuzich setramo dembiraan senai veerargal matrava rumpadhai padhaippa maangaiyaal yetrinar anaiyarum idiyir traakkinaar.
பரவிய உவரியும் பாலின் வேலையுந் திரைகளை எதிரெதிர் சிதறி யார்த்தெழீஇப் பொருதிற் மேயெனப் பொருவில் மற்றொழில் இருதிற் வயவரும் மிகலி ஆற்றினார்.	paraviya vuvariyaum paalin velaiyun thiraigalai yedhiredhir sidhari yaarththezeeip porudhira meyenap poruvil matrozil irudhira vayavarum migali aatrinaar.

<p>கொடுத்தொழி லாரொடு கொற்ற வீரர்கள் அடைந்தனர் இவ்வகை யாண்மைப் போரினைத் தொடர்ந்துநின் றியற்றியே தொல்லை வன்மைபோய் உடைந்தனர் விசயன் அங் கொருவன் அன்றியே.</p>	<p>kodunthozi laarodu kotra veerargal adaindhanar ivvagai yaanmaip porinaith thodarndhunin driyatriye thollai vanmaipoi vudaindhanar visayanan goruvan andriye.</p>
<p>இசையுறு தமரெலாம் இரிந்து போதலும் விசயனே யெனப்படும் வீரன் சீறியே வசையுறும் அவுணர்கோன் மகாரைக் கூற்று வன் திசையுறு நகரிடைச் செலுத்து வேனென்றான்.</p>	<p>isaiyuru dhamarelaam irindhu podhalum visayane yenappadum veeran seeriye vasaiyurum avunarkon magaaraik kootruvan dhisaiyuru nagaridaich seluththu venendraan.</p>
<p>வேணியின் மதியுடை விமலன் நல்கியே வேணுறு வரிசிலை ஈறி லாதது துணியி னிடையுறத் துன்னிற் றன்னதைப் பாணியில் எடுத்தனன் சமரியில் பாணியான்.</p>	<p>veniyin madhiyudai vimalan nalgiye venuru varisilai eeri laadhadhu thooniyi nidaiyurath thunnir trannadhaip paaniyil eduththanan samariyil paaniyaan.</p>
<p>கரதலத் தெடுத்திடு கார்மு கந்தனை விரைவொடு கோட்டியே விசயன் என்பவன் ஒருதனி மாருதத் தோடிச் சூழ்வுறாச் சரமழை பொழிந்தனன் அவுணர் தங்கள்மேல். 60</p>	<p>karadhalath theduththidu kaarmu gandhanai viraivodu kottiye visayan enbavan orudhani maaruthath thodich soozvuraach saramazai pozindhanan avunar thangalmel. 60</p>
<p>கரங்களை அறுத்தனன் கழல்கள் ஈர்ந்தனன் உரங்களை அறுத்தனன் உயர்தின் டோளடு சிரங்களை அறுத்தனன் சிலரைக் கானிடை மரங்களை அறுத்திடும் வண்ண மென்னவே.</p>	<p>karangalai aruththanan kazalgal eerndhanan vurangalai aruththanan vuyarthin doladu sirangalai aruththanan silaraik kaanidai marangalai aruththidum vanna mennave.</p>
<p>அற்றை உறுப்பெலாம் அணுகித் தம்மில்வந் துற்றை கூடிய வுணர்வும் ஆவியும் மற்றவர் எழுந்தனர் வாகை வீரன்மேல் பொற்றைக ளாயின பொழிந்து போர்செய்தார்.</p>	<p>atrana vuruppelaam anugith thammilvan dhutrana koodiya vunarvum aaviyum matravar yezundhanar vaagai veeranmel portraiga laayina pozindhu porseidhaar.</p>
<p>தலையொடு கரங்களும் தாளுந் தோள்களும் மெலிவொடு துணிந்தவர் மீட்டுங் கூடனார் அலர்தரு பங்கயத் தண்ணல் தன்னிடை வலிதவர் பெற்றிடு வரத்தின் தன்மையால்.</p>	<p>thalaiyodu karangalum thaalun tholgalum melivodu thunindhavar meettung koodinar alartharu pangayath thannal thannidai validhavar petridu varaththin thanmaiyaal.</p>

கண்டமும் மொய்ப்பருங் கழலும் வாளியால் துண்டம தாயினர் தொக்கு மேயினார் சண்டவெங் கால்பொரத் தணந்து சிந்திய தெண்டிரை நெடும்புனல் மீட்டும் சேர்தல்போல்.	gandamum moimbarung kazalum vaaliyaal thundama dhaayinar thokku meynaar sandaveng kaalporath thanandhu sindhiya thendirai nedumpunal meettum serdhalpol.
பன்னரும் திறலினான் பகழி பாய்தொறும் மன்னவன் மைந்தர்கள் மாண்டு தோன்றுவார் மின்னது வந்துழி விளிந்து வெவ்விருள் தொன்னிலை எய்தியே தொடர்ந்து தோன்றல்போல்.	pannarum thiralinaan pagazi paaidhorum mannavan maindhargal maandu thondruvaar minnadhu vandhuzi vilindhu vevvirul thonnilai eidhiye thodarndhu thondralpol.
கையொடு சென்னியும் கழலும் மார்பமும் கொய்யுமுன் தொன்மைபோல் கூட மைந்தர்கள் ஒய்யென எழுந்தனர் உலகில் தேர்வுறில் செய்யுறு தவத்தினும் சிறப்புண் டாங்கொலோ.	kaiyodu senniyum kazalum maarbamum koiyumun thonmaipol kooda maindhargal oiyena yezundhanar vulagil thervuril seiyuru thavaththinum sirappun daangolo.
கண்டனன் விசயனாங் காளை ஆவிபோய்த் துண்டம தாகியே துஞ்சி னாஈஈழீஇ மண்டமர் புரிவது மனத்தின் விம்மிதம் கொண்டனன் பொருதிறல் குறைந்து நின்றனன்.	kandanan visayanaang kaalai aavipoith thundama dhaagiye thunji naayeziie mandamar purivadhu manaththin vimmidham kondanan poruthiral kuraindhu nindranan.
அகத்திடை விம்மிதம் அடைந்து நின்றுளான் திகைத்தனன் வரங்கொல்இச் செய்கை என்றனன் புகைத்தென உயிர்த்தனன் பொங்கு கின்றனன் நகைத்தனன் இவர்செயல் நன்று நன்றெனா.	agaththidai vimmidham adandhu nindrulaan thigaitthanan varangolich seigai endranan pugaitthana vuyirththanan pongu gindranan nagaiththanan ivarseyal nandru nandrenaa.
தொட்டிடு பகழியால் துணிந்து போரிடைப் பட்டவர் எழுந்தனர் பகழி பின்னரும் விட்டிடின் ஆவதென் மேவ லார்தமை அட்டிடல் இன்றெனக் கரிது போலுமால்.	thottidu pagaziyaal thunindhu poridaip pattavar yezundhanar pagazi pinnarum vittidin aavadhen meva laarthamai aattidal indrenak karidhu polumaal.
அன்னவர் தமையடல் அரிய தாமெனில் ஒன்னலர் படையொடும் ஒன்றிச் சுற்றியே பன்னெடு நாளமர் பயின்று நிற்பினும் என்னுயிர் கொள்வது மெளதன் றாலரோ. 70	annavar thamaiyadal ariya dhaamenil onnalar padaiyodum ondrich sutriye pannedu naalamar payindru nirpinum ennuyir kolvadhu mowdhan draalaro. 70

<p>வென்றிலன் இவர்தமை வென்றி லேன்எனில் சென்றெதிர் மாற்றலர் செருவில் வன்மைபோய்ப் பொன்றுதல் பெற்றிலன் பொதுவ னோர்மகன் கொன்றிடும் உலவையின் கொள்கை யாயினேன்.</p>	<p>vendrilan ivardhamai vendri lenenil sendredhir maatralar seruvil vanmaipoip pondrudhal petrilan podhuva normagan kondridum vulavaiyin kolgai yaayinen.</p>
<p>பற்றலர் தங்களைப் படுப்பன் யானெனா வெற்றிகொள் வானென விளம்பி வந்தயான் செற்றில னாகியே சிலையுங் கையுமாய்க் கொற்றவ னோடுபோய்க் கூட லாகுமோ.</p>	<p>patralar thangalaip paduppan yaanenea vetrikol vaanena vilambi vandhayaan setrila naagiye silaiyung kaiyumaaik kotrava nodupoik kooda laagumo.</p>
<p>மாற்றலர் வரத்தினர் மாயப் பான்மையர் ஆற்றவும் வலியரென் றறைந்து மீள்வனேல் தோற்றனன் என்றமர் துறப்பர் அன்றியும் போற்றலர் விடுவர்கொல் புறந்தந் தேகவும்.</p>	<p>maatralar varaththinar maayap paanmaiayar aatravum valiyaren draraindhu meelvanel thotranan endremar thurappar andriyum potralar viduvarkol purandhan dhegavum.</p>
<p>பித்தரின் மயங்கிலன் உணர்வும் பெற்றுளேன் எய்த்திலன் வலியொடும் இன்னும் நின்றனன் வைத்திலன் புகழினை வசையொன் றெய்துவேன் செத்திலன் இருந்தனன் செயலற் றேனென்றான்.</p>	<p>piththarin mayangilan vunarvum petrulen eiththilan valiyodum innum nindranan vaiththilan pugazinaï vasaiyon dreidhuvan seththilan irundhanan seyalar trenendraan.</p>
<p>விண்டினை மாறுகொள் விசயன் இவ்வகை அண்டரும் துன்புகொண் டகத்தி லுன்னுழி உண்டொரு செய்கையான் உய்யு மாறெனக் கண்டனன் துயர்க்கடல் கடக்கும் பெற்றியான்.</p>	<p>vindinai maarukol visayan ivvagai andarum thunbukon dagaththi lunnuzi vundoru seigaiyaan vuyyu maarenak kandanan thuyarkkadal kadakkum petriyaan.</p>
<p>ஆறுமா முகப்பிரான் அன்றி இவ்விடை வேறொரு துணையிலை மெய்மை ஈதெனத் தேறினன் அவனடி சிந்தை செய்தனன் மாறிழி அருவிநீர் வழியும் கண்ணினான்.</p>	<p>aarumaa mugappiraan andri ivvidai veroru thunaiyilai meimai eedhenath therinan avanadi sindhai seidhanan maarizi aruvineer vaziyum kanninaan.</p>
<p>அண்ணலங் குமரனை அகத்துட் கொண்டுழி எண்ணிய எண்ணியாங் கெவர்க்கும் நல்குவோன் விண்ணிடை ஒல்லையின் விசய னென்பவன் கண்ணிடைத் தோன்றியே கழறல் மேயினான்.</p>	<p>annalang kumaranai agathut konduzi enniya enniyaang gevarkkum nalguvon vinnidai ollaiyin visaya nenbavan kannidaith thondriye kazaral meyinaan.</p>

வேறு	veru
<p>கேளிது விசய ஒன்னார் கிளையினை முடிப்பான் உன்னித் தாளடு முடியுங் கையும் தடிந்தனை தடிந்த தெல்லாம் மீளவும் தோன்றிற் றன்றே மேவலர் பெற்ற தோராய் நீளமர் வயமின் றாகி நின்றனை தளரேல் நெஞ்சம்.</p>	<p>kelidhu visaya onnaar kilaiyinai mudippaan vunnith thaaladu mudiyung kaiyum thadindhanai thadindha dhellaam meelavum thondrir trandre mevalar petra thorai neelamar vayamin draagi nindranai thalarel nenjam.</p>
<p>ஏற்றபல் படைகள் தம்மால் இவர்தமைப் பன்னாள் நின்று வீற்றுவீற் றடுவை யேனும் விளிகிலர் ஒருங்கு வல்லே ஆற்றல்சேர் படையொன் றுய்க்கின் அனைவரும் முடிவர் ஈது நாற்றலை யுடையோன் தொன்னாள் நல்கிய வரம தென்றான்.</p>	<p>yetrapal padaigal thammaal ivarthamaip pannaal nindru veetruveer traduvai yenum viligilar orungu valle aatralser padaiyon druikein anaivarum mudivar eedhu naatralai yudaiyon thonnaal nalgiya varama dhendraan.</p>
<p>என்றிவை உரைத்து வள்ளல் இம்பரை அளித்தோன் சென்னி ஒன்றினை வாங்கி ஏனோர் உளமயல் அகற்றும் எந்தை வென்றிகொள் படையை நல்கி விசயனுக் களித்து மேவாடீ பொன்றிட இதனை இன்னே விடுகெனப் புகன்று போனான். 80</p>	<p>endrivai vuraiththu vallal imbarai aliththon senni ondrinai vaangi yenor vulamayal agatrum endhai vendrikol padaiyai nalgi visayanuk kaliththu mevaa pondrida idhanai inne vidugenap pugandru ponaan. 80</p>
<p>தேர்ந்தனன் முருகன் வாய்மை சிறந்தனன் மகிழ்ச்சி உள்ளங் கூர்ந்தனன் ஞமலி யூர்தி கொற்றவெம் படையை வாங்கி ஆர்ந்தநல் லன்பில் பூசை ஆற்றினன் அதனை யெல்லாம் ஓர்ந்தனன் அவுணர் தம்முள் ஒருவன் உன்மத்தன் என்போன்.</p>	<p>therndhanan murugan vaaimai sirandhanan magizhchi vullang koorndhanan gnamali yoordhi kotravem padaiyai vaangi aarndhanal lanbil poosai aatrinan adhanai yellaam orndhanan avunar thammul oruvan vunmaththan enbon.</p>

<p>ஈண்டிவன் நமர்கள் எல்லாம் இசைவரப் படைய தொன்றால் மாண்டிட அடுவான் போலும் மற்றதன் முன்னர் மாயம் பூண்டிடு படையால் இன்னோற் சிறுதியைப் புரிவ னென்னா ஆண்டுதன் னுளத்தில் உன்னி அவுணனப் படையை விட்டான்.</p>	<p>eendivan namargal ellaam isaivarap padaiya dhondraal maandida aduvaan polum matradhan munnar maayam poondidu padaiyaal innor sirudhiyaip puriva nennaa aanduthan nulaththil vunni avunanap padaiyai vittaa.</p>
<p>மாயவள் படையை முன்னம் விடுதலும் வள்ளல் நோக்கித் தீயுமிழ் கின்ற காரி திண்படை செலுத்தச் சென்று பாயிருள் பரந்து நேரும் படையினைத் தடிந்து முப்பால் ஆயிரர் தமையுஞ் சுற்றிஅடல் செய்து மீண்ட தன்றே.</p>	<p>maayavan padaiyai munnam vidudhalum vallal nokkith theyyumiz gindra kaari thinpadai seluththach sendru paayirul parandhu nerum padaiyinaith thadindhu muppaal aayirar thamaiyunj sutri adal seidhu meenda dhandre.</p>
<p>ஒருகணப் பொழுதின் முன்னர் ஓராயிர முப்பா லோருஞ் செருநிலத் தவிந்தா ரன்ன செய்கையை விசயன் காணா முருகனைப் பரவி நின்றான் முழுமதி தன்னைக் கண்ட பொருதிரைப் புணரி யென்ன ஆர்த்தனர் பூத ரெல்லாம்.</p>	<p>oruganap pozudhin munnar oraayira muppaa lorunj serunilath thavindhaa ranna seigaiyai visayan kaanaa muruganaip paravi nindraan muzumadhi thannaik kanda porudhiraip punari yenna aarththanar boodha rellaam.</p>
<p>ஏழறும் அவுணர் தானை இறந்திடா தெஞ்சிற் றெல்லாம் காமரு திசைகள் முற்றும் கதுமென விரிந்து போன மாமலர் பொழிந்தார் விண்ணோர் மற்றிவை அனைத்தும் நாடிக் கோமகன் முன்பு சென்றார் குரைகழல் அவுணர் தூதர்.</p>	<p>yemurum avunar thaana i randhidaa thenjir trellaam kaamaru dhisaigal mutrum kadhumena virindhu pona maamalar pozindhaar vinnor matrivai anaiththum naadik komagan munbu sendraar kuraikazal avunar thoodhar.</p>



<p>வெய்யவன் பகைவன் தாதை வியன்கழல் பணிந்து தூதர் ஐயநின் மைந்தர் முப்பா லாயிரர் தம்மை யெல்லாம் ஒய்யென இலக்கர் தம்முள் ஒருவனே முடித்தான் ஈது பொய்யல சரத மென்னப் பொருக்கெனப் புலம்பி வீழ்ந்தான்.</p>	<p>veiyavan pagaivan thaadhai viyankazal panindhu thoodhar aiyanin maindhar muppaa laayirar thammai yellaam oiyena ilakkar thammul oruvane mudiththaan eedhu poiyaala saradha mennap porukkenap pulambi veezndhaan.</p>
<p>வீழ்ந்தனன் பதைத்துச் சோர்ந்து வெய்துயிர்த் தசைந்து விம்மிப் போழ்ந்திட நிலத்தைக் கையாற் புடைத்தனன் புரண்டு வெற்பில் தாழ்ந்திடு மருவி யென்ன இழிபுனல் தாரை பொங்கச் சூழ்ந்தார் அரற்ற மன்னன் துன்பமேல் துன்பம் வைத்தான்.</p>	<p>veezndhanan padhaththuch sorndhu veidhuyirth thasaindhu vimmi pozndhida nilaththaik kaiyaar pudaitthanan purandu verpil thaazndhidu maruvi yenna izipunal thaarai pongach soozndhaar aratra mannam thunbamel thunbam vaiththaan.</p>
<p>அன்னதோ ரெல்லை மைந்தர் அனைவரும் முடிந்த தோரா மன்னவன் இசைமை நீங்கி மாயிருந் தவிசில் தப்பி இன்னலின் மறிந்த தென்ன இரவியங் கடவுள் மேல்பால் பொன்னெடுங் கிரியின் எய்தி ஒளபயிலன் புணரி வீழ்ந்தான். 88</p>	<p>annadho rellai maindhar anaivarum mudindha thoraa mannavan isaimai neengi maayirun dhavisil thappi innalin marindha dhenna iraviyang kadavul melpaal ponnedung giriyan eidhi oliyilan punari veezndhaan. 80</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 1633</p>	<p>aagath thiruviruththam - 1633</p>

<p>10. தருமகோபன் வதைப் படலம்* (* நாலாநாள் இரவு தருமகோபன் வதை நிகழ்ந்ததாகும்.)</p>	<p>10. Dharmagoban vadhaip padalam * (* naalaanaal iravu dharumagoban vadhai nigazndhadhaagum)</p>
<p>முடிவுறு புதல்வரை முன்னி முன்னியே இடரினை உழுந்திடும் இறைவன் தன்முனம் படியறு நல்லறப் பகைஞன் போந்திடா அடிமுறை பணிந்துநின் றறைதல் மேயினான்.</p>	<p>mudivuru pudhalvarai munni munniye idarinaiduzundhidum iravan thanmunam padiyaru nallarap pagaignan pondhidada adimurai panindhunin draraidhal meyyinaan.</p>
<p>மன்னவர் மன்னநீ மனத்தில் இவ்வகை இன்னல்செய் தாற்றவும் இரங்கு வாயெனில் துன்னலர் மகிழுவாடி சுரர்கள் யாவரும் நன்னகை செய்குவர் நமரும் வெளட்குவாடி.</p>	<p>mannavar mannanee manaththil ivvagai innalsei dhaatravum irangu vaayenil thunnalar magizuvaa surargal yaavarum nannagai seiguvar namarum velaguvaa.</p>
<p>முந்துறு மாற்றலர் முனைவெம் போரிடைத் தந்தையர் விளியினுந் தமர்கண் மாயினும் மைந்தர்கள் விளியினும் மான வீரர்கள் சிந்தைகொள் வன்மையிற் சிறிதுந் தீர்வரோ.</p>	<p>mundhuru maatralar munaivem poridaith thandhaiyar viliyinun dhamarkan maayinum maindhargal viliyinum maana veerargal sindhaikol vanmayir siridhun theervaro.</p>
<p>ஏற்றிகல் புரிந்திடும் எமரை வெளவிய கூற்றுளன் தொன்மைபோற் படைத்துக் கூட்டுவான் நாற்றிசை முகனுள் நாழு னோம்நம தாற்றலும் இருந்துள அயர்வும் வேண்டுமோ.</p>	<p>yetrigal purindhidum emarai velaviya kootrulan thonmaipor padaiththuk koottuvaan naatrisai muganulan naamum lomnama dhaatralum irundhula ayarvum vendumo.</p>
<p>அந்தமில் வெறுக்கையும் அழிவில் ஆயுளும் நந்தலில் வன்மையும் நடாத்தும் ஆணையும் இந்திர ஞாலமும் இருக்க எந்தைநீ புந்தியில் அமரர்போற் புலம்ப லாகுமோ.</p>	<p>andhamil verukkaiyum azivil aayulum nandhalil vanmaiyeum nadaaththum aanaiyeum indhira gnaalamum irukka endhainee pundhiyal amararpor pulamba laagumo.</p>
<p>விண்ணவர் சிறையினை விடாது வைத்திடக் கண்ணிய விரதமுங் கழிந்த மானமும் நண்ணலர் தங்களை நலியுந் தன்மையும் எண்ணலை இடையறா திடுக்கண் போற்றுமோ.</p>	<p>vinnavar siraiyinai vidaadhu vaiththidak kanniya viradhamung kazindha maanamum nannalar thangalai naliyun thanmaiyeum ennalai idaiyaraa dhidukkan potrumo.</p>
<p>மாற்றல ராகிய அமரர் மானவர் கோற்றொடி மடந்தையர் குழவிப் பாலகர் ஆற்றிடு துயருனக் காவ தன்றெனாத் தேற்றினன் அமைச்சருள் தீமை மிக்குளான்.</p>	<p>maatrara raagiya amarar maanavar kotrodi madandhaiyar kuzuvip baalagar aatridu thuyarunak kaava dhandrenaath thetrian amaichcharul theemai mikkulaan.</p>

வேறு	veru
ஆற்றிடு தருமம் நீத்த அமைச்சன்வந் தினைய வாற்றால் தேற்றிடு கின்ற காலைச் சிறிதுதன் அவலம் நீத்துக் கூற்றென யானே சென்று கூடலர் தொகையை விண்மேல் ஏற்றுவ னென்று சீறி அவுணர்கோன் எழுந்து சென்றான்.	aatridu dharumam neeththa amaichchanvan dhinaiya vaatraal thetridu gindra kaalaich siridhuthan avalam neeththuk kootrena yaane sendru koodalar thogaiyai vinmel yetruva nendru seeri avunarkon yezundhu sendraan.
சென்றிடு மன்னர் மன்னன் சேவடி முறையிற் றாழ இன்றிவண் இருத்தி யானும் அனிகமும் இன்னே யேகி வன்றிறற் பகைஞர் தம்மை வளைத்துவல் விரைந்து சாடி வென்றியுற் றிடுவ னென்ன வேண்டினன் அமைச்சர் மேலோன்.	sendridu mannar mannan sevadi muraiyir traaza indrivan iruththi yaanum anigamum inne yegi vandrirar pagaignar thammai valaiththuval viraindhu saadi vendriyur triduva nenna vendinan amaichchar melon.
அறந்தவிர் அமைச்சன் வேண்ட அவுணர்கள் முதல்வன் மீண்டு சிறந்திடு மடங்க லாற்றுஞ் செம்பொன்செய் பீட மேவி உறைந்தனன் அனைய காலை ஒல்லையில் விடைகொண் டேகிப் புறந்தனில் வந்து வல்வே போர்ப்பெருங் கோலங் கொண்டான். 10	arandhavar amaichchan venda avunargal mudhalvan meendu sirandhidu madanga laatrunj semponsei peeda mevi vuraindhanan anaiya kaalai ollaiyil vidaikon degip purandhanil vandhu valle porpperung kolang kondaan. 10
போதகத் தரசு தம்முட் புண்டரீ கப்பேர் பெற்ற மாதிரக் களிற்றை அன்னோன் வல்லையிற் கொணர்த்தி ரென்னாத் தூதுவர்க் குரைத்த லோடுந் துண்ணென அனைய ரோடி மேதகு நிகளம் நீக்கி விடுத்துமுன் னுய்த்து நின்றார்.	podhagath tharasu thammud pundaree kapper petra maadhirak kalitrai annon vallaiyir konarththi rennaath thoodhuvark kuraitththa lodun thunnena anaiya rodi medhagu nigalam neekki viduththumun nuiththu nindraar.

<p>புந்தியிற் குறிப்பிற் செல்லும் புண்டரீ கப்பேர் பெற்ற தந்தியந் தலைவன் மீது தருமத்தை வெகுளும் வெய்யோன் அந்தமில் படைக ளேந்தி அமைச்சர்கள் பலருஞ் சூழ இந்திரன் இவன்கொ லென்ன ஏறினன் எழிலி போல்வான்.</p>	<p>pundhiyir kurippir sellum pandaree gapper petra thandhiyan thalaivan meedhu dharumaththai vegulum veiyon andhamil padaiga lendhi amaichchargal palarunj sooza indhiran ivanko lenna yerinan yezili polvaan.</p>
<p>அறைந்தன படகம் பேரி ஆர்த்தன விரலை தீபஞ் செறிந்தன கரிதேர் வாசி தெழித்தன அவுணர் தானை நிறைந்தன பதாகை ஈட்டம் நெருங்கிய கவிகை வானம் மறைந்தன எழுந்த பூழி மாதிரம் இருண்ட அன்றே.</p>	<p>araindhana padagam peri aarthhana viralai dheebanj serindhana karither vaasi theziththana avunar thaanai nirandhana padhaagai eettam nerungiya kavigai vaanam marandhana yezundha poozi maadhiram irunda andre.</p>
<p>எண்ணிலா வெளடீள மாவும் இபங்களும் இவுளித் தேரும் வெண்ணிலா எயிற்றுச் செங்கண் வீரரும் புடையிற் சுற்றப் புண்ணுலா முகத்துப் பேழ்வாய்ப் புண்டரீ கத்தை யூர்ந்தே அண்ணல்மா நகரம் நீங்கிப் போயினன் அறத்தை நீத்தோன்.</p>	<p>ennilaa venana maavum ibangalum ivulith therum vennilaa yeyitruch sengan veerarum pudaiyir sutrap punnulaa mugaththup pezvaaip pundaree gaththai yoorndhe annalmaa nagaram neengip poyinan araththai neeththon.</p>
<p>அண்டாடிமற் றிதனை நோக்கி அம்மவோ அறத்தை நீத்த கண்டகன் சிலையொன் றேந்தி மாதிரக் களிறு தன்னுள் புண்டரீ கத்தை ஊர்ந்து பொருமெனில் இவனை யாற்றல் கொண்டிடல் அரிதாம் என்ன இரங்கினர் குலைந்த மெய்யார்.</p>	<p>andaamar tridchanai nokki ammavo araththai neeththa kandagan silaiyon drendhi maadhirak ikaliru thannul pundaree gaththai vurndhu porumenil ivanai yaatral kondidal aridhaam enna iranginar kulaindha meiyaar.</p>

<p>ஆவணம் அனந்தம் நீங்கி அனிகமும் தானு மேகி மூவிரு முகத்து வள்ளல் முழுதருள் பெற்ற சேனை காவலன் வெகுண்டு நின்ற களத்திடை அணுக லோடும் மேவலர் எதிர்ந்தார் என்னா வியன்கழற் பூதர் ஆர்த்தார்.</p>	<p>aavanam anandham neengi anigamum thaanu megi mooviru mugaththu vallal muzudharul petra senai kaavalan vegundu nindra kalaththidai anuga lodum mevalar yedhirndhaar ennaa viyankazar boodhar aarththaar.</p>
<p>பொற்றைக ளேந்தி ஆர்க்கும் பூதரை இலக்கர் தம்மைச் சுற்றுறு துணையி னோரைத் தொல்லைநாள் நகரஞ் செற்ற கொற்றவன் தன்னை அன்னோர் வலியினைக் கொடியோன் நோக்கி இற்றது கொல்லோ நந்தம் வாழ்க்கையென் றிரங்கிச் சொல்வான்.</p>	<p>potraiga lendhi aarkkum boodharai ilakkar thammaich sutruru thunaiyi noraitth thollainaal nagaranj setra kotravan thannai annor valiyinaik kodyion nokki itradhu kollo nandham vaazkkaiyen drirangich solvaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>பகைகர்க ளாயினோர் பரவித் தன்மிசை இகல்செய வருவரேல் இரங்கி எங்குதல் மிகுபழி இங்கிது வினவின் மானவாடி நகைசெய்வர் பொருவதே நன்று போலுமால்.</p>	<p>pagaigarga laayinor paravith thanmisai igalseya varuvarel irangi yengudhal migupazi ingidhu vinavin maanavaa nagaiseivar poruvadhe nandru polumaal.</p>
<p>எச்சமில் சேனையும் படையும் ஈண்டிய கைச்சிலை இருந்தது கரியும் ஒன்றுள தச்சுறு கின்றதென் ஆவ தாகுமால் பொச்சையர் கடன்நனி பொருமல் கொள்வதே.</p>	<p>echchamil senaiyum padaiyum eendiya kaichchilai irundhadhu kariyum ondrula thachchuru gindradhen aava dhaagumaal pochchaiyar kadannani porumal kolvadhe.</p>
<p>வெல்லினும் செறுநர்முன் வெரிக தீயினும் அல்லது விளியினு மாக யானினி மல்லலம் படையொடு மாற்ற லார்மிசைச் செல்லுவ தன்றியே இரங்கல் சீரிதோ. 20</p>	<p>vellinum serunarmun veriga theeyinum alladhu viliyinu maaga yaanini mallalam padaiyodu maatra laarmisaich selluva dhandriye irangal seeridho. 20</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>கண்ணுறு படையை நோக்கிக் கருத்திடைக் கவலை எய்தி எண்ணிநின் றயர்தல் வீரர் இயற்கைய தாமோ பின்னர் நண்ணிய வாறு நண்ண நானினித் தளரேன் என்னாத் துண்ணெனத் தேறிச் சென்றான் சூரனுக் கமைச்சன் ஆனோன்.</p>	<p>kannuru padaiyai nokkik karuththidaik kavalai eidhi enninin drayardhal veerar iyarkaiya dhaamo pinnar nanniya vaaru nanna naaninith thalaren ennaath thunnenath therich sendraan sooranuk kamaichchan aanon.</p>
<p>இங்கிது பொழுது தன்னில் எங்கணும் இருட்டு ழாஞ்சூழ் கங்குலும் பகலும் மாலைக் காலமும் கலந்த தென்ன அங்கவன் தானை வெள்ளைத் தவுணரும் பூதர் தாமும் பொங்கொலிக் கடல்போல் ஆர்த்துப் பொள்ளென அமரின் ஏற்றார்.</p>	<p>ingidhu pozudhu thannil enganum iruttu zaanjsooz kangulum pagalum maalaik kaalamum kalandha dhenna angavan thaana velalath thavunarum boodhar thaamum pongolik kadalpol aarththup pollena amarin yetraar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>தலைப்பட எழுக்களில் தண்டில் தாக்கினார் இலக்குற நேமிகள் கணிச்சி ஏவினார் மலைக்குவை எறிந்தனர் மரங்கள் வீசினார் சிலைத்தனர் வயிர்துடி செறிவெம் பூதரே.</p>	<p>thalaipada yezukkalil thandil thaakkinaar ilakkura nemigal kanichchi yevinaar malaikkuvai yerindhanar marangal veesinaar silaitthananar vayirthudi serivem boodhare.</p>
<p>வில்லுமிழ் சரத்தினில் வேலில் வாளினில் கல்லினில் நாஞ்சிலில் கழுமுள் ஆயதில் வல்லையந் தனில்உடை வாளில் வச்சிரச் செல்லினின் நுதிகெழு திகிரி நேமியில்.</p>	<p>villumiz saraththinil velil vaalinil kallinil naanjilil kazumul aayadhil vallaiyan dhanilvudai vaalil vachchirach sellinin nudhigezu thigiri nemiyil.</p>
<p>தண்டினில் தோமரம் தன்னில் சங்கினில் பிண்டிபா லத்தினில் ஆற்றப் பீடுமேல் கொண்டதோர் எழுவினில் பிறவில் கொட்புறா அண்டரும் அவுணரும் அணிந்து போர்செய்தார்.</p>	<p>thandinil thomaram thannil sanginil pindibaa laththinil aatrap peedumel kondador yezuvinil piravil kotpuraa andarum avunarum anindhu porseidhaar.</p>
<p>அயர்ப்புறு தானவர் அமைச்சர் யாவரும் வியர்ப்பினில் வந்திடு வெங்கண் வீரரும் வயப்பெரும் சிலையினை வணக்கி வாளிதூய்ப் புயற்படு பெயலெனப் பொழிந்து போர்செய்தார்.</p>	<p>ayarppuru thaanavar amaichchar yaavarum viyarppinil vandhidu vengan veerarum vayapperum silaiyinai vanakki vaalithooip puyarpadu peyalenap pozindhu porseidhaar.</p>

பெய்வதொத் தெங்கணும் பெரிதும் வீழ்தலால் உய்வதெத் தன்மையென் றுலகம் அச்சுற இவ்வகைத் திறத்தினர் இரண்டு சாரினும் தெய்வதப் படைகளும் மரபில் சிந்தினார்.	peivadhoth thenganum peridhum veezdhalaal vuivadheth thanmaiyeen drulagam achchura ivvagaith thiraththinar irandu saarinum dheivadhap padaigalum marabil sindhinaar.
மாய்ந்தனர் பூதரும் வரம்பில் தானவர் சாய்ந்தனர் கரங்களும் தலையும் சிந்தினர் வீந்தன கரிபாடி விளிந்த தேர்நிரை பாய்ந்தன செம்புனல் பரந்த கூளியே.	maaindhanar boodharum varambil thaanavar saaindhanar karangalum thalaiyum sindhinar veendhana karibaa vilindha thernirai paaindhana sembunal parandha kooliye.
நொந்தனர் இலக்கரும் நோன்மை நீங்கினார் முந்துறும் அமைச்சர்போடி முயன்று நின்றனர் அந்திலவ் வேலையில் அதனை நோக்கியே வெந்திறல் வெய்யவன் வெகுண்டு சென்றனன்.	nondhanar ilakkarum nonmai neenginaar mundhurum amaichcharpo muyandru nindranar andhilav velaiyil adhanai nokkiye vendhiral veiyavan vegundu sendranan.
இடித்தென உரப்பினன் இமைப்பில் எய்திமுன் வடித்திடு சிலையினை வாங்கித் தானவர் முடித்தலை பனித்திட முழுதும் யாக்கைகள் பொடித்தென வழுத்தினன் புங்க வாளியே. 30	idiththena vurappinan imaippil eidhimun vadiththidu silaiyinai vaangith thaanavar mudiththalai panirhthida muzudhum yaakkaigal podiththena vazuththinan puna vaaliye. 30
நீண்டதோர் சிலீமுகம் நெடிது மேலவன் தூண்டிய காலையில் துணிந்த கையினர் வீண்டிடு தலையினர் விளிந்த மெய்யினர் மாண்டனர் அமைச்சர்கள் வறந்த தானையே.	neendador sileemugam nedidhu melavan thoondiya kaalaiyil thunindha kaiyinar veendidu thalaiyinar vilindha meiyinar maandanar amaichcharal varandha dhaaneie.
துறக்கம தலைத்திடு தொலைவில் தானவர் மறுக்கமுற் றசைந்தனர் வந்து போர்செய விறற்படு சாரதர் வெகுண்டு மேற்செலா இறப்புறு வரைபல எடுத்து வீசினார்.	thurakkama thalaiththidu tholaivil dhaanavar marukkamur trasaindhanar vandhu porseye virarpadu saaradhar vegundu merselaa irappuru varaipala eduththu veesinaar.
வீசிய வேலையில் வெதும்பி விம்மியே மாசுறு தானவர் வாகை சிந்தியே ஆசறு போனகத் தட்டில் சூடுறு பூசைய தாமென உடைந்து போயினார்.	veesiya velaiyil vedhumbi vimmiye maasuru dhaanavar vaagai sindhiye aasaru ponagath thattil sooduru poosaiya dhaamena vudaindhu poyinaar.

இடைந்தனர் ஆகியே அவுனர் யாவரும் உடைந்தனர் போதலும் உலப்பில் பூதர்கள் படர்ந்தனர் தெழித்தனர் பையுள் மாலையில் தொர்ந்தனர் பற்றினர் தொலைத்தல் மேயினார்.	idaindhanar aagiye avunar yaavarum vudaindhanar podhalum vulappil boodhargal padarndhanar theziththananar paiyul maalaiyil thorndhanar patrinar tholaitththal meynaar.
கண்டனன் ஆங்கவை அறத்தைக் காய்பவன் புண்டிகழ்ந் தனையகட் பூதர் மேற்செலா விண்டொடர் பெருந்தனு வாங்கி வெவ்வயிர் உண்டிடு சரந்தெரீஇ உலப்பின் நேவினான்.	kandan an angavai araththaik kaaibavan pundigazn dhanaiyakat boodhar merselaa vindodar perundhanu vaangi vevvuyir vundidu sarandhereeie vulappin revinaan.
ஏவிய நோன்கணை யாவும் ஏற்றெழு தீவிழிப் பூதர்பால் சேறல் இந்திரன் வாவிய லூர்திகள் வாரி நேமியில் துவிய துள்ளியின் தோற்றம் போன்றதே.	yeviya nonkanai yaavum yetrezu theevizip boodharpaal seral indhiran vaaviya vurdhigal vaari nemiyil thooviya thulliyin thotram pondradhe.
கைச்சிலை உகைத்திடு கணைகள் யாவையும் நச்சென விடுத்தலும் நடுங்கிப் பூதர்கள் அச்சுற மெலிந்தனர் அமரர் கோமகன் வச்சிரம் எய்திய வரைகள் மானவே.	kaichchilai vugaitthidu kanaigal yaavaiyum nachchena viduththalum nadungip boodhargal achchura melindhanar amarar komagan vachchiram eidhiya varaigal maanave.
வேறு	veru
வானவர்கள் கோமகன் வயக்களிறி தென்னத் தானவர்கள் போற்றுதரு மப்பகைஞன் ஊர்ந்த ஆனையது பூதர்தமை அங்கைகொடு வாரி ஊனொடுயிர் சிந்திட உடற்றியதை அன்றே.	vaanavargal gomagan vayakkaliru thennath thaanavargal potrutharu mappagaigan vurndha aanaiyadhu boodharthamai angaikodu vaari vunoduyir sindhida vudatriyadhai andre.
கோடதொரு நான்குகொடு குத்தியது தாளின் ஊடுறமி தித்தவண் உழக்கியது வாலால் பாடுற எறிந்தது பனைக்கைய துகொண்டே வீடுறமுன் எற்றியது வீரர்படை தன்னை.	kodathoru naangukodu kuththiyadhu thalin vudurami dhiththavan vuzakkiyadhu vaalaal paadura yerindhadhu panaikkaiya dhukonde veeduramun yetriyadhu veerarpadaai thannai.
மாறகலும் வெங்கரியிவ் வாறடல்செய் காலை வீறுகெழு சாரதர்கள் வெற்புமிசை வீசி ஊறுசெய அங்கதின் உலப்பில்கணை ஓச்சி நாறுநடு வார்தொகையின் நண்ணினர்கள் வீராடி. 40	maaragalum vengariyiv vaaradalsei kaalai veerukezu saaradhargal verpumisai veesi vuruseya angadhin vulappilkanai ochchi naarunadu vaarthogaiyin nanninargal veeraa. 40



<p>காயமுழு தொன்றிய கணக்கில்படை யாவும் மூயதவ ளக்களிறு முற்றுமெழு சோரி பாயவணை கிற்பது பணிக்குழுவு கவ்வச் சேயபணி சுற்றமறை திங்கள்படர்ந் தென்ன.</p>	<p>kaayamuzu thondriya kanakkilpadai yaavum mooyadhava lakkaliru mutrumezu sori paayavanai kirpadhu panikkuzuvu kavvach seyapani sutramarai thingalpadarn dhenna.</p>
<p>வெந்திறல்கொள் புண்டரிக வேழமிது தன்மை நொந்ததெனி னுந்தனது நோன்மையழி யாதாய் முந்தியிடு சேனையை முருக்கவது நோக்கித் தந்திநிரை சாரதர் தமைத்தடித லுற்ற.</p>	<p>vendhiralkol pundariga vezamidhu thanmai nondhadheni nundhanadhu nonmaiyaizi yaadhaai mundhiyidu senaiyai murukkavadhu nokkith thandhinirai saaradhar thamaitthadidha lutra.</p>
<p>கண்டைகெழு தாரினொலி கல்லென விரைப்ப அண்டமுடைந் தென்னநனி ஆர்த்தவுணன் ஊரும் புண்டரிக வெங்களிறு போர்த்தொழல் இயற்ற உண்டைகெழு பூதநிரை ஒய்யென உடைந்த.</p>	<p>kandaigezu dhaarinoli kallena virappa andamudain dhennanani aarththavunan vurun pundariga vengaliru porththozal iyatra vundaigezu boodhanirai oiyena vudaindha.</p>
<p>தண்டமுடை கின்றசெயல் தன்னைவிறல் வெய்யோன் கண்டனன் அழன்றுதன கார்முகம தொன்று கொண்டனன் எடுத்தது குனித்தழலின் வாளி அண்டர்பகை யூர்தியின் அடைச்சிநனி ஆர்த்தான்.</p>	<p>thandamudai gindrasyal thannaiviral veiyon kandanan azandruthana kaarmugama dhondru kondanan eduththadhu kuniththazalin vaali andarpagai yurdhiyin adaichchinani aarththaan.</p>
<p>ஆர்த்தடரும் வேலையில் அடற்களிறும் அங்கோர் மூர்த்தமயர் வுற்றது முனிந்தவுணர் கோமான் பார்த்திறையின் நூறுகணை பாலமிசை ஓச்சத் தேர்த்துலவு சோரியொடு தேர்மிசை இருந்தான்.</p>	<p>aarththadarum velaiyil adarkalirum angor moorththamayar vutradhu munindhavunar komaan paarththiraiyin noorukanai paalamisai ochchath therththulavu soriyodu thermisai irundhaan.</p>
<p>இருந்ததிற லோன்மிசையொ ரெகமது வாங்கி விரைந்துதரு மப்பகை விடுத்திடலும் நோக்கி மருந்தெனமுன் வந்துதிறல் வாசவன் அவ் வைவேல் முரிந்துதுணி யாகவொர் முரட்கணை தொடுத்தான்.</p>	<p>irundhadhira lonmisaiyo regamadhu vaangi viraindhutharu mappagai viduththidalum nokki marundhenamun vandhuthiral vaasavanav vaivel murindhuthuni yaagavor muratkanai thoduththaan.</p>

<p>மத்தகய மன்னதிறல் வாசவன் விரைந்தே பொத்திரம தொன்றுகொடு போரயில் முருக்கிக் குத்திரம தொன்றவுணர் கூவிவெருக் கொள்ள அத்திரமென் மாரிகொட வன்றனை மறைத்தான்.</p>	<p>maththagaya mannadhiraal vaasavan virandhe poththirama dhondrukodu porayil murukki kuththirama dhondravunar kooviveruk kolla aththiramen maarikoda vandranai maraitthaan.</p>
<p>மறைத்தலும் மறப்பகைஞன் வாளிமழை தூவிக் குறைத்தனன் அளப்பில்கணை ஏனவை குழீஇப்போய்ச் செறுத்தவன தாகமிசை சென்றுசெருக் கின்றி விறற்கவச நக்குபு விளிந்துபுடை வீழ்ந்த.</p>	<p>maraitthalum marappagaigan vaalimazai thoovik kuraitthanan alappilkanai yenavai kuzeeippoich seruththavana dhaagamisai sendruseruk kindri virarkavasa nakkubu vilindhupudai veezdha.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>மீண்ட வேலையின் வெய்ய சூழ்ச்சியோன் மாண்டு ளானென வாகை வீரன்மேல் பூண்ட யங்குறு பொன்னந் தண்டமொன் றீண்ட வீசினான் யாரும் அஞ்சவே.</p>	<p>meenda velaiyin veiya soozachchion maandu laanena vaagai veeranmel poonda yanguru ponnan dhandamon dreenda veesinaan jaarum anjave.</p>
<p>எழுவின் நீள்கதை இமைப்பில் சென்றவன் பழுவின் மார்க்கம் பட்ட வேலையின் விழும நோய்யுடி விம்மி ளானரோ வழுவை மேலையோன் வயத்தின் மேவவே. 50</p>	<p>yezuvin neelkadhai emappil sendravan pazuvin maarkam patta velaiyin vizuma noyuyu vimmi naanaro vazuvai melaiyon vayaththin mevave. 50</p>
<p>கருத்தில் நல்லறங் காய்ந்த வன்செயல் தெரித்து நின்றிடும் திறல்கொள் வாகினான் உருத்து நோக்கியே உரையும் தன்னுளக் கருத்தும் பிற்படக் கடிது செல்லுவான்.</p>	<p>karuththil nallarang kaandha vanseyal theriththu nindridum thiralkol vaaginaan vuruththu nokkiye vuraikum thannulak karuththum pirpadak kadidhu selluvaan.</p>
<p>நின்னில் ஐயநின் நேர லன்புயந் தன்னை யாத்துநிற் றருவம் யாமெனப் பன்னு மானவர் பெளவம் நீத்தொராய் முன்னு தானவர் முதல்வன் நேர்புக.</p>	<p>ninnil ayanin nera lanpuyan dhannai yaaththunir traruvam yaamenap pannu maanavar powvam neeththorai munnu dhaanavar mudhalvan nerpuga.</p>
<p>எதிர் லாமையால் யாரும் அஞ்சவே அதிரு நோன்கழல் ஆடல் மொய்ம்பனை மதியில் தானவன் மழைகள் மின் குழுச் சிதறி யென்னத்தீச் சிந்த நோக்கினான்.</p>	<p>yedhi laamaiyaal jaarum anjave adhiru nonkazal aadal moimbanai madhiyal thaavan mazaigal minkuzuch sidhari yennaththeech sindha nokkinaan.</p>

<p>நோக்கி நீகொலோ நோன்மை யோடெனைத் தாக்கு மாறுவந் தனையை யானுனை யாக்கை சிந்திய அமைந்து நின்றனன் காக்க வல்லையேல் காத்திநீ யென்றான்.</p>	<p>nokki neekolo nonmai yodenai thaakku maaruvan dhanaiyai yaanunai yaakkai sindhiya amaindu nindranan kaakka vallaiyel kaaththinee yendraan.</p>
<p>மொழியும் ஆடல்சேர் மொய்ம்பன் கேட்டிது விழுமி தாரினும் வெற்றி பெற்றனன் அழிவ னேநினக் காடல் கொளவன்யான் கழியை நீந்துதல் கடலில் பாடதோ.</p>	<p>moziyum aadaler moimban kettidhu vizumi thaarinum vetri petranan aziva neninak kaadal kolavanyaan kaziyai theendhudhal kadail paadadho.</p>
<p>மற்றுன் வன்மையும் மதர்ப்பும் நின்பெருங் கொற்ற மானதும் வரத்தின் கொள்கையும் இற்றை வைகலே ஈறு செய்வன்நீ கற்ற போரினைக் கடிது செய்கென.</p>	<p>matrun vanmaiyum madharppum ninperung kotra maanadhun varaththin kolgaiyum itrai vaigale eeru seivannee katra porinaik kadidhu seigena.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>கானக்களி வரிபம்பிய கமழ்தார்புனை அகலம் வானக்கிறை தனதூர்திகள் மரபோடுசென் றிசைக்கும் தீனக்குர லெனநானொலி திசையெங்கணும் செல்லக் கூனற்சிலை தனையொல்லையில் தருமப்பகை குளித்தான்.</p>	<p>kaanakkali varipambiya kamazdhaarpunai agalam vaanakkirai thanadhoordhigal marabodusen drisaikkum theenakkura lenanaanoli dhisaiyenganum sellak koonarsilai thanaiyollaiyil dharumappagai kuliththaan.</p>
<p>மற்கொண்டிடும் மிடல்மொய்ம்புள மதியில்லவன் ஒருபால் எற்கொண்டேழு களிற்றின்மிசைச் சிலைவாங்கினன் இருத்தல் கற்கொண்டதொர் வெளடீளிக்கிரி மிசைகாணிய கணைதூய் விற்கொண்டொரு பசுங்கார்முகில் மேவுற்றென லாமால்.</p>	<p>markondidum midalmoimbula madhiyillavan orupaal yerkondezu kalitrimisaich silaivaanginan iruththal karkondador velalikkiri misaikaaniya kanaitthooi virkondoru pasungaarmugil mevurtrena laamaal.</p>

<p>அதுவன்றியும் அவனுந்திய அடுவெங்களி றலர்தண் கதிரின்குழு முழுதொன்றுபு ககனந்தனில் எழுசெம் மதியந்தன தொருபங்கையொர் வயவெம்பணி நுகரப் புதிதொண்பிறை யதுவொன்றிடை புகநின்றது பொருவும்.</p>	<p>adhuvandrium avanundhiya aduvengali tralarthan kahirinkuzu muzudhondrubu gaganandhanil yezusem madhiyandhana dhorupangaiyor vayavembani nugarap pudhithonpirai yadhuvondridai puganindradhu poruvum.</p>
<p>முந்தேயவன் எடுக்கின்றதொர் முரண்வெஞ்சிலை குனியாக் கந்தேயென நிமிர்ந்தோளுடைக் கடுஞ்சூழ்ச்சியன் ஒழுகும் செந்தேனுறழ் குணத்திற்சரம் செலுத்தாத்திறன் மொய்ம்பந் கந்தேயுமெய் வெளயின்றென அவனைக்கரந் தார்த்தான். 60</p>	<p>mundheyavan edukkindradhor muranvenjilai guniyaak kandheyena nimirtholudaik kadunjsoozchchiyan ozugum sendhenuraz gunaththirsaram seluththaaththiran moimbar kandheyumei velayindrena avanaikkaran dhaarthhaan. 60</p>
<p>கரக்கின்றவன் விடுவாளிகள் கந்தன்படை ளுன்மெய் அரக்குன்றுபட் டயின்மாய்ந்தவை அயல்வீழ்ந்தன கண்டான் இரக்கின்றவர்க் குதவான்கரந் தேற்காத்திரு வினர்பால் பரக்கும்பொரு ளுகுத்தன்னதிற் பயன்பெற்றிலன் எனவே.</p>	<p>karakkindravan viduvaaligal kandhanpadai gnanmei arakkundrupat tayinmaaindhavai ayalveezndhana kandaan irakkindravark kudhavaankaran dherkaaththiru vinarpaal parakkumporu luguththannadhir payanpetrilan enave.</p>
<p>அயில்சிந்திட முரண்வெங்கணை அயல்வீழ்தலும் அடுபோர் முயலுந்திறல் கெழுமொய்ம்பினன் முனிந்தெ• கமொன் றெடுத்துப் புயலன்னதொர் வடிவத்தவன் பூணாருநெஞ் செறியச் செயலன்னது கண்டாங்கெதிர் தீவாளிகள் உய்த்தான்.</p>	<p>ayilsindhida muranvenganai ayalveezdhalum adupor muyalundhiral gezumoimbinan munidhe gamon dreduththup puyalannadhor vadivaththavan poonaarunenj seriyach seyalannadhu kandaangedhir dheevaaligal vuitthhaan.</p>

<p>உய்க்குஞ்சுடர் வடிவாளிகள் ஒருங்கேதவ முருக்கி மைக்கொண்டலை நிகர்மேனியன் மனந்துண்ணென அணுகி மெய்க்கொண்டதொர் நெடுஞ்சாலிகை விளியும்படி வீட்டிப் புக்குள்ளுற மூழ்கித்தனி புறம்போந்தது விரைவில்.</p>	<p>vuikkunjudar vadivaaligal orungedhava murukki maikkondalai nigarmeniyman manandhunnena anugi meikkondador nedunjaaligai viliyumpadi veettip pukkullura moozghithhani purampondhadhu viraivil.</p>
<p>புறம்போதலும் இகல்மந்திரி பொருமிப்புக்கை உயிர்த்து நிறம்போகிய செந்நீரொடு நினைகின்றி லன்இருப்ப மறம்போகிய தனிவெங்கரி மகிணன்செய லோரா அறம்போகிய மனத்தான்றனை அடவுற்றதை யன்றே.</p>	<p>purampodhalum igalmandhiri porumippugai vuirththu nirampogiya senneerodu ninaigindri laniruppa marampogiya thanivengari maginanseya lora arampogiya manaththaandranai adavutradhai yandre.</p>
<p>முந்துற்றிடு கரிதிண்டிறல் மொய்ம்பன்னி ரதத்தைத் தந்தத்தொகை கொடுதாக்குபு சமரத்திடை இட்ட கந்தொத்ததொ ரெழுவொன்றது கைக்கொண்டவன் வலவன் சிந்தப்புடைத் ததுகாண்டலுஞ் செந்தீயெனக் கனன்றான்.</p>	<p>mundhutridu karidhindiral moimbanni radhaththai thandhaththogai koduthaakkubu samaraththidai itta kandhoththatho rezuvondradhu kaikkondavan valavan sindhappudaith thadhukaandalun sendheeyenak kanandraan.</p>
<p>வையந்தன தீறாதலும் வறிதேயயல் பாயா மெய்யங்கைய தொன்றாலவன்மேல்வந்திடும் வேழக் கையங்குறப் பற்றாக்கடங் கலுழுங்கவுண் மோதி ஒய்யென்றெடுத் தப்பாலையின் உலகம்புக உய்த்தான்.</p>	<p>vaiyandhana theeraadhalum varithayayal paayaa meiyangaiya thondraalavan melvandhidum vezak kaiyangurap patraakkadang galuzungavun modhi oiyendreduth thappaalaiyin vulagampuga vuitthaan.</p>

<p>எறிந்தானெடுத் ததுகாலையில் இபம்விண்ணிடை யேகிப் பிறிந்தாகவம் இயற்றெல்லையில் பெயர்காலையின அமைச்சன் அறிந்தான்கயம் இழந்தேன்கொலென் றயராவத னோடு மறிந்தான்புனை கலந்தன்னொடு மணிமாமுடி சிந்த.</p>	<p>erindhaaneduth thadhukaalaiyil ibamvinnidai yegip pirindhaagavam iyatrelaiyil peyarkaalaiyina amaichchan arindhaankayam izandhenkolen drayaraavadha nodu marindhaanpunai kalandhannodu manimaamudi sindha.</p>
<p>வீழ்கின்றதொர் களிறாற்றவும் வெருவிப்பதை பதைத்து மாழ்கின்றது புடைபோகிய மதியில்லவன் எழுந்தே காழ்கொண்டதொர் கதையொன்றுதன் கைக்கொண்டுரத் தெறியத் தாழ்கொண்டதொர் கரத்திற்குடுத் தலைகொண்டது தறித்தான்.</p>	<p>veezgindradhor kaliraatravum veruvippadhai padhaththu maazgindradhu pudaipogiya madhiyillavanyezundhe kaazkondador kadhayondruthan kaikkondurath theriyath thaazkondador karaththirkaduth thalaikondador thariththan.</p>
<p>வலிகொண்டதொர் தனித்தண்டது மடிவாதலும் மற்றோர் குலிசந்தனை விடவாங்கெதிர் குறுகக்கரம் பற்றிப் புலிகண்டதொர் கலைமானெதிர் புக்காலென அவுணர் தலைவன்றனை அடல்மொய்ம்பினன் தடமார்பிடைப் புடைத்தான்.</p>	<p>valikondador thanithhandador madivaadhalum matror kulisandhanai vidavaangedhir kurugakkaram patrip pulikandador kalaimaanedhir pukkaalena avunar thalaivandranai adalmoimbinan thadamaarpudaip pudaitthan.</p>
<p>மூளாவுருத் தறைகின்றுழி முதலற்றிடு தருப்போல் வாளாபுவி மிசைவீழ்தலும் வயமிக்கவன் ஒருகால் தாளாலுதைத் தனன் அத்துணை தருமப்பகை வீழ்ந்தான் கேளாகிய அவுணப்படை கெட்டோடிய தன்றே. 70</p>	<p>moolaavuruth tharaigindrudi mudhalatridu tharuppol vaalaabuvi misaiveezadhalum vayamikkavan orukaal thalaaludhaith thananaththunai dharumappagai veezdhaan kelaagiya avunappadai kettodiya dhandre. 70</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>விழுந்தயர் புண்டரீக வெங்கரி உயிர்த்து மெல்ல எழுந்தது தரும கோபன் இறந்தபாடதனை நோக்கி அழுந்திடும் இன்னல் வேலைக் ககன்கரை கிடைத்தா லென்னத் தொழுந்திறல் வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும்.</p>	<p>vizundhayar pundareega vengari vuyirththu mella yezundhadhu dharuma goban irandhapaa dadhanai nokki azundhidum innal velaik kagankarai kidaitthaa lennath thozundhiral veeravaaguth thalaivanai nerndhu sollum.</p>
<p>செய்யலை வெகுளி எந்தாய் சிறியனை அருளிக் கேண்மோ பொய்யென நிணையல் வாழி புண்டரீ கப்பேர் உள்ளேன் வையகம் போற்றுஞ் சீரேன் மாதிரங் காவல் கொண்டேன் கையனித் தரும கோபன் கடுஞ்சிறைப் பட்டேன் பன்னாள்.</p>	<p>seiyalai veguli endhaai siriyana arulik kenmo poiyena ninaiyal vaazi pundaree gapper vullen vaiyagam potrunj seeren maadhirang kaaval konden kaiyanith dharuma goban kadunjiraip patten pannaal.</p>
<p>வன்றனை மூழ்கும் தீயென் மதியிலா அமைச்சற் போற்றி இன்றுகா றூர்தியானேன் ஏவின பலவும் செய்தேன் ஒன்றுநான் மறுத்த துண்டேல் உயிர்குடித் தூணும்வல்லே தின்றிடு மென்றே அஞ்சித் திரிநதனன் செயல்வே றில்லேன்.</p>	<p>vandralai moozgum theeyen madhiyilaa amaichchar potri indrugaa roordhiyaanen yevina palavum seidhen ondrunaan maruththa thundel vuyirkudith thoonumvalle thindridu mendre anjith thirindhanan seyalve rillen.</p>
<p>எட்டுள திசையில் வைகும் அரக்கர்தன் இகழ்ந்தா ரென்று மட்டறு வெகுளி வீங்கி மற்றெனை உர்ந்து தொன்னாள் கிட்டினன் அவரை யெல்லாங் கிளையொடு முடித்தோன் தன்னை அட்டனை நீயே யல்லால் அவனையார் அடுதற் பாலாடீ.</p>	<p>ettula dhisaiyil vaigum arakkarthan igazndhaa rendru mattaru veguli veengi matrenai vurndhu thonnaal kittinan avarai yellaang kilaiyodu mudiththon thannai attanai neeye yallaal avanaiyaar adudhar paalaa.</p>

<p>புந்தியில் அறத்தைக் காயும் புரைநெறி அமைச்சன் தன்னை வந்துநீ அடுத லாலே வானவர் கவலை தீர்ந்தார் உய்ந்தனன் சிறந்தேன் எற்கும் ஊதியம் இதன்மேல் உண்டோ முந்துறு தளையின் நீங்கி முத்திபெற் றாரை ஒத்தேன்.</p>	<p>pundhiyil araththaik kaayum puraineri amaichchan thannai vandhune adudha laale vaanavar kavalai theerndhaar vuindhanan sirandhen yerikum vudhiyam idhanmel vundo mundhuru thalaiyin neengi mutthiper traarai oththen.</p>
<p>தீதுகொள் பவத்தின் நீரால் அவுணர்தஞ் சிறையிற் புக்கேன் மாதவஞ் செய்தேன் கொல்லோ மற்றுனை எதிரப் பெற்றேன் ஆதலின் உய்ந்தேன் என்றன் ஆசையை அளிக்கு மாற்றாற் போதுவன் தமிழன் என்று தொழுதது புண்ட ரீகம்.</p>	<p>theedhukol bavaththin neeraal avunarthanj siraiyir pukken maadhavanj seidhen kollo matrunai yedhirap petren aadhalin vuindhen endran aasaiyai alikku maatraar podhuvan thamiyan endru thozudhadhu punda reegam.</p>
<p>புண்டரீ கத்தின் வாய்மை பொருக்கென வினவு வீரன் அண்டரும் உவகை பொங்க அகலுதி இருக்கைக் கென்ன விண்டொடர் நெறியிற் சென்றாங் கவுணர்க்கு வெருவ லின்றிப் பண்டமர் திசையின் நண்ணிப் பரிவற வைகிற் றன்றே.</p>	<p>pundaree gaththin vaaimai porukkena vinavu veeran andarum vuvagai ponga agaludhi irukkaik kenna vindodar neriyir sendraang gavunarkku veruva lindrip pandamar dhisaiyin nannip parivara vaigir trandre.</p>
<p>மாதிரங் காவல் பூண்ட மதக்கறிற் றரசு செல்ல ஆதியில் அறத்தைக் காயும் அழிதகன் இறுதி நோக்கிப் பூதர்கள் ஆர்த்து வீரன் புயவலி புகழ்த லுற்றார் தூதுவர் அதுகண் டோடிச் சூரனைத் தொழுது சொல்வார்.</p>	<p>maadhirang kaaval poonda madhakkarir trarasu sella aadhiyil araththaik kaayum azidhagan irudhi nokkip boodhargal aarththu veeran puyavali pugazdha lutraar thoodhuvar adhukan dodich sooranaith thozudhu solvaar.</p>



<p>தண்டக முதல்வ கேண்மோ தானையும் தானு மேகி மண்டமாடி புரிந்து வீர வாகுவால் அமைச்சன் மாய்ந்தான் உண்டையும் அழித லுற்ற உங்குவன் ஊர்ந்து சென்ற புண்டரீ கப்பேர் பெற்ற தந்தியும் போய தென்றார்.</p>	<p>thandaga mudhalva kenmo thaanaikum thaanu megi mandamaa purindhu veera vaaguvaal amaichchan maaindhaan vundaiyum azidha lutra vunguvan vurndhu sendra pundaree gapper petra thandhiyum poya dhendraar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>பழுது டைத்திறன் மந்திரி பட்டசொல் வினவி முழுது சுற்றிய இன்னலம் புணரியின் மூழ்கி அழுது யிர்த்துமெய் யுயிர்பதை பதைத்திட அங்கண் எழுது சித்திரம் பாவைபோல்போல் உணாடிவுபோய் இருந்தான். 80</p>	<p>pazudhu daiththiran mandhiri pattasol vinavi muzudhu sutriya innalam punariyin moozgi azudhu yirththumei yuyirpadhai padhathithida angan yezudhu siththiram paavaipolpol vunaavupoi irundhaan. 80</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 1713</p>	<p>aagath thiruviruththam - 1713</p>